

த.வா.ஐதந்நாதன்



வெள்ளேரி
ஆற்றுப்படை
சுமார்க்கும்

அழகு
திலையம்

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)

இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை <https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode> என்ற முகவரியில் காணலாம்.

பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு கலை வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் (<https://ta.wikisource.org>), தமிழ் இணையக் கல்விக் கழகமும் (<http://tamilvu.org>) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டுமுயற்சியைப் பற்றி, <https://ta.wikisource.org/s/4kx> என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.



Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human-readable summary of the legal code found at
<https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode>

No Copyright

The person who associated a work with this deed has **dedicated** the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law, including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work, even for commercial purposes, all without asking permission.

This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community (<https://ta.wikisource.org>) and Tamil Virtual Academy (<http://tamilvu.org>). More details about this collaboration can be found at <https://ta.wikisource.org/s/4kx>.

பொந்தாற்றுப்படை விளக்கம்



கி. வா. ஜுகந்நாதன்



அமுத னிலையம் விமிடெட்

46, ராய்பேட்டை தெஹரோடு
சென்னை-600 014.

© உள்ளூர் பதிவு

அமுதம்: 288

முதற்பதிப்பு:- ஜூலை, 1985

விலை ரூ. 8.00

அச்சிட்டோர்:

சாந்தி பிரின்டிங் எண்டர்ப்பிளை ஸ்டீப்
38, ராயப்பேட்டை வெம்ரோடு,
கென்ஜின்-600 014.

முன்னுரை

சங்கநூலாகிய பத்துப்பாட்டில் இரண்டாவதாக இருப்பது பொருஙர் ஆற்றுப்படை. பத்துப்பாட்டில் ஐந்து ஆற்றுப்படைகள் உள்ளன. கரிகால் பெருவளத்தாணிடம் பரிசு பெற்ற பொருஙன் ஒருவன், எதிரே வந்த, வறுமையை உடைய மற்றெலூரு பொருஙனைப் பார்த்து, “நீயம் என்னைப் போலக் கரிகால்வளவளை அடைந்தால் பரிசுகளைப் பெற்று வரலாம்” என்று வழிப்படுத்தியது. ஆற்றுப்படை என்பதற்கு வழிப்படுத்தல் என்பது பொருள். ஆற்றுப்படையின் இலக்கணத்தைத் தொல்காப்பியத்தில் காணலாம்.

பொருஙர் ஏர்க்களாம் பாடுவோ, போர்க்களாம் பாடு வோர், பரணி பாடுவோர் என்று பல வகையாக உள்ள வர்கள். இந்தப் பாடவில் வருபவன் தடாரி என்னும் பறையைக் கொட்டுபவன். தடாரி என்பது கஞ்சிரா, பறை என்பவற்றைப் போல ஒரு பக்கம் மாத்திரம் அடிப்பன வாக உள்ள ஓர் தாள் வாத்தியம். இந்தப் பொருஙன் தன்னுடைய மனைவியாகிய விறலியுடன் தனக்குப் பரிசில் வழங்குபவரைத் தேடிச் செல்பவன்.

இந்த ஆற்றுப்படையில் யாழின் இயங்கும், விறலியின் சிலையும், எதிர் வருபவன் கூற்றும், தன் சிலை கூறுதலும், கரிகாலன் செய்த உபசாரங்களும், அவன் வழங்கிய கொடையும், அவனுடைய பெருமையும், அவனுடைய செயலும், அவன் வழங்கும் பரிசிலைப் பற்றிய செய்தியும், சோழநாட்டு வளமும், காவிரியாற்றின் பெருமையும்

முன்னுரை

சங்கநூலாகிய பத்துப்பாட்டில் இரண்டாவதாக இருப்பது பொருந் ஆற்றுப்படை. பத்துப்பாட்டில் ஐந்து ஆற்றுப்படைகள் உள்ளன. கரிகால் பெருவளத்தானிடம் பரிசு பெற்ற பொருநன் ஒருவன், எதிரே வந்த, வறுமையை உடைய மற்றெரு பொருநனைப் பார்த்து, “நீயும் என்கைப் போலக் கரிகால்வளவினை அடைந்தால் பரிசுகளைப் பெற்று வரலாம்” என்று வழிப்படுத்தியது. ஆற்றுப்படை என்பதற்கு வழிப்படுத்தல் என்பது பொருள். ஆற்றுப்படையின் இலக்கணத்தைத் தொல்காப்பியத்தில் காணலாம்.

பொருந் ஏர்க்களம் பாடுவோ, போர்க்களம் பாடு வேரர், பரணி பாடுவோர் என்று பல வகையாக உள்ள வர்கள். இந்தப் பாடலில் வருபவன் தடாரி என்னும் பறையைக் கொட்டுபவன். தடாரி என்பது கஞ்சிரா, பறை என்பவற்றைப் போல ஒரு பக்கம் மாத்திரம் அடிப்பன வாக உள்ள ஓர் தாள் வாத்தியம். இந்தப் பொருநன் தன் னுடைய மணவியாகிய வீறவியுடன் தனக்குப் பரிசில் வழங்குபவரைத் தேடிச் செல்பவன்.

இந்த ஆற்றுப்படையில் யாழின் இயங்கும், வீறவியின் சிலையும், எதிர் வருபவன் கூற்றும், தன் சிலை கூறுதலும், கரிகாலன் செய்த உபசாரங்களும், அவன் வழங்கிய கொடையும், அவனுடைய பெருமையும், அவனுடைய செயலும், அவன் வழங்கும் பரிசிலைப் பற்றிய செய்தியும், சோழனர்ட்டு வளமும், காவிரியாற்றின் பெருமையும்

உள்ளன. பொருநர் ஆற்றுப்படை உரை நடையையும் இந்தப் புத்தகத்தில் காணலாம். இறுதியில் பொருநர் ஆற்றுப்படை மூலம் இருக்கிறது. அப்பால் அருஞ்சொற் பொருள் அகராதியும் இருக்கிறது.

திருமுருகாற்றுப்படைக்கு விரிவான விளக்கம் எழுதி யுள்ளேன். அந்த முறையில் பொருநர் ஆற்றுப்படைக்கும் எழுதினேன். பத்துப்பாட்டில் எஞ்சியுள்ள பாட்டுக் களுக்கும் இவ்வாரே விளக்கத்தை எழுத எண்ணியிருக்கிறேன். முருகன் திருவருள் அவற்றை நிறைவேற்றி வைக்க வேண்டும் என்று அவன் திருவடிகளைப் பிடின்து பிரார்த்திக்கிறேன்.

காந்தமலீ,
சென்னை-२४.
} 24-7-85

சி. வா. ஜகங்காதன்

பொருநார் ஆற்றுப்படை விளக்கம்

பத்துப் பாட்டில் இரண்டாவதாக இருப்பது பொருநார் ஆற்றுப்படை. கரிகாற் பெருவளத்தானிடம் பரிசு பெற்ற பொருநன் ஒருவர், எதிரே வந்த வறுமையையுடைய வேலெரு பொருநனைப் பார்த்து “நீயும் கரிகால் வளவனை அடைந்தால் பரிசுகளைப் பெற்று வருவாய்” என்று வழிப் படுத்தியது. ஆற்றுப்படையென் இலக்கணத்தை, “கூத்த ரும் பாணரும் பொருநரும் விறலியும், ஆற்றிடைக் காட்சி உழமத்தோன்றிப் பெற்ற பெருவளம் பெருநர்க் கறிவுறீ இச், சென்று பயன் எதிரச் சொன்ன பக்கமும்” என்று தொல்காப்பியம் சொல்கிறது. “கூத்தர்களும் பாட்டுப் பாடும்பாணரும் பொருநரும் ஆடும் களிரும், வழியினிடையே சந்திக்க அவர்கள் கானும்படி தான் பரிசு பெற்ற அழியை கோலங் தோன்றி, தான் பெற்ற பெரிய செல்வத்தைப் பெருதவராக எதிர் வந்தவர்களுக்கு அறிவுறுத்தி, அவர்களையும் வள்ளவிடம் சென்று பயன்பெறும்படி சொன்ன முறையும்” என்பது பொருள்.

பொருநார் ஏர்க்களம் பாடுவோர், போர்க்களம் பாடுவோர், பரணி பாடுவோர் எனப் பலவகையினர். இந்தப் பாடவில் வருபவன் தடாரி என்னும் பறையைக் கொட்டு பவன். தடாரி என்பது கஞ்சிரா, பறை என்பவற்றைப் போன்ற ஓர் இசைக்கருவி; தாளவாத்தியம்.

யொருநார் ஆற்றுப்படையில் வருபவன் தடாரி கொட்டு பவன். அவனுடைய மனைவியாகிய விறலியுடன் தனக்குப் பரிசில் தஞ்சையை தேடிச் செல்பவன்.

இந்த ஆற்றுப்படையில் முதலில் யாழின் வருணனையும், பிறகு விறலியின் வருணனையும், பொருநனுடையென்

— 1 —

இயல்பையும் கூறுகிறது. பிறகு, ‘நானும் வறுமையால் துண்புற்றவன்தான்; கரிகால் சோழனிடம் சென்று இந்தப் பரிசுகளையெல்லாம் பெற்றேன்’ என்று சொல்கிறுன். அப்பால் அவன் சென்ற பொழுது கரிகாற் பெருவளத் தான் அவனை எதிர்கொண்டு அழைத்து, அவனுடைய வறுமைக்குரிய சின்னங்களை யெல்லாம் அறவே கீக்கி, பல வகை உணவுகளைத் தருகிறுன். பலநாள் அங்கே தங்கிய பொருங் ஒருங்கான், ‘எங்கள் ஊருக்குப் போகிறேன்’. என்று சொல்ல, வளவன் சுற்றே சினந்தவினைப் போலப் பார்த்து, யானை முதலிய பரிசுகளை வழங்குகிறுன்.

இந்தப் பகுதிக்குப் பின் கரிகாற் பெருவளவன் சிறப்புக் கூறப்படுகிறது. அவன் கருவில் இருக்கும்போதே அரசரிமையைப் பெற்றதும், சேரபாண்டியர்களோடு பொருது அழித்ததும், அவனிடம் போனால் இன்னைன் நலம் செய்வான் என்பதும் வருகின்றன.

பிறகு சோழநாட்டில் நால்வகைத் திணைகள் இருப்பதும், ஒரு திணையில் உள்ளவர் வேறு திணைக்குச் சென்று அங்குள்ள இன்பங்களை நூக்குவதும் வருகின்றன. இறுதி சில் காவிரியின் பெருமையைக் கூறுகிறுன் பொருங்.

இவற்றை இனி முறையேபார்ப்போம்.

யாழின் இயல்பு

முதலீல் எதிரவரும் பொருங்கைப் பரிசு டீற்று வரும் பொருங் விளிக்கிறுன். பெரிய ஊர்களில் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. அங்கெல்லாம் சென்று தன் வாத்தி யத்தை வாசித்து உணவும் பரிசும் பெற்றவன் எதிரவருபவன். ‘என்றும் அரூத்புது வருவாயையும் அகன்ற இடத்தையும் உடைய பெரிய ஊர்களில் திருவிழா நடைபெற, அங்கே சென்று வாத்தியம் வாசித்துவிட்டு, வயிறு

கிரம்ப உண்டு, வீழா நடந்து முடிந்து மறுநாள் உணவே வேண்டாமல் வேறு இடங்களுக்குப் போவோம் என்று எண்ணியவனே, தடார் வாசிக்கும் முறைகளை யெல்லாம் அறிந்த பொருநனே⁹ என்று அவனை விளிக்கிறான்.

‘அருஅ யாணர் அகன்றலைப் பேரூர்ச்
சாறுகழி வழிநாள் சோறுநசை உருது
வேறுபுலம் முன்னிய விரகு அறி பொருந! ’

என்றும் அருத புது வருவாயையும் அகன்ற இடங்களையும் உடைய பெரிய ஊர்த் திருவீழாவுக்குச் சென்று பலவகை உணவுகளை உண்டு, வீழா முடிந்த மறுநாள் உணவில் விருப்பம் பெருமல், வேறு இடங்களை எண்ணிப் புழங்க, வாசிக்கும் உபாயங்களை எல்லாம் அறிந்த பொருநனே!

யாணர் - புது வருவாய்; செலவிடச் செலவிட மேலும் மேலும் வரும் வளம். யாணர் - அழகுமாம். தலை - இடம். பேரூர் ஆதவின் பல வகையான. வீரிவான் இடங்களை ஆயிற்று. வீழாவுக்குப் பல ஊர்களினின்றும் வரும் பெருங் தொகையினராகிய மக்களுக்கும் இடங். கொடுக்கும் வீரிவைச் சொல்லியபடி. சாறு - வீழா. வழிநாள் - மறுநாள் நசை - விருப்பம். புலம்-ஊர். முன்னிய-செல்ல விரும்பிய. வேறிடத்தில் வேறு வகையான இன்பங்களைத் துய்க்கலா மென்று அங்கே செல்ல எண்ணினான். வீரகு - உபாயம்; தடாரிப்பறையும் - வாசிக்கும் பலவகை முறைகள்.

இனி யாழின் வருணை வருகிறது. அதே யாழிக் கூட உறைக்குள் வைத்திருக்கிறார்கள். அதன் குடம் நடுவில் மேடாகவும் இரு பக்கமும் பள்ளாகவும் இருக்கிறது. அதைப் பார்த்தால் மான்குளம்பினால் அழுத்திய இடம்

எப்படி இடையில் ஓமடும் இரு பக்கமும் பள்ளமுமாக இருக்குமோ அப்படி இருக்கிறது.

குளப்புவழி அன்ன கவடுபடு பத்தல்.

[மான்குளம்பு அமுத்திய இடத்தைப் போல இரு பக்கமும் தாழ்ந்து நடுவில் உயர்ந்த குடத்தினையும். குளம்பு என்று குளப்பு என விகாரமாயிற்று. கவடு-இரு பக்கமும் தாழ்ந்து நடுவில் உயர்ந்த சுவட்டைப் போன்றது. பத்தல்-குடம்]

யாழை மூடிய உறை சிவப்பாக இருக்கிறது. விளக்கி நுடைய எரிகின்ற சிறத்தைப் போன்றது அது. அதை இறுக்கித் தோற் போர்வையினால் மூடியிருக்கிறார்கள்.

விளக்குஅழல் உருவின் விசியிறு பச்சை

[அழல்உரு - எரிகின்ற, நின்ற, விசியிறு - இமுத்துக் கட்டிய, பச்சை - பேரர்த்த தோல்.]

யாழின் மேற் போர்வையைத் தைத்துப் போட்டிருக்கிறார்கள். இன்னும் ண்ணுகத் தொயாத இளஞ்சுக்கூடியுடைய சிவந்த சிறமுள்ள அழகிய வயிற்றில் மெல்லிய தாக மயிர் தொடர்ந்திருப்பது போல அந்தத் தையல் இருக்கிறது.

எய்யா இளஞ்சுல் செய்யோள் அவ்வயிற்று
ஐதுமயிர் ஒழுகிய தோற்றம் போலும்
பொல்லம் பொத்திய பொதியிறு போர்வை.

அறிய மூடியாத இணைய கருப்பத்தையுடைய செங்கிற முடையோளுடைய அழகிய வயிற்றில் மெல்லிதாக மயிர் தொடர்ந்திருந்த காடசிணைப் போல, தைத்து மூடிய போர்வை.

[எய்யா - அறிய முடியாத. செய்யோள் - சிவந்தசிறம் உடையவள். சிவந்த மேனியில் மயிஸின் ஒழுங்கு மெல்லிதாக இருஞ்தாலும் நன்றாகத் தெரிகிறது. ஐது - மெல்லிது. ஒழுகிய - நீண்ட. பொல்லம் பொத்திய - தைத்த. பொதி உறு - பொதிந்து வைத்த.]

குடத்தைத் தைப்பதற்கு ஆணிகளை முடுக்கியிருக்கிறார்கள். அந்த ஆணிகள் வளையில் வாழும் நண்டுகளின் கண்களைப் போல் இருக்கின்றன.

அனைவாழ் அலவன் கணகள்ன டன்ன
துளைவாய் தூர்ந்த தூரப்பமை ஆணி.

[வளையில் வாழும் நண்டுகளின் கண்களைக் கண்டாற் போன்ற துளைகளின் வாயை முடி முடுக்கிய முடுக்குதல் அமைந்த ஆணியையும். அனை - வளை. அலவன் - நண்டு. துளை - குடம் இரண்டும் சேர்த்தற்குத் திறந்த துளைகளின் வாய் மறைப்பதற்காக அமைத்த முடுக்குதல் அமைந்த ஆணி.]

வீணையில் தலைப்புறம் வளைந்திருக்கிறது. அதன் முடிவில் மேல்நாக்கு இல்லாமல் அமைந்த வறிய வாயைப் போன்ற தோற்றுத்தை ஆளிக்கிறது. அந்த வாய் எட்டு நாள் ஆன பின்று யைப் போல் இருக்கிறது.

எண்ணுள் திங்கள்வடிவிற்று ஆகி
அண்ணு இல்லை அமைவரு வறுவாய்.

[பூர்ணிமைக்கு எட்டாம் நாளில் தோற்றும் சந்திர னுடைய வடிவத்தைக் கொண்டதும், உள்நாக்கில்லாத பொருங்துதலையுடைய வறிய வாயினையும். திங்கள்-சந்திரன். அண்ணு - உள்காக்கு. அமைவரு - அமைதலை உடைய. வறுவாய் - நாக்கு இல்லாத வெறும் வாய்.]

யாழினுடைய தண்டு பாம்பு தலையெடுத்தாற் போல ஒங்கின தண்டை - கரிய தண்டை உடையதாக உள்ளது.

பாம்பு அணங்தன்ன ஓங்கு இரு மருப்பின்.

[பாம்பு தலை யெடுத்தாற் போன்ற ஒங்கின கரிய தண்டையும், அனந்தன்ன - தலையெடுத்தாற் போன்ற ஒங்கு - கீண்ட. இரு - கரிய, மருப்பு - தண்டு.]

யாழில் வாரைக் கட்டியிருக்கிறார்கள். அது கரிய நிறத்தை உடைய பெண்ணின் முன் கையில் - அழகின் யுடைய முன் கையில் - அணிந்த இரு கைகளிலும் ஒத்தணிந்த வளைகளைப் போல உள்ளன.

மாயோள் முன்கை ஆய்வதொடி கடுக்கும்.

மாயோள் - கரிய நிறமுடைய பெண். ஆய்வதொடி-ஆய்ந்து அணிந்த வளை. கடுக்கும் - ஒக்கும்.]

நரம்புகளை ஒன்றெருடொன்று நெருக்கமாக அமையும் படி திண்ணிய கட்டுதலையுடைய வார்க்கட்டை உடையதாக இருக்கிறது.

கண்கூடு இருக்கைத் திண்ணியினித் திவவின்.

[ஒன்றெருடொன்று கூடும்படி இருத்தலையுடைய திண்ணியதாகப் பிணி த்தலைப் பெற்ற நரம்புக்கட்டையும்.

கண் கூடு - இடம் கூடிய, பிணி - கட்டு. திவவ-நரம்புக்கட்டு.]

வீரலால் சண்டி அசைக்கும் நரம்புகளை உடைய யாழ் அது, அது அதிசய அழகினையுடைய திண்ணையக் குத்தின அரிசிபோல இருக்கிறது. குற்றம் சிறிதும் இல்லாத நரம்புகள் அவை.

ஆய்தினை அரிசி அவையல் அன்ன
வேய்வை போகிய விரள்உளர் நரம்பின்.

[அழகிய தினையின் குத்தல் அரிசியைப் போன்ற,
குற்றம் நீங்கியதும், விரலால் சண்டி இழைக்கும் நரம்பை
யும் உடைய.

ஆய்தினை - அழகிய தினை. அவையல் - குத்தல் அரிசி.
வேய்வை போகிய - குற்றம் நீங்கிய. உளர் - சண்டி
இழைக்கும்.]

அந்த நரம்புத் தொடர்ச்சி இசை முற்றுப் பெற்ற
நீண்ட கட்டுதலையுடையது.

கேள்வி போகிய நீள்விசித் தொடையல்.

[இசை முற்றுப்பெற்ற நீண்ட கட்டையுடைய
தொடர்ச்சியையும். கேள்வி - இசை. போகிய - முற்று
பெற்ற. விசி - கட்டுதல். தொடையல் - தொடர்ச்சி.]

திருமணம் செய்யும் மங்கையரை அலங்காரம் செய்
தாற் போன்ற மாதங்கி என்னும் தெய்வம் தன்னிடத்திலே
பொருந்தி விண்ற அமைதியை உடைய அழகையுடையது
மாக உள்ளது அது.

மணம்கமழி மாதரை மண்ணி அன்ன
அணங்குமெய்ந் விண்ற அமைவரு காட்சி.

[திருமணத்துக்குரிய தன்மை பொருந்த மங்கையரை
அலங்காரம் செய்தாற் போன்ற அழகை உடையதும்,

மணம் - திருமணம். மண்ணி அன்ன - அலங்காரம்
செய்தாற் போன்ற. அமைவரு - யாழிற்குரிய இலக்கணங்கள் யாவும் அமைந்திருக்கிற. காட்சி - காண்பதற்கிணிய
அழகு.]

அந்த யாழ் பாலையாழ் என்னும் வகையைச் சார்ந்தது. போகும் வழியில் ஆற்றில் கள் வராகிய வழிப்பறீக்காரர்கள் இந்த யாழின் இசையைக் கேட்டால் அதைக் கேட்டுத் தம்மை மறந்து நிற்பார்கள். அவர்கள் கையில் உள்ள படைகள் தாமே நழுவிவிடும். அருளுக்கு மாருகிய கொடு மையை அவர்களிடமிருந்து நீக்கிவிடும். அத்தகைய மருவுதல் இனிய யாழ் அது.

ஆற்றில் கள் வர் படைவிட அருளின்

மாறுதலை பெயர்க்கும் மருதுன் பாலை.

[வழிப்பறீக் கள் வர்கள் தம் கையில் உள்ள ஆயுதங்களை நழுவ விடும்படி அவர்களிடம் உள்ள அருளுக்கு மாருகிய கொடுகை மைய மாற்றுகின்ற மருவீற்கினிய பாலை யாழை.

ஆற்றில் கள் வர் - வழிப் போவார்களை மறிந்து அவர்களைத் துண்புறுத்தி அவர்களிடம் உள்ள பொருள்களைப் பற்றித்துக் கொள்ளும் திருடர். படைவிட - தம் கையில் வழிப் போவாரை அடிப்பதற்காக வைத்திருக்கிற ஆயுதங்களைக் கை நழுவ விட. அருளின் மாறுதலை. அருளுக்கு எதிராகிய கொடுமை, பெயர்க்கும் - நீக்கும். மரு இன் பாலை - ஏந்துவதற்கு இனிய பாலையாழ்.]

அந்தப் பாலையாழை வழிச் செல்வர்களோடு செல் அம் விறவி வாசிக்கிறார்கள். ஏம்புகளைக் கூடத் தழுவியும் உருவியும் தெறித்தும் ஒன்றைவிட்டு ஒன்றை மீட்டியும் பாடுகிறார்கள்.

வாரியும் வடித்தும் உந்தியும் உற்றிந்தும்.

[ஏம்புகளைத் தழுவியும் உருவியும் தெறித்தும் ஒன்றைவிட்டு ஒன்றைச் சண்டி வாசித்தும்.

வார்தல் - நரம்புகளைச் சேர்த்துத் தழுவி வாசித்தல். வடித்தல் - உருவுதல்; நரம்பைச் சுண்டுதல் என்னும் ஆம். உந்துதல் - சுண்டுதல். உறழ்தல் - ஒன்றைவிட்டு ஒன்றைச் சுண்டுதல்.]

அப்படி யாழை வாசிக்கும்போது விறலி பாடுகிறான். சிறப்புப் பொருங்தியதும் தெய்வங்களைப் பாடும் தேவபாணி யையும் அதற்குரிய இலக்கணங்களுடன் வீரிவர்கப் பாடுகிறான்.

சிருடை நன்மொழி நீரொடு சிதறி.

[சிறப்பையுடைய நல்ல பாடல்களை அவற்றிற்குரிய இயல்போடு பாடி]

சிருடை நன்மொழி என்பது தெய்வங்களைப் பாடும் தேவபாணி என்ற வகைப் பாடலைக் குறித்தது. தேவ பாணி சிறு தேவபாணி, பெருங்தேவபாணி என்று இரு வகைப்படும். ‘இத்தகைய சங்கடத்தில் அகப்பட்டுக் கொண்டுவிட்டோமே, என்றங்கிணைவினால் அவர்கள் தெய்வங்களைப் பாடுகிறார்கள். ஆற்மூலகள் வர்களோ அந்தப் பாடல்களின் பொருளை அறியாதவர்களாதவின் இசையைக் கேட்ட அளவில் மயங்கிப் போகிறார்கள். நீர் - நீர்மை; அதற்குரிய இயல்பு. சிதறி என்றார் அச்சத்துடன் பாடுவதனால் விட்டுவிட்டுப் பாடினார் என்பதைக் குறிக்க.

விறலியின நிலை

இனி அவர்களுடன் வரும் விறலியைப் பற்றிச் சொல்கிறவர்கள். விறலி என்பவள் பாவம் தோன்றப் பாடி ஆடுபவள். விறல் என்பதற்குச் சத்துவம் என்று பழைய உரைகாரர்கள் உரை கூறுவர்; அது பாவத்தைக் குறிப்பது.

அந்த விறலியின் கூந்தல் கருமணலைப் போலக் கருமையாக இருக்கிறது. அவன் அழகிய நெற்றியோ பிறைபோலத் தோற்றம் அளிக்கிறது.

அறல்போற் கூந்தல் பிறைபோல் திருநுதல்.

[அறல் போன்ற கூந்தலையும் பிறை டோன்ற அழகிய நெற்றியையும் உடைய. அறல் - கருமணல். நுதல் - நெற்றி.]

அவனுடைய புருவம், கொலை செய்வதற்காக வளைந் திருக்கும் வில்லைப் போல உள்ளது. அவனுடைய கண்கள் வளமான கடைசியையுடைய குளிர்ச்சியைப் பெற்றனவார்க் கிருக்கின்றன.

கொலைவிற் புருவத்துக் கொழுங்கடை மழைக்கண்.

[கொலை செய்வதற்குரிய வில்லைப் போன்ற புருவத் தையும் வளமுடைய ஓரத்தையும் குளிர்ச்சியையுமுடைய கண்ணையும் உடைய.

கெர்லை செய்வதற்காக வில்லை வளைப்பார்கள். அந்த வளைந்த தோற்றுத்தை உடையதாக இருக்கிறது புருவம். கடைக் கண்ணால் பார்த்தல் மகளிர்க்கு அழகாதலால் கொழுங்கடைக்கண் என்றார். மற்றச் சமயங்களில் குளிர்ச்சியான பார்வையை உடையதாதலின் ‘மழைக்கண்’ ஆயிற்றி மழை - குளிர்ச்சி, ஆகுபெயர்]

அவனுடைய வாய் இலவம் பூவின் இதழைப் போல அழகாகவும் சிவப்பாகவும் இருக்கிறது. அந்த வாயிலிருந்து வரும் சொல் இனிமையாக இருக்கிறது.

இலவுஇதழ் புரையும் இன்மொழித் துவர் வாய்.

ஷாங்கிலவின் இதழை ஒத்ததும் இனிய மொழியைப் பேசவுதுமாகிய செங்கிற மூன்ஸ வாய். புரையும் - ஒக்கும். துவர் - சிவப்பு.]

அவள் பற்கள் வெள்ளைவேளேரென்று உள்ளன. முத்துக்களை வரிசையாக வைத்தது போன்ற காட்சியை அளிக்கின்றன. அந்தப் பற்கள் சிறிதும் குற்றம் இல்லாமல் உள்ளன.

பலூறு முத்திற் பழிதீர் வெண்பல்.

[பலவாகக் கோத்துவைத்து முத்தைதப் போன்றனவும், குற்றம் நீங்கிய வெண்மையான பற்களையும்.

பலூறு முத்தின் - பலவாக வரிசையாக அமைக்கப் பெற்ற முத்தைதப் போல். பழி - குற்றம்.]

அவருடைய காதுகளில் பொலிவுபெற்ற குழைகளை அணிந்திருக்கிறார்கள். மயிரை நறுக்குகின்ற கத்திரியின் பெருமையையுடைய அடிப் பக்கத்தைப் போல அவை உள்ளன. அந்தக் காதுகளில் பொலிவுபெற்ற குழைகள் ஊசலாடுகின்றன. அந்த அணிகளத்தைக்கூட்டப் பாரமாக அணிந்திருக்கிறார்கள் அவள். அவ்வளவு மென்மையுடையவள் அவள்.

மயிர்குறை கருவி மாண்கடை அன்ன

பூங்குழை ஊசற் பெர்றைசால் காதின.

[மயிரைக் கத்திரிக்கின்ற கத்திரிக்கோவின் பெருமை பெற்ற அடிப்பகுதியைப் போன்ற பொலிவுபெற்ற குழையானது ஊசலைச் செய்யும் பாரத்தீதயுடைய காஸ்தயும்.

குறைத்தல் - கத்திரித்தல். கத்திரிக் கோவில் விரல்களை விட்டு உபயோகிக்கும் துவாரங்களையே ‘மாண் கடை அன்ன’ என்றார். அந்தத் துவாரம் இல்லாவிட்டால் விரலை வைத்துக் கத்திரிக்க முடியாமையால் அது ‘மாண் கடை’ ஆயிற்று. பூங்குழை - பொலிவுபெற்ற காதனி; பூ வேலை செய்யப் பெற்ற காதனி என்னும் ஆம். அது ஊசலாடுவது

போல அசைந்து தோன்றுகிறது. பழங்காலத்தில் பெண் காதுத் துவாரம் நீண்டிருக்கும். அதில் அணிந்த குழை ஊசலாடுவது போலத் தோன்றும். பொறை - பாரம்; அந்தக் குழையே அவளுக்குப் பாரமாக உள்ளதென்று அவள் மென்மையைச் சுட்டியபடி.

அவள் நாணமுடையவள். பெண்களுக்கு எல்லாக் குணங்களிலும் சிறந்தது நாண். ‘உயிரினும் சிறங்தன்று நாணே’ என்று பாடுவேர் புலவர். அந்த நாண் தமிழை நிமிர்க்கு பார்க்கச் செய்யாமல் தடுக்கிறதாதலீன் அவள் தன் பிடாரியைக் கீழே சாய்த்திருக்கிறார். அந்தப் பிடாரி அழகாக இருக்கிறது.

நாண் அடச் சாய்க்க நல்மகிளர் எருத்தின்.

[நாணம் தடுப்பதனால் கீழே குணிந்த அழகு சிறந்த பிடாரியையும். அட - தடுக்க. நலம் - அழகு. கிளர் - மிக்குத் தோன்றும். எருத்து - பிடாரி. தலைகுணிங்கிறுப்பதனால் கழுத்தைவிடப் பிடாரி நன்றாகத் தெரிகிறது.]

அவளுடைய பருத்த தோள்கள் அசைகின்ற மூங்கிலைப் போல இருக்கின்றன. அவளுடைய மூன்றை ஏல்லீய மயிர்களை உடையதாகக் காட்சி அளிக்கிறது.

ஆடுஅமைப் பணைத்தோள் அரிமயிர் முன்னக.

[ஆடுகின்ற மூங்கிலைப் போன்ற பருத்தலையுடைய தோளையும், மென்மையையுடைய மயிரைப் பெற்ற முன்கையையும்.

ஆடு - அசையும். அமை - மூங்கில். பணை - பருத்தல். அரிமயிர் - மென்லிதாகிய மயிர். மயிர் அடர்த்தியாக இருத்தல் அழகன்றுதலீன் ‘அரிமயிர்’ என்றார்.]

அவளுடைய வீரல்கள் மென்மையானவை. உயர்ந்த மலிலைன் கீமலே வளர்ந்திருக்கும் பாக்தனைப் போன்றவை.

நெடுவரை மிழசய காந்தள் மெல்லிரல்

[உயர்ந்த மலையின் மேலே உள்ள காந்தளைப் போன்ற மெல்லிய வீரலையும்.

நெடுவரை - உயர்ந்தமலை. காந்தள் என்பதைக் கார்த்திகைப்பூ என்று சொல்வார்கள். விளக்குப் போலத் தோன்றுதலின் அவ்வாறு உரைப்பர். விறலி செவ்வண்ண மேனியளாதவின் அவள் வீரல்கள் சிவப்பாக இருக்கின்றன.]

அவள் வீரலில் உள்ள நகங்கள் கிளியின் மூக்கைப் போல ஓளி வீடுகின்ற பெரும்மையை உடையன.

கிளிவாய் ஒப்பின் ஓளிவிடு வள்ளுகிர்.

[கிளியின் மூக்கை ஒத்தலையுடையதும் ஓளியை வீடுகின்றதுமாகிய வளப்பத்தை உடைய கை நகங்களையும்,

வர்ய என்றது மூக்கு வள் - வளப்பம்; அழகு : உகிர - கை நகம்.]

அவருடைய தனங்கள் கண்டார்க்கு வருத்தத்தை உண்டாக்குவது; அழகுத் தேமல் படர்ந்தது. இரண்டு நகில்களும் நெருங்கியிருத்தவின் ஈர்க்கும் இடையாதபடி அமைந்துள்ளன, இளமையும் அழகும் பொருந்தியவை.

அணங்கென உருத்த சுணங்கு அணி ஆர்த்து
ஈர்க்குஇடை போகா ஏரினா வனமுலை.

[பிறருக்கு வருத்தமெனத் தோன்றன அழகுத்தேமல் உள்ள மார்பிடத்தில், ஈர்க்கும் நடுவே போகாத எழுச்சியையுடைய இளைய அழகிய தனங்களையும்.

அணங்கு - வருத்தம்; கண்டார் இதைத் தழுவ இயல வில்லையோன்று வருஞ்தும் வருத்தம். உருத்த-தோன்றின. சணங்கு - அழுகுத்தேமல். ஆரம் - மார்பு. வனம் - அழுகு.]

அவனுடைய கொப்புழ் நீரிலே உள்ள சுழியைப் போல உத்தம இலக்கணங்கள் நிறைந்ததாக இலங்கு கிறது.

நீர்ப்பெயர்ச் சுழியின் நிறைந்த கொப்புழ்

[நீரிலே பெயர்தலையுடைய சுழியைப் போல இலக்கணங்கள் நிறைந்த கொப்புழ். பெயர் சுழி - பெயர்தலை உடைய சுழி.]

அவனுடைய இடை உண்டோ இல்லையோ என்று உணர முடியாமல் தனபாரங்களால் வருந்துகிறதாக உள்ளது.

உண்டென உணரா உயவறு நடுவின்.

[உண்டென்று பிறரால் உணரப்படாத, வருங்கும் இடையினையும். உயவறு - வருந்தும்; தனபாரத்தால் வருங்கியது. நடு - இடை.]

அவனுடைய இரகசியத்தானம் பல வண்டினங்களின் இருப்பைப் போல இருக்கிறது. பல மணி கோத்த வடங்களை மேலே அணிந்திருக்கிறார்கள்.

வண்டிருப்பு அன்ன பல காழ் அலகு.

[வண்டுகளின் இருப்பைப் போன்ற, பல மணிகளைக் கோத்த வடங்களை அணிந்த இரகசியத்தானம்.

காழ் - மணி; இங்கே வடத்துக் காயிற்று; ஆகுபெயர்.]

அவனுடையதுடைகள் செறிந்தும் திரண்டும் உள்ளன. பெரிய பெண் யாணையின் வீசாலமான கையைப் போல அவை உள்ளன.

இரும்பிடித் தடக்கையிற் செறிந்துதிரள் குறங்கின்.

[பெரிய பெண் யாணையின் வீசாலமான கையைப்போல நெருங்கித் திரண்ட துடையையும்.

இரும்பிடி - பெரிய பெண் யாணை. குறங்கு - துடை]

அவனுடைய அடி சிறீயதாக இருக்கிறது. கணைக் காலுக்குரிய இலக்கணங்கள் என்று சொல்வனவெல்லாம் பொருந்தி, ஒழுங்கான மயிரையும், ஏனை இலக்கணங்களையும் திருத்தமாகப்பெற்ற காலையுடையவன். அவனுடைய காலுக்கு ஏற்ற வகையில் பொருத்தமாகவும் பெருமை உடையதாகவும் இருக்கிறது அவனுடைய பாதம்.

பொருந்துமயிர் ஓழுகிய திருந்துதாட்கு ஓப்ப

வருந்துநாய் நாயிற் பெருந்தகு சீற்றி.

[பொருந்திய மயிர் - ஓழுங்காக உள்ள திருத்தமாகிய காலுக்கு ஏற்ப, ஒடி இளைத்த நாயின் நாவினைப் போலப் பெருமையையும் தகுதியையும் உடைய சிறீய அடியையும்.

ஓழுகிய - தொடர்ந்து வளர்ந்த. திருந்து - திருத்த முடையதாகிய. வருந்துநாய் - ஒடி இளைத்த நாய். அது நாவைத் தொங்கப் போட்டுக்கொண்டே இருக்கும். அதைப் போன்ற மென்மையும் செம்மையும் உடைய அடி.]

அரக்கை உருக்கி வைத்தாற் போல செம்மையும், வெம்மையும் உடைய நிலத்தில் நடந்ததனுலே சுக்கான் கல்லாகிய பகையாலே வருந்திய வருத்தத்தோடு பொருந்தி யிருக்கிறன்.

பரற்பதை உழந்த நோயொடு சிவணி.

[பரல் - சக்காங்கல். பகை - நடப்பதற்குப் பகையாகிய வருத்தம். சிவணி - பொருந்தி.]

அப்படி நடந்தமையால் அவள் காலீல் கொப்புளங்கள் உண்டாகியிருக்கின்றன. அந்தக் கொப்புளங்கள் மரல் என்ற மரத்தில் பழுத்த பழம்போல இருக்கின்றன. அந்தக் கொப்புளங்களிலிருந்து சீர் துஞ்சும்புகிறது.

மரல் பழுத்தன்ன மறுகுசீர் மொக்குள்.

[மரல் - ஒருவகை மரம். மறுகுசீர் - துஞ்சும்பும் சீர். மொக்குள் - கொப்புளம்.]

நன்றாகிய உச்சிக்காலமான சந்தியிலே நடத்தலே நடுவிலே தவிர்வதனுலே.

நன்பகல் அந்தி நடைஇடை விலங்கவின்

[ஏல் உச்சிக் காலமாகிய சந்தியில் நடத்தலே நடுவிலே தவிர்வதலாலே. நன்பகல் - உச்சிக்காலர். அந்தி - சந்தி. விலங்கவின் - தவிர்தலால்.]

அப்படித் தங்கும் பொழுது வெம்மையை மறப்பதற் காக அவள் பாடுகிறான். அபன் மயிலின் உருவத்தைப் போல உருவமும் பெருமையும் தகுதியையும் உடைய அந்த வீரவி பாடின் தாளத்தோடு கூடிய பாட்டுக்கு ஏற்ப அவர்கள் அங்கே தங்கி இளைப்பாறுகிறார்கள். அந்த இடம் ஆண்யானைகள் நடமாடும் வழிகளையுடைய காடு. அங்கே அவர்கள் தங்குகிறார்கள்.

பெடைமயில் உருவிற் பெருந்தகு பாட்டனி

பாட்டன பாணிக்கு ஏற்ப நாள்தொறும்

களிறு வழங்கு அதர்க் கானத்து அங்கி.

[பெண் மயில் உருவையும் பெருமையையும் தகுதியையும் உடைய அந்த வீறலி பாடின பாட்டை அநுபவித்துக் கொண்டு ஒவ்வொரு நாளும் ஆண் யாளைகள் உலாவுகின்ற வழிகளையுடைய காட்டில் தங்கி.

பெடைமயில் - பெண் மயில். பாடினி - வீறலி. பாணி - தாள் த்தோடு பாடும் பாட்டு. வெம்மை தாங்காமல் தெய் வத்தைத் துதிக்கும் தேவபாணியைப் பாடினார்கள் என்றும் கொள்ளலாம். வழங்கு - உலாவும். அதர் - வழி. அங்கி - தங்கி]

அவர்கள் தங்கிய இடம் பாலை நிலமாதலின் அங்கே உள்ள மரா மரங்களில் இலைகள் காய்ந்து உதிர்ந்து மொட்டையாக விற்கின்றன. அதன் கீழே வெயிலினால் உண்டாகிய துண்பத்தைத் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இலைஇல் மராத்த எவ்வும் தாங்கி.

[இலை இல்லாத மரா மரத்தின் கீழ் சூரியன் கதிர் வீச வதனால் உண்டான துண்பத்தைச் சுகித்துக் கொண்டு.

மரா - மராமரம். எவ்வும் - துண்பம். தங்குவதற்குரிய வேற்றும் இன்மையில் அந்த மராமரத்தின் கீழ்த் தங்கு கிறார்கள்.]

அந்த மராமரத்தின் நிழல் அடர்ந்து இல்லாமல் வலையை மேலே கட்டினால் ஒத்த இடையிட்ட நிழலாக இருக்கிறது. இடையிடையே கதிரவன் கிரணங்கள் வந்து வெப்பத்தைத் தருகின்றன.

வலைவலங் தண்ண மெல்நிழல் மருங்கில்

[வலையை மேலே கட்டினாற் போன்ற அடர்த்தியில்லாத மெல்விய நிழலினிடத்தே. வலத்தல் - கட்டுதல். அடர்த்தி

18. பெருந் ஆற்றுப்படை விளக்கம்

யில்லாத நிமுலாதலின் ‘மெல் சிமல்’ என்றார். மருங்கில் - இடத்தில்.]

அங்கே தங்கினவர்கள் காட்டிலே உறையும் கடவுளைப் பாடித் தம் கடமையை முடிக்கிறார்கள்.

காடுறை கடவுட்கடன் கழிப்பிய வின்றை.

[கடவுட்கடன் - காட்டில் தங்குகின்ற தெய்வத்திற்கு மனமகிழ்ச்சியாகச் செய்யும் முறைமைகள். கழிப்பிய பின்றை - செய்துவிட்ட பிறகு.]

எதிர்வருவோன் கூற்று

பெருமையிக்க செல்வத்தையும் பெரும்புகழையும் வலிமையான முயற்சிகளையும் உடையவர்களும் வெற்றி முரசுகள் முழங்கும் சேனைகளை உடையவர்களும் ஆகிய சேர சோழ பாண்டியர் என்ற மூன்று மன்னர்களும் ஒருங்கே தங்கேயிருந்த தோற்றத்தைப் போல, வாயினால் பாடும் பாடலைத் தொடங்கி எழுந்திருந்த பயன்களை உடைத்தாகிய கூத்தர்க்குத் தலைவனே!

பிடுகெழு திருவிற் பெரும் பெயர் நோன்று
முரசு முழங்கு தானை மூவரும் கூடு.

[பெருமை பொருக்கிய செல்வத்தையும் பெரிய புகழையும் வலிமையையுடைய முயற்சியையும் உடையவர்களும் வெற்றி முரசு முழங்கும் சேனைகளை உடையவர்களுமாகிய சேர சோழ பாண்டியர் மூவரும் ஒருங்கு கூடி.

பிடு - பெருமை, திரு - செல்வம்; பெரும் பெயர் - பெரும் புகழ்; உலகம் அறிந்த பெரிய பெயர் என்றலும் ஆம். நோன்தாள் - வலிய முயற்சி. தானை - சேனை. மூவரும்

சேர் சோழ பாண்டியரும்; தொகைக் குறிப்புச் சொல். அம்முவரும் அரசவையில் வீற்றிருந்த தோற்றுத்தைப் போல். வாயினால் இனிதாகப் பாடும் பாடலைத் தொடங்கி எழுந்திருந்த பயன்களைத் தன்னிடத்திலே உடையதாகிய சூத்தருக்குத் தலைவனே!

அரசவை இருந்த தோற்றும் போலப்
பாடல் பற்றிய பயனுடை எழாஅற்
கோடியர் தலைவ!

[அரச சபையில் வீற்றிருந்த காட்சியைப் போலப் பாடலைத் தொடங்க எழுந்த பயன்களைத் தன்னிடத்தே உடைய யாழையுடைய சூத்தர்க்குத் தலைவனே!]

அரசவை - இராச சபை, எழால் - பாட்டை எழுப்பும் யாழ். கோடியர் - சூத்தர்.

இவன் போர்க்களம் பாடும் பொருங்குதலாலும் இவனை விடச் சிறங்க சூத்தர் இல்லாமையாலும், ‘கோடியதலைவ!’ என்று விளித்தான்.]

மூவரசரை உவமித்ததற்கு அவர்கள் பாடுவது நிருத்த கீத வாச்சியத்தை உடைமயினால்.

பிறர் மனத்திலே கொண்டவற்றை அறிந்து பாடுபவன் இவன்.

கொண்டது அறிக்

கொண்டது - மனத்தில் நினைந்தது. கேட்பவர்கள் மனத்தில் என்னுவதை உணர்ந்து அதற்கு ஏற்பாட்டும் தன்மை உடையவர்கள் இவர்கள்.

‘பொருங், பங்தலையும், பச்சையையும், போர்வையையும், ஆண்ணையும், மருப்பையும், திவாவையும், நரம்பையும்,

தொடையலையும், காட்சியையும் உடைய பாலையாழை, வாரியும் வடித்தும் உந்தியும் உறம்புந்தும், நன்மொழி சிதறி, கூந்தலும் நுதலும் கண்ணும் வாயும் பல்லும் காதும் ஏருத்தும் தோரும் முன் கையும் வீரலும் முலையும் கொப்புமும் கடுவும் அல்குலும் குறங்கும் அடியும், செக்கிலன் ஒதுங்கலின் நடை இடை விலங்கலின், அல்கித் தாங்கிக் கழிப்பிய பின்றை, பாடல் பற்றிய கோடியர் தலைவ, கொண்டதறிக் என்று கூட்டி வினை முடிவு செய்க.

‘எங்கே போவது என்று தெளியாமல் வழிபெயர்ந்து திரிந்து ஸீங்காமல் நான் வரும் வழியின் எதிரில் பட்டாயே; இது ஸீ செய்த தவத்தின் பயன்தரன்’

அறியாமையின் நெறிதிரிந்து ஓராஅது
ஆற்றுஎதிர்ப் படுதலும் தோற்றதன் பயனே.

[எங்கே போவது என்று தெளியாமல் வழிமாறி ஸீங்காமல் நான் வரும் வழியில் எதிர்ப்படுதலும் ஸீ பண்ணைய தவத்தின் பயனே.

நெறி - வழி. திரிந்து - மாறி. ஓராஅது - ஸீங்காமல். ஆறு-வழி. நோற்றது - தவம் செய்தது. என்னைக் கண்டது ஸீ தவம் செய்ததன் பயன் என்பதனால் இனி அவனுக்குக் கிடைக்கப் போகும் நலத்தைக் குறிப்பிடுகிறுன்.]

அரசவைகளில் அரசர்களை மேம்படுத்திக் கூறுபவனே, நான் சொல்வதை விரும்பிக் கேட்பாயாக.

போற்றிக் கேண்மதி; புகழ்மேம் படுங!

நான் சொல்வதைக் கவனமாகக் கேட்பாயாக, புகழில் மேம்பட்டவனே!

[போற்றி - கவனமாக ஏற்று. கேண்மதி - கேட்பாயாக. புசழ் மேம்படுங - புகழில் மேம்பட்டவனே என்பதும் பொருங்தும்.]

“நீ தளர்ச்சி அடைய வேண்டாம். அடுதலை உடைய பசியாலே வருந்துகின்ற நின் மூடைய கரிய பெரிய சுற்றுத் தோடே, நெடுங்காலமாக வந்து உங்களை வருத்தும் பசியானது நீங்க வேண்டினால் (நான் சொல்லும்படி செய்ன்று முடியும்.

ஆடுபசி உழங்தனின் இரும்பேர் ஒக்கலொடு
கீடுபசி ஓராஅல் வேண்டின்.

வருந்துகின்ற பசியினால் துன்புற்ற நின்னுடைய கரிய பெரிய சுற்றுத்தோடு நெடுங்காலமாக இருந்து பசியினின் ரும் நீங்குவதை வீரும்பினால்.

ஆடு - அடுதல்; வருத்துதல். உழங்த - துன்புற்ற. இரும்பேர் ஒக்கல் - கரிய பெரிய சுற்று. உணவு இன்மையால் உடல் கறுத்தது தனக்கே உணவின்றீத் தன் சுற்றுத் துக்கு உதவ முடியாமையின் அவர்களை ‘இரும்பேர் ஒக்கல்’ என்றார். ஒக்கல்-சுற்றும். நெடுங்காலமாகப் போதிய உணவு கிடைக்காமையின், ‘கீடுபசி’ என்றார். ஓராஅல் - நீங்குதல்; போதல்.]

“ஏழு சுவரங்களை யுடைய பாடல்களைப் பாடும் உரிமை உடையவனே, சிறிதும் தாமதியாமல் எழுவர்யாக, நீவாழ்வாயாக.”

எழுமதி வாழிய, ஏழின் நீடுன்று கிழவ!

[சப்தசுவரங்களையுடைய பாடல்களைப் பாடும் உரிமை பெற்றவனே, நீட்டுதல்னிறி நீஏழுவாயாக; நான் சொன்ன படி செய்து வாழ்வாயாக.

நீடின்று - நீட்டிக்காமல்; தாமதிக்காமல். இன்றீ என்பது செய்யளாதலீன் இன்று என் நின்றது. எழுமதி - எழுவாயாக; தளர்ச்சியை எண்ணுமல் இனி நலம் கிடைக்க

கும் என்ற ஊக்கத்தோடு எழுங்கு நான் சொல்கிறபடி செய்வாய். ஏழ் - சப்தசவரம்; அவற்றையுடைய பாட லுக்கு ஆயிற்று; ஆகுபெயார். ஏழ் என்பது வதாகைக் குறிப்புச் சொல். கிழவு - உள்ளை உடையவனே. உள்ளைடத்தில் அருமையாகப் பாடும் திறம் இருக்கும்போது அதைப் பயன்படுத்தித் தக்கவர்களிடம் பரிசு பெறுமல் காலதாமதம் செய்யாமல் உடனே ஏற்படுவாயாக என்ற படி.]

தன் நிலை க்ருதல்

“நானும் உள்ளைப் போலத்தான் இருக்கேன். எங்கே பழுத்தமரம் உள்ளது என்று தேடும் வெளவாலைப் போல இருக்கேன்.”

பழுமரம் உள்ளிய பறவையின் மானும்

[பழுமரம் எங்கே இருக்கும் என்று எண்ணித் தேடிய பறவையைப் போல யானும் (இருக்கேன்.) பழுமரம் - பழுத்த மரம்; ஆல மரமும் ஆம். உள்ளிய - நினைத்துத் தேடிய. பறவை - வெளவால்.]

“நான் அவன் இருக்கும் இடத்துக்குச் சென்றேன். அங்கே என்னைப் போன்ற வறீயவர்கள் இருந்தனர். அவர்கள் ஒரை இடைவிடாமல் கேட்டது. இடம் விரிவாக உள்ள மதிக்கூடியடையது அவ்விடம்.”

இழுமென் கூம்பை இடன்உடை வரைப்பின்.

[இழும் என்ற ஒலியையுடைய பரந்த இடத்தை யுடைய சுற்றுச்சுவரை பெற்ற.

இடைவிடாது ஒலிக்கும் ஒலியை; இழுமென் ஒரை என்பார். வீட்டுவிட்டு ஒலிக்கும் ஒரைஞைய் அரிக்குரல்

என்பார். சும்மை - ஓவி. பல வறியவர்கள் கூடி இருத்தலின் இடைவிடாத ஒசையை உடையதாயிற்று. இடன் - பரந்த இடம். வரைப்பு - சுற்றுச் சவர்.]

அவனுடைய அரண்மனை வாயில் அலங்காரம் பொருங் தியது. மிகப் பெரியது. அவனிடம் இரவலாளர் விருப்பத் தோடு வந்தால் வாயில் அவர்களுக்கு அடையாமல் திறந் திருக்கும். அது பல நலங்களையுடைய பெரிய வாயில்.

நசையுநர்த் தடையா நன்பெரு வாயில்

[விரும்பி வந்தவர்களைத் தடை செய்யாத நன்மையை உடைய பெரிய வாயில்.

நசையுநர் - பரிசு பெற விரும்பி வருகிறவர்கள். தடையா - தடை செய்யாத. நன்மை - அலங்காரங்கள். பலரும் ஒரே சமயத்தில் புகுவதற்குரிய பெரிய வாயில் அது.]

அங்கே நான் போகும்போது யாரிடத்திலும், “உள்ளே போகலாமா?” கேட்கவில்லை. நேரே புகுங்குவிட்டேன். என் உடம்பு இளைத்திருந்தது. ‘இங்கே கலம் பெறலாம்’ என்று எண்ணிய போதே என் இளைப்புத் துண்பம் தீர்ந்து விட்டது.

இளையேன் புக்குளன் இடும்பை தீர்

எய்த்த மெய்யேன், எய்யேன் ஆகி.

யாரிடமும் உள்ளே போகலாமா என்று சொல்லாமல் புகுங்கேன். அந்த அளவிலே என் துண்பம் ஓரளவு குறைந்து விட, அதனால் இளைத்த உடம்பையுடைய யான் இளைப்புத் தீர்ந்தவனுகி, இடையேன் - சொல்லாமல்; முற்றெஶ்சம். இடும்பை - துண்பம். எய்த்த - இளைத்த, எய்யேன் ஆகி - இளைப்புத் தீர்ந்தவனுகி.]

என் கையில் வைத்திருஞ்ச உடுக்கையை அடித்தேன். படம் விரித்த பாம்பினைப் போல் அடித்து அடித்து என் கையின் வடுப்பட்டுக்கிடங்ச அடிக்கும் இடம் அகன்ற தடாரி அது.

பைத்த பாம்பின் துத்தி ஏய்ப்பக்

கைக்கச்சு இருந்த கண்ணகன் றடாரி.

[படம் விரித்த பாம்பினது பொறீயைப் போல என் கையினாது வடுப்பட்டுக்கிடங்ச, அடிக்கும் பக்கம் அகன்ற அந்த உடுக்கையில் தோற்றுவீத்த. பைத்த - படம் விரித்த. பொறி - புள்ளிகள். கச்சு - வடு கண். அடிக்கும் பக்கம்.]

அப்போது நள்ளிருள் போய் விடுந்திருந்தது. விடுவென்னி முனிக்கிருந்தது. அப்போது இரட்டைத் தாளத் திற்கும் பொருந்த ஒரு பாட்டினை யான் பாடினேன். அப்போது நடந்தது என்ன தெரியுமா?

இருசீர்ப் மாணிக்கு ஏற்ப விரிக்கிரி

வெள்ளி முனைத்து நள்ளிருள் விடியல்.

[இரட்டைத் தாளத்துக்கு இசையும்படி, விரிந்த கிரையுடைய விடுவென்னி உதயமான செறிந்த இருந்த அந்த விடியற் காலத்தில்.

இருசீர்ப்பாணி - இரட்டைத் தாளம். வெள்ளி - விடுவென்னி. விடியல் - விடியற் காலை.]

ஒரு பாட்டினை யான் விரும்பிப் பாடுவதற்கு முன்னே. (இது நடந்தது.)

ஒன்றியான் பெட்டா அளவையின்.

இரு பாட்டை யான் விரும்பிப் பாடுவதற்கு முன்னே.

[ஒன்றியான்; இகரம், குற்றியலிகரம். அளவையின் காலத்துக்கு முன்னே.]

அப்போது முன்பே என்னேடு பொருந்திய நண்பரைப் போல அவன் வந்தான். என்னுடன் உறவு கொள்ளுதலை விரும்பினான்.

கேளிர்போல ஒன்றிய கேள்கொள்ள வேண்டி.

[பல நாளாக மனம் பொருந்திய நண்பனைப் போல என்னுடன் உறவு கொள்ளுதலை விரும்பி..

கேளிர் - நண்பர்; உறவினருமாம். கேள்கொள்ள நட்புக் கொள்ளுதல்.]

அவன் என்னிடம் அன்பாகப் பேசினான். இவ்வைப் போன்றவனிடம் என்றுமே இருக்கலாமே என்று நான் விரும்பும்படி உபசார வார்த்தைகளைக் கூறினான்.

வேளாண் வாயில் வேட்பக் கூறி.

[அவன் உதவி செய்வதற்கு வழியாகிய இரத்தல் தொழிலையேயான் எப்பொழுதும் விரும்பும்படி உபசார வார்த்தைகளைக் கூறி.

வேளாண் வாயில் - உதவி செய்தற்குரிய வழி. வேட்ப - இரத்தலையேயான் என்றும் விரும்பும்படி. கூறி - உபசார வார்த்தைகளைச் சொல்லி.]

என்னை உட்காரச் செய்தான் தன் பார்ணவயில் படும் படியாக அருகில் என்னை அமரச் செய்தான்.

கண்ணில் காண நண்ணுவழி இருக்கி.

தன் கண்ணிலே காணும்படி தனக்கு அருகான இடத்திலே அமரச் செய்து.

[நண்ணுவழி - அருகான இடத்தில் இரீஇ - இருக்கச் செய்து.]

அவன் பார்த்த பார்வையை என்னவென்று சொல்வேன். என்னைப் பருகுவதுபோலக் கெடாத பார்வையினால் கோக்கினான்.

பருகு வன்ன அருகர கோக்கமோடு.

[பருகுவது போன்ற தணியாத பார்வையோடு.

அருகா - தணியாத]

அவனுகைடய பார்வை என்னை உருக்கிவிட்டது. அதனால் என் எலும்பெல்லாம் குளிர்ச்சியை உடையவை ஆயினா.

உருகு பவைபோல் என்பு குளிர்கொள்ளு.

[மெழுகு முதலியன உருகுபவை போல என் எலும்பும் குளிரும்படி குளிர்ச்சியை உண்டாக்கி.

உருகுபவை - மெழுகு முதலான உருகும் பொருள்கள். கொள்ளு - கொள்ளச் செய்து.

பிறகு என் இடையில் இருங்த கந்தையை முற்றும் கீக்கினான். அந்தக் கந்தை எப்படி இருந்தது தெரியுமா? சரும் பேனும் கூடி அரசாண்டு கொண்டிருந்தன.

சரும் பேனும் இருந்துஇறை கூடி.

[சரும் சிலைப்பேனும் நெடுங்காலகத் தங்கி அரசாண்டு.

இறைகூடி - அரசைச் செலுத்தி.]

அதைகீக்கிய பிறகு எனக்கு வேறு ஆண்ட அணிவித்தான். என் கந்தை உடை வேர்வையால் நனைந்திருந்தது.

வேறு நாலில் அங்கங்கே தைத்திருங்தேன். அப்படித் தைத்த கந்தையை முற்றும் நீக்கினான்.

வேரோடு நெண்டு வேற்றுஇழை நுழைந்த
துன்னற் சிதாஅர் துவர சீக்கி.

[வேர்வையினால் நெண்டு வேறு நால் நுழைந்த தைத் தலையுடைய கந்தையை முற்றும் நீக்கி.

வேர் - வேர்வை. வேற்றிழை - கிழிந்த இடங்களைத் தைத்த வேறு நால். அதனால் தைக்கும்போது ஊசி நுழையாமல் கடினமாக இருந்தமையால் ‘நுழைந்த’ என்றார். துன்னல் - தைத்தலையுடைய. சிதாஅர் - கந்தை. துவர - முற்றும்.]

எனக்குப் புதிய ஆடையை வழங்கினான். நாலில் நெய்யப்பட்ட ஆடையானு ஹம் நெருக்கி நெய்தமையால் ஓரிழைக்கும் மற்றேரிழைக்கும் இடையே பார்வை செல்லாது. பிகவும் நுண்மையான பூவேலை செய்த ஆடை அது. பாம்பின் உரியைப் போல மெல்லிதாக இருந்த ஆடையை வழங்கினான்.

நோக்குநுழை கல்லா நுண்மைய பூக்களிங்து
அரவுரி அன்ன அறுவை நல்கி.

[கண்ணினால் பார்க்கும் பார்வையினால் இழை போன வழி இதுவென்று குறித்துப் பார்க்க முடியாத நுட்பத்தை யுடையதும், பூத்தொழிலில் சிறைநந்ததும், பாம்பின் உரியைப் போன்றுமான ஆடையை வழங்க.

நோக்கு நுழைகல்லா - பார்வை புக முடியாத, பூக்களிங்து - பூவேலைகள் சிரம்பி. அரவுரி - பாம்புச் சட்டை. அறுவை - ஆடை. நல்கி - வழங்கி.]

அதன் பின் அந்த மாடத்தில் பலவகை அணிக்லன்களை அணிந்த பெண்கள் மயங்குதலைச் செய்யும் கள்ளை மழை போலக் குற்றம் இல்லாத பொன் கலங்களில் நிறைய வார்த்துத் தந்தார்கள். அவர்கள் பலமுறை வார்த்துத் தரத்தர வழிவந்த வருத்தம் போகும்படியாக நிறைய உண்டு, இதுகாறும் இத்தகைய கள்ளைக் குடிக்கலீல்லையே என்று நெஞ்சில் இருந்த வருத்தம் போய்விட்டது.

மகழென், மருஞும் மகிழ்செய் மாடத்து

இழை அணி வளப்பின் இன்னைக மகளிர்

போக்கில் பொலங்கலம் நிறையப் பல்கால்.

வாக்குபு தாத்தர வருத்தம் வீட

ஆர உண்டு பேர் அஞ்சு போக்கி.

[உண்டார் மயங்குதலைச் செய்யும் கள்ளை மழை என்னும்படி அந்த மாடத்தில் பல முறையும் பார்த்து, குற்றமற்ற பெரண்ணுற் செய்த வட்டில் நிறையத் தரத்தர, வழி நடந்த வருத்தம் போகும்படி நிறைய. உண்டு, என் மனத்திலே இருந்த பெரிய வருத்தத்தையும் போக்கி. மழை என வாக்குபு என்று கூட்டுக. மகிழ் - கள்; ஆகு பெயர். வருத்தம் - வழி நடந்த துண்பம். வீடு - போகும்படி. ஆர - நிறைய. பேர் அஞ்சு - நெடுங்காலமாகக் கள்ளை உண்ணவில்லையே என்று மனத்தில் இருந்த பெரிய துண்பத்தை.

இவ்வாறு மனசிறைவு பெறும்படி கள்ளை உண்டத னுலே மகிழ்ச்சியுடன் சின்றேன்.

செருக் கொடு நின்ற காலை.

[மகிழ்ச்சியுடனே நான் நின்ற சமயத்தில் - செருக்கு இப்படியாருக்குக் கிடைக்கும் என்ற மகிழ்ச்சி.]

பிறகு அவனுடைய செல்வம் நிறைந்த அரண்மனையில் ஒரிடத்தில் தங்கினேன்.

மற்று அவன்
திருக்கிளர் கோயில் ஒருசிறைத் தங்கி.

[அவனுடைய செல்வம் தழைக்கும் அரண்மனையில் ஒரு பக்கத்திலே தங்கி.

திரு - செல்வம். கிளர் - மேன்மேலும் தழைக்கும். கோயில் - அரண்மனை. ஒரு சிறை - ஒரு பக்கத்தில். அரண்மனை பெரிதாதவின் அங்கே ஒரு பக்கத்தில் தங்கினுன்.]

தவம் புரீசிறவர்கள் இந்தீரிய நிக்கிரகம் செய்து மனத்தை ஒருமைப்படுத்திக் கடவுள் தியானத்தில் ஈடுபட்டால் இந்த உடம்பு இறப்பதற்கு முன்னே தவத்தின் பயனுகிய பேரின்பத்தை இந்த உலகத்திலேயே பெறுவார்கள். அதனைச் சிவன் முக்கி என்பார்கள். நான் பெற்ற இன்பம் அவர்கள் பெற்ற பேரின்பத்தைப் போல இருந்தது.

தவம்செய்மாக்கள் தம்ஹடையு இடாஅது
அதன்பயம் எய்திய அளவை மான்.

[தவம் செய்யும் தவசிகள் தம்முடைய உடம்பை இந்கிலத்திலே விட்டு மறையும் மரணத்துக்கு முன்பே அந்தத் தவத்தின் பயனுகிய பேரின்பத்தைப் பெற்றது போல.

உடம்பு இடாஅது - உடம்பை நிலவுலகத்தில் விட்டு விடாமலே. அதன் பயம் - அந்தத் தவத்தினுற் கிடைக்கும் பயனுகிய பேரின்பத்தை; பயம் - பயன். அளவை மானமுறையைப் போல.]

வழிநடத்த வருத்தம் எல்லாம் இப்போது அறவே அகன்று போகும்படி செய்தான். அப்படியும் நடந்து

30 பொருநர் ஆற்றுப்படை விளக்கம்

வருங்தினேமோ என்று தோன்றும் அளவுக்கு நான் இன்பத்தை அடைந்தேன்.

ஆறு செல் வருத்தம் அகல தீக்கி.

[வழி நடந்த துண்பம் முற்றும் போகும்படியாக தீக்கி.
ஆறு - வழி.]

அங்கே சுகமாகப் படுத்து உறங்கினேன். பிறகு துயில் எழுக்கேன். கள்ளின் செருக்கால் உண்டான மெய்க் கடுக்கம் அல்லது வேறு மனக்கவலையின்றி மயங்கி எழுங்கேன்.

அனந்தர் கடுக்கம் அல்ல தியாவதும்
மளம்கவர்பு இன்றி மாழாந்து எழுந்து

[கள்ளின் செருக்கால் உண்டான மெய்யின் கடுக்கம் அல்லது சிறிதும் மனம் கவலையடைவது இல்லாமல் மயங்கி எழுங்கு.

அனந்தர் - துயின்று எழுந்தவுடன் தோன்றும் மயக்கம். அல்லதியாவதும் என்பதில் அல்லது என்பது யாவத்தையெயின் குற்றியலிகரம் * ஏற்றது. யாவதும் - சிறிதும். கவல்பு - கவலையடைதல். மாழாந்து - மயங்கி. எழுந்த பின்பும் முன்பு உள்ள கள்ளின் மயக்கம் ஒரளவு இருந்தது.]

அப்பொழுது நான் என்னிப் பார்த்தேன். ‘முதல் நாள் நாம் இருந்த நிலை என்னை இப்போது இருக்கும் நிலை என்னை’ என்பதை நினைக்கும்போது எனக்கே வியப்பாக இருந்தது. நான் அவனைக் காணபதற்கு முன் ஞானின் மாலை நேரத்தில் என்னிடத்தில் இருந்த சொல்லிற் கெட்டாத வறுமையையும் அவனைக் கண்ட மறுநாளில் என்னைக் கண்டவர், ‘நேற்று வந்தவன் இவன் அல்லன்’ என்று

மயங்குவதற்குக் காரணமான சிலை உண்டாயிற்று. கள் உண்டமையால் என்னை இடையருது வண்டுகள் மொப்த தன. இவற்றை யெல்லாம் கண்டு நான் வியப்பில் ஆழ்க்கேன்.

மாலை அன்னதோர் புன்மையும், காலைக் கண்டோர் மருஞும் வண்டுகுழு சிலையும்

[யான் அவைக் காண்பதற்கு முன்னால் மாலைக் காலத்தில் என்னிடத்தில் சின்ற சொல்லுக்கு எட்டாத வறுமையையும், அவைக் கண்ட மறுநாட் காலத்தில் என்னைக் கண்டவர் நேற்று வந்தவன் அல்லன் என்று மயங்குவதற்குக் காரணமான, வண்டுகள் இடையருது மொய்க்கின்ற தன்மையையும்.

புன்மை - வறுமை. பல நறுமணங்களும் உடைமையால் 'வண்டு குழுச்சிலை' என்றன்.]

இந்த சிலையில் நாம் இருப்பது கனவோ என்று கலங்கியது நெஞ்சம். பிறகு நனவென்று துணிக்கு பெருமிதம் கொண்டது.

கனவுள்ள மருண்டள்ள ஜெஞ்சு ஏமாப்ப.

[இது கனவோ என மயங்கிய என் நெஞ்சம் நனவே என்று துணிக்கு மகிழ்.

மருண்ட - மயங்கிய. ஏமாப்ப - துணிக்கு மகிழ்.]

நானும் என்னுடன் வந்தவர்களும் வலிய வறுமை யினால் வருத்தம் சிறைந்த மனம் மகிழ்ச்சியடைந்தது.

வல் அனுர் பொத்திய மனம்மகிழ் சிறப்ப.

[வலிய வறுமையால் உண்டாகிய வருத்தம் பொருந்திய மனம் மகிழ்ச்சி மிக.

அனுர் - துன்பம்; வறுமையால் உண்டான துன்பம். பொத்திய - வருத்தம் பொருந்திய. மகிழ் - மகிழ்ச்சி, முதல் நிலைத் தொழிற் பெயன்.]

அப்போது, அவனுக்குரிய புகழ்களை முற்றக் கற்று என்பின் நின்ற இளையவர் அவற்றைச் சொல்லிக் காட்டி ஞாகள்.

கல்லா இளைஞர் சொல்லிக் காட்ட.

[அவனுக்குரிய புகழ்களை கற்று அங்குள்ள இளைஞர் கள் அவற்றை எனக்குச் சொல்லித் தெரிவிக்க.

‘கல்லா இளைஞர்’ என்பதற்கு, ‘தத்தம் சிறு தொழிலன்றி வேறு ஒன்றும் கல்லாத இளைஞர்’ என்று வேறு ஒரு பொருஞம் கூறுவார் கச்சினார்க்கியர். கல்லா என்பது இசெய்யா என்னும் எச்சம்; கற்று என்பது பொருங். முதல் நாள் வந்தவனைப் போல இராமமையால், “கேற்று வந்தவன் இவன்” என்று சொல்லிக் காட்டினார்கள்.]

அந்த இளைஞர் கூறியவுடன், “சற்றுக் காத்திருக்கட்டும்” என்று சொல்லாமல், ‘அவர்களை விரைவில் அழைத்து வாருங்கள்’ என்று வாயிலோர்க்குக் கூறினான். நாங்கள் உள்ளே போனவுடன், ‘அருகில் வாருங்கள்’ என்று அழைத்தான்.

கதுமெனக் கரைந்து வழுமெனக் கூடிய

[விரைவில் அழைத்து வாருங்கள் என்று சொல்லி, எங்களைக் கண்டவுடன் அன்புடன் வாருங்கள் என்று அழைத்து.

கதுமென - விரைவில். கரைந்து - சொல்லி. வழுமென - வாருங்கள் என்று. கூடிய - உரக்க அழைத்து; அன்பு தோன்ற அழைத்ததைக் குறித்தபடி.]

அவனிடம் சென்றவுடன் நாங்கள் முறைப்படி அவனை வணங்கி அவன் அன்பைப் பாராட்டினாலும்.

அதன்முறைக்கழிப்பிய பின்றை.

[அவனைக் கண்ட பொழுது நாங்கள் செய்ய வேண்டிய வற்றை முறைப்படி செய்து முடித்த பின்பு.

அதன் முறை - அவனைக் கண்டபோது செய்ய வேண்டிய முறைகள்; என்றால் வணங்குதல், வாழ்த்துதல் என்ப வற்றை கழிப்பிய - செய்து முடித்த. பின்றை - பிறகு.]

அவன் செய்து உபசரங்கள்

அதன் பின் எங்களுக்கு நடந்த உபசாரங்களை என்ன வென்று சொல்வேன்! அறுகம் புல்லால் தீரித்த பழுதையைத் தன்ற செம்மறியாட்டுக் கிடாயின் அழகினையுடையதும் ஆகைய பெரிய மேல்துடையின் நெகிழு வெந்ததனை விழுங்குங்கள் என்று பல முறையும் வற்புறுத்தினான்.

தூரா அம் துற்றிய துருவை அம் புழுக்கின் பரா அரை வேவை பருகு எனத் தன்டி.

[அறுகம் புல்லால் தீரித்த செம்மறிக் கிடாயினது அழகினையுடைய, வேக வைத்த பெரி மேல் துடையில் நெகிழு வெந்த புலாலே ‘இவற்றை விழுங்குவீர்களாக’ எனப் பலமுறை வற்புறுத்திச் சொல்லி.

தூராம் - அறுகம் புல்லால் தீரித்த பழுதை. துருவை செம்மறிக்கிடாம். புழுக்கு - வேக வைத்த ஊன். பரா அரை - பழுத்த துடை. வேவை - வெந்த ஊன். பருகு. உண்க. தண்டி - பல முறை வற்புறுத்திச் சொல்லி. இத்தகைய உணவை முன்பு உண்டவர்களாதவின் சந்தே

மயங்கும்போது, ‘தடையில்லாமல் உண்ணுங்கள்’ என்று பலமுறை சொன்னான். தண்டல் - வற்புறுத்தல்.]

இருப்புக் கோவில் கோத்து சட்ட கொழுவிய ஊனை வழங்கினான். அது சட்டமையின் வாயின் இரு புறமும் மாறி மாறி ஒதுக்கி ஆற்றித் தின்றேன்..

காழிற் சட்ட கோழுன் கொழுங்குறை
ஊழின் ஊழின் வாய்வெய்து ஏற்றி.

[இருப்புக் கோவில் சட்ட கொழுப்பான பெரிய தசை களின் வெம்மையை வாயில் இடத்திலும் வலத்திலும் சேர்த்தி ஆற்றித் தின்று.

காழ் - இருப்புக்கோல். கோழ்ஞன் - கொழுப்பான மாயிசம். கொழுங்குறை - வளப்பமான துண்டுகள். ஊழின் ஊழின் - முறை முறை. வெய்து ஓற்றி - வெப்பத்தை மாற்றச் சேர்த்து.]

‘அவ்வாறு தின்ற தசைகள் தெவிட்டிவிட்டு வேண்டாம் என்று சொன்னபோது இனிய சுவையும் வெவ்வேறுகிய பல வடிவத்தையுடைய பணியாரங்களையும் கொண்டு வந்து தின்னும்படி எங்களை இருத்தினான்.’

அவைஅவை முனிகுவம் எனினோ, சுவைய
வேறுபல் உருவின் விரகுதந்து இரிதி.

[அவ்வைவற்றை வேண்டாம் என்று கீக்கினால், சுவையை உடைய வேறுபல உருவத்திலுள்ள உணவுப் பண்டங்களைத் தின்னும்படி தந்து எங்களை இருக்கச் செய்து.

அவைஅவை - காங்கள் தின்ற வெவ்வேறு தசைகள். முனிகுவம் - வெறுத்தொம்; தெவிட்டினதைச் சொல்லிய

படி. விரு - உபாயம்; பலவகை உபாயங்களால் பண்ணப் பட்ட பண்டங்கள்; ஆகுபெயர். இரீஇ - இருக்கச் செய்து.]

அந்த உணவுகளை உண்ட மகிழ்ச்சியாலே, பண்கள் கன்கு அமைந்த சிறிய யாழை ஒளி பொருங்திய நெற்றியை யுடைய விறலியர்கள் மார்ச்சனை அமைந்த முழவினது தாளத்துக்கு ஏற்ப ஆடினார்கள். அவ்வாறு மகிழ்ச்சியை யுடைய கள் கீள உண்பதிலே பல நாளைப் போக்கினாலும்.

மண்அமை முழவின் பண்அமை சிறியாழ்
உண்ணுதல் விறலியர் பாளி தூங்க.

[மார்ச்சனை அமைந்த முழவினது தாளத்திற்கு ஏற்ப பண் அமைந்த சிறிய யாழை ஒளியையுடைய நெற்றியைப் பெற்ற விறலியர் ஆட.

மண் - வலங்தரையில் மிருதங்கத்தில் புசிய மண், முழவு - மத்தளய். சிறியாழ் - சிறிய யாழ்; சிறு யாழ் என்பன புணர்ச்சியில் சிறியாழ் ஆயின; இகரம், குற்றிய விகரம். உண்ணுதல் அவர்களுடைய மகிழ்ச்சியைப் புலப் படுத்தியது. பாளி - தாளம்; இங்கே தாளத்திற் கேற்ற பாளை. தூங்க - ஆட.]

இவ்வாறு மகிழ்ச்சியைத் தரும் கள்கீள உண்டு உண்டு பல நாளைப் போக்கினாலும்.

மகிழ்பதம் பல்நாள் கழிப்பி.

[மகிழ்ச்சியையுடைய கள்கீள உண்ணுவதிலே பலாள் போக்கி.

பதம் உணவு. இங்கே கள், அடிக்கடி கள்கீள உண்டதனால் அதனைச் சொன்னான். கழிப்பி - போக்கி.

இப்படி ஊனையே தன்று கரண்டிருந்த எங்களுக்கு ஒருங்கள் சோருகிய உணவு கிடைத்தது. ‘இந்தச் சோற்றையும் உண் னுங்கள்’ என்று அவன் எங்களை வேண்டிக் கொண்டான்.

ஓருங்கள் அவிழிப்பதம் கொள்கென்று இரப்ப.

[ஓருங்கள் சோருகிய உணவை ஏற்று உண் னுங்கள் என்று அவன் வேண்டிக் கொள்ளா.

அவிழாவிய பதம்; அவிழ் - சோறு; பதம் - உணவு. இரப்ப: நாங்கள் கேளாமலே அவன் குழந்தையைக் கொஞ்சிக் கொஞ்சி இரந்து ஊட்டுவாரைப் போலே இரங்தான் என்றபடி.]

அதன் பின்பு மூல்கூ மொட்டின் தன்மையை உடைய வரியற்ற இடை முரியாத அரிசி வீரவென்று தொன்றும் படி நீண்ட, ஒன்றேருடு ஒன்று சேராத சோற்றையும் வழங்கினான்.

முரவை போகிய முகிழ்ததங்க போகிய

விரல்என சிமிர்ந்த நிரல்அமை புழுக்கல்

[மூல்கூ மொட்டின் தன்மையை உடைய வரியற்ற இடை முரியாத அரிசி வீரலைப் போன்று தொன்றும் நீண்ட, ஒன்றேருடு ஒன்று சேராத சோற்றையும்.

முரவை போகிய - இடை முரியாத. முரியா - இடை முரியாத. சிமிர்ந்த - நீண்ட. சிரல் அமை புழுக்கல் - ஒன்றேருடு ஒன்று சேராமல் வரிசையாய் அமைத்ததும். பழுத்த அரிசியை ஆக்கினதுமாகிய சோற்றை. ‘பழுத்த அரிசியை ஆக்கினமை தோன்ற சிரல்மை புழுக்கல் என்று’ என்று நச்சினார்க்கினியர் எழுதுவார்.]

இறகு பல கொட்டைகளைப் பொரித்து அவற்றே கூட்டிய பொரிக் கறிகளையும் கழுத்து வரையில் சிரம்பும் படி விழுங்கினோம்.

பரல்பரை கருணை காடியின் மிதப்ப
அயின்ற காலை.

[பரலைப் பொரித்து அதனுடன் கூட்டிய பொரிக் கறிகளையும் கழுத்து வரையில் வந்து சிரம்பும்படி விழுங்கின காலத்தில்.

பரல் - பலவகை வித்துக்கள். வறை - வறுத்தவை. கருணை - பொரிக்கறி. காடி - கழுத்து. அயின்ற - விழுங்கின. இத்தகைய உணவை உண்டிராதவன் ஆதலின் அவுக் அவுக்கென்று விழுங்கினேன். ‘இனிக் காடியைப் புளிங் கறி யாக்கிப் புளிங்கறியோடே சிரம்ப விழுங்கின காலை என்றும் உரைப்பார்’ என்று நச்சினார்க்கினியர் உரைப்பார்.

இவ்வாறு உண்ட மகிழ்ச்சியோடு அவனிடத்திலிருந்து போகாமல் இனிதாக இருந்தேன்.

பயின்று தீனிது இருந்து.

[அவனை விடாதே இனிதாக இருந்து. அவன் எளிய வனுக இருந்தமையின் அவனேடு பலகால் பழகினேன். உணவு முதலியவற்றால் இனிதாக அங்கே தங்கினேன்.

பயின்று - பழகி.]

இவ்வாறு அவன் வழங்கிய ஊனைத் தின்று எம்முடைய பற்கள் கொல்லை சிலத்திலே உழுத கொழு முளை மழுங்குவது போல, பகலும் இரவும் இறைச்சியைத் தின்று முளை மழுங்கிவிட்டன.

கொல்லை உழுகொழு ஏய்ப்பெய் பல்லே
எல்லையும் இரவும் ஊன்தின்று மழுங்கி.

[கொல்லீ நிலத்தை உழுத கொழுவைப் போல் எங்கள் பற்கள் பகலும் இரவும் ஊனைத் தின்று கூர்மை மழுங்கி.

கொல்லீ - கொல்லீ நிலம். கொழு - கலப்பையின் முனை. ஏப்பை - ஒப்ப. எல்லீ - பகல்.]

சற்றே இளைப்பாறவும் நேரம் இன்றி உண்டோம். அதனால் அந்த உணவுகள் தெவிட்டிவிட்டன.

உயிர்ப்புஇடம் பெருஅது ஊன்முனிந்து.

[இளைப்பாற நேரம் பெருமல், நிரம்ப ஊனைத் தின்று விட்டமையால் அதனை வெறுத்து.

உயிர்ப்பு - இளைப்பாறுதல்; மூச்சவிடக் கூட நேரம் இல்லாமல் என்ன லும் ஆம். ‘மூச்சுமுட்டச் சாப்பிட்டான்’ என்ற வழக்கு இங்கே இளைப்பதற்குரியது. இடம் - நேரம் முனிந்து - இது போதும் என்று மேலும் உண்ணுவதை விரும்பாமல் வெறுத்து,

இப்படி இருப்பது எங்களுக்கு அலுத்துப் போயிற்று. ஆகவே, ஒரு நாள் அவனிடம், ‘அற்றத்தைச் செய்து எழுந்தபகைவரை வென்று திறை கொள்ளும் வகையெல்லாம் முற்றச் செய்த செல்வா’ என்று விளித்துக் கூறத் தொடங்கினால்.

ஒருநாள்
செயிர்த்து எழு தெவவர் திறைதுறை போகிய
செல்வ!

இரு நாள் குற்றத்தைச் செய்து எழுந்த பகைவர்கள் தோல்வியுற்றுத் தந்த திறைகளின் வகைகளெல்லாம் முற்றப் பெற்ற செல்வா!

செயிர்த்து - கோபித்து என்னும் ஆம். தெவவர் பகைவர். திறைதுறை - அவர்கள் தரும் திறைகளின் வகைகள். போகிய - முற்றப் பெற்ற.]

‘நாங்கள் எங்கள் பழைய ஊருக்கு இங்கிருந்து புறப் பட்டுப் போவோம்’ என்று சொன்னேன்.

சேறும்எம் தொல்பதிப் பெயர்த்து என.

[எம்முடைய பழைய ஊருக்குப் போவோம் என்று சொல்ல.

சேறும் - செல்வோம். ‘தொல்பதி என்றார், இதுவும் தமக்குப்பதி என்று தோன்று என்பது நக்சினூர்க்கிணியர் உரை. ‘இதுவும் எம்முடைய ஊராகிவிட்டமையால் இனி வேண்டும் ப்பாதெதல்லாம் இங்கே வருவோம்’ என்ற குறிப்பு இதனால் புலப்பட்டது. பெயர்த்து - மீண்டும் புறப்பட்டு.]

அப்படிச் சொல்லும்போது அவனுடைய அன்பிலே நெகிழ்ந்து போயிருந்தமையால் அந்த வார்த்தைகளை மெது வாகச் சொன்னேன்.

மெல்லங்க கிளங்களாம் ஆக.

அது கேட்ட அவன் எம்முடைய கூட்டத்தை விட்டு விட்டு விரைந்து போகிறீர்களோ என்று சொன்னான். அப்படிச் சொல்லும் போது கோபித்தவன் போல இருந்தான். அவனைப் பிரிவதில் எங்களுக்கு இருந்த வருத்தத்தை விட அவனுக்கு அதிக வருத்தம் இருந்தது போல இருந்தது.

வல்லே

அகறி ரோனம் ஆயம் விட்டுளனக்
சிரறிய வன்போல் செயிர்த்த நோக்கமொடு

[விரைவில் எம் கூட்டத்தைவிட்டுப் போவிர்களோ என்றுச் சுற்றே கோபித்தவன் போல வருத்தத்தைச் செய்த பார்வையுடனே.

வல்லே - விரைவில் அகற்றோ - போகின் றீரா. ஆயம்-
கூட்டம். சிரறியவன் போல் - கோபித்தவனைப் போல்.
செயிரத்த - எமக்கு வருத்தத்தைச் செய்த. உண்மையில்
கோபம் இல்லாதவன் ஆதலின், ‘சிரறியவன் போல்’
என்றார்.]

கரிகாலன் வழங்கிய கொடை

பெண் யானைகளோடு சேர்ந்த ஆண் யானைகளை, தம்
அடிகள் உடுக்கையின் பக்கத்தை ஒத்த அசைந்த நடை
யினை உடைய கன்றுகளுடனே விரும்பினவற்றை ஏற்றுக்
கொள்வாயாக என்று சொன்னான்.

துடிஅடி அன்ன தூங்குநடைக் குழவியாடு
பிடிபுளர் வேழம் பெட்டவை கொள்கென.

[உடுக்கையின் அடியைப் போன்ற அடியால் அசைந்த
நடையைக் கொண்ட யானைக் கன்றுகளுடனே பெண்
யானைகளுடன் சேர்ந்த ஆண் யானைகளை விரும்பியவற்றை
ஏற்றுக் கொள்க என்று சொல்லி.

துடி - உடுக்கை. அடி - பாதம். தூங்கு நடை -
அசையும் நடை. குழவி - யானைக் கன்று. பிடி - பெண்
யானை. வேழம் - ஆண் யானை. பெட்டவை - விரும்பிய
வற்றை. தமக்கு எவ்வ வேண்டுமோ அவற்றைத் தேர்ந்து
ஏற்றுக் கொள்வீர்களாக என்றான்.

பின்னும் ஊர்த்திகள், ஆடைகள், அணிகள் கள்
முதலியவற்றைத் தான் அறிந்த அளவாலே மேன்மேலே
தந்தான்.

தன் அறி அளவையில் தாத்தர்.

[தான் விரும்பியிருந்த ஊர்த்திகள் முதலியவற்றை
மேன்மேலே தர. ஒன்றன்னின் ஒன்றுக் வரிசையாகத்

தந்து கொண்டே இருங்தா னுதலின், ‘தரத்தர’ என்றார். அளவையின் - அளவில்.]

அவன் கொடுத்த எல்லாவற்றையும் ஏற்றுச் செல்வது என்பது என்னுலே இயலாத் காரியம். ஆகவே யானும் எனக்கு வேண்டியவற்றை யானநித அளவிலே வாங்கிக் கொண்டேன்.

யானும், என் அறி அளவையின் வேண்டுவ முகந்து கொண்டு யானும் எனக்கு வேண்டுவனவற்றை யான் அறித அளவிலே வாங்கிக் கொண்டு.

அளவை - அளவு. முகந்து கொண்டு என்றார் அளவற்ற பொருளைத் தந்தமையால்.]

அவனிடம் பெற்ற பொருள்களால் என்னுடைய வறுமை யெல்லாம் போயிற்று. அந்த ஸிலையில் நான் பெருமிதத்தோடு வந்தேன்.

இன்மை தீர வந்தனன்.

[என் வறுமை முழுவதும் போக, நான் வந்தேன்.

இன்மை - வறுமை.]

யானும் அவன் வரைப்பின் வாயிற் கண்ணேபுக்கு என் இரும்பை தீர்தல் காரணமாக எய்யேனுகி வீடியற் காலத்தே, ஒன்று யான் பெட்டா அளவையில், கொள்ள வேண்டிக் கூறி, இருந்தி, நோக்கத்தாலே குளிர் கொளுத்தி, சிதார் சீக்கித் துவர நல்கி, மகளிர் மகிழ்ச் சார்த்துத் தரத்தர உண்டு போக்கி நின்ற காலை, தங்கி, சீக்கி, எழுந்து ஏமாப்பச் சொல்லிக் காட்டக் கூவுகை யினுலே கழிப்பிய பின்றை, தண்டி, ஓற்றி, வேண்டேம் என் கையினுலே, இரீஇ, தாங்கக் கழிப்பி இரப்ப அயின்ற காலத்திலே இருந்து, மழுங்கி முனிந்து சேறும் என, ஒரு

நாள் கிளந்தனமாக, அகற்றோ எனச் சொல்லித் தரத்தரயானும் தவம் செய் மாக்கள் அதன் பலம் எய்திய அளவை மான், வேண்டுவ முகந்து கொண்டு, அரசவை இருந்த தோற்றம் போல இன்மைதீர வந்தனென் என்று வீணை முடிவு கொள்க.

களிகாலன் பெருமை

அவன் பகைவரிடத்தில் சீற்றம் கொள்பவன். முருகனது சீற்றம் போல அது இருக்கும். பகைவர்கள் அஞ்சு வதற்குரிய தலைவன் அவன்.

முருகற் சீற்றத்து உருசிகழு குருசில்.

[முருகனது கோபம் போலும் சீற்றத்தையுடைய அஞ்சுதல் பொருங்திய தலைவன்.

சீற்றம் - கோபம். . உரு - அஞ்சுதல். குருசில் - தலைவன்.]

அவன் தன் தாய் வயிற்றில் இருக்கும்போதே, தன் தந்தை இருந்து போன்மையின் அரசவரிமையைப் பெற்றுன்.

தாய்வயிற்று இருந்து தாயம் எய்தி.

[தாயினுடைய வயிற்றிலே இருந்தபோதே அரசவரிமையைப் பெற்று.

தாயம் - அரச உரிமை. ‘தான் பிறக்கின்ற காலத்துப் பிறவாதே நல்ல முகூர்த்தம் வருமானவும் தாயினுடைய வயிற்றிலே இருந்து பிறக்கையினுடே, அரசவரிமையைப் பெற்றுப் பிறந்து என்றா’ என்று நச்சினார்க்கிணியர் எழுதுவார். கோச்செங்கட்ட சோழன் பிறக்கின்ற காலத்தில் பிறவாமல் நல்ல முகூர்த்தம் வரும் அளவும் தாயினுடைய

வயிற்றிலே இருந்து பிறந்தான் என்றும், அக்காரணத்தால் அவன் சிவந்த கண்ணை உடையவனான் என்றும் கூறுவர்.

அவனுடைய பெருமையை அறியாமல் அவனை எதிர்த்துத் தோல்வியுற்றுப் பிறகு அவனுடைய வளிமையை அறிந்து அவன் ஏவின தொழிலைச் செய்தார்கள்.

எய்யாத் தெவ்வர் ஏவல் கேட்ப.

[அவன் வளிமையை அறியாத பகைவர்கள் அவனிடம் தோல்வியுற்று அவன் இட்ட ஏவலின் படி கேட்டு நடக்க.

எய்யா - அறியாத். தெவ்வர் - பகைவர்.]

அவனுக்கு ஏவல் செய்யாமல், நாம் பணிய மாட்டோம் என்று இருந்த பகைவர் தேசத்தில் உள்ளார். ‘இவன் நம்மை என்ன செய்து விடுவானே’ என்று மனக்கவலைப் பெருக இருந்தார்கள்.

செய்யார் தேநம் தெருமரல் கலிப்ப.

[ஏவல் செய்யாத பகைவர் நாடுகளில் உள்ளோர் மனக்கவலைப் பெருக.

செய்யார் - ஏவல் செய்யாதவர். தேநம் - நாடுகள். தெரு மரல் - மனம் சுழன்று மறுகுதல். கலிப்ப - பெருக.]

மிக்க வெம்மையையுடைய சூரியனுகிய செல்வன் கடவின் மீது பரலைச் செய்யும் தன் கதிர்களைப் பரப்பிப் பின்னர் வானத்திலே சென்றாற் போல அவன் தோற்றினான்.

பவ்வ மீமிசைப் பகற்கத்திர் பரப்பி
வெவ்வெஞ் செல்வன் விசும்புப்பார்த் தாங்கு.

[மிக்க வெம்மையையுடைய கதிரவனுகிய செல்வன் கடலின்மேல் பகலீசு செய்யும் தன் கிரணங்களைப் பரப்பி வானத்திலே சென்றுற்போல்.

பல்வம் - கடல். பகற் கதிர் - பகலீசு செய்யும் கிரணங்கள். வெவ்வெஞ் செல்வன் - மிக்க வெம்மையை உடைய கதிரவன்; உலகம் வளம் பெறுவதற்குரிய கதிர்களாகிய செல்வத்தை உடையவன். விசம்பு - வானம். படர்ந்தாங்கு - சென்றுற் போல.]

அவன் பிறந்து தவழ்வதைக் கற்ற நான் தொடங்கி, பல் வலைக்கயாலும் சிறந்திருந்த நல்ல சோழ நாட்டைத் தன் தோளில் ஏற்றுக் கொண்டு நான்தோறும் அதன் வளம் பெருகும்படி வளர்த்தான்.

பிறந்துதவழ் கற்றதற் கெட்டுச் சிறந்ததன் நாடுசெக்கிற கொண்டு நான்தோறும் வளர்ப்ப.

பிறந்து தவழ்வதைக் கற்றுக் கொண்டது முதல், சிறந்த தன் நாட்டைத் தோளில் தாங்கி நான்தோறும் வளரச் செய்ய.

தவழ் - தவழ்தல்; முதனிலைத் தொழிற் பெயர். செகில் - தோள். அரச பாரத்தைத் தோளில் ஏந்தினார் என்று சொல்வது வழக்கு. தன் தோள் வலைமையால் நாட்டைக் காத்த செயலைக் குறித்தபடி. நான்தோறும் வாரப்ப - ஒரு நாளுக்கு ஒரு நாள் சிறந்து வளர்ந்து வரும் படி செய்ய]

யாளியென்னும் நல்ல விலங்கினையுடைய வருத்தம் செய்தலையுடைய குட்டி போலவும் யமைனக் காட்டி ஒழும் மிகுந்த வலைமையினுலே பெருமிதமுற்று விளங்கினன்.

ஆளி நன்மான் அணங்குடைக் குருளை
மீளி மொய்ம்பின் மிகுவலி செருக்கி.

யாளி யென் நூம் கல்ல விலங்கின் துன்பத்தைச் செய்தலையடைய குட்டியின்து, மயமுடைய வலிமையைப் போல மிக்க வலிமையினாலே பெருமிதம் பெற்று.

ஆளி - யாளி யென் நூம் விலங்கு. மான் - விலங்கு. அணங்கு - துன்பம் செய்தல், குருளை - குட்டி. மீளி - எமன். மொய்ம்பு - வலிமை. செருக்கி - கர்வம் கொண்டு; பெருமிதம் பெற்று.]

யாளியாகிய மிருகம் குட்டியாக இருக்கும் போதே; தன் தாய் முலைப் பாலை உண் நூம் பருவத்திலேயே, விரைவிலே தான் உண்ணா விரும்பி வேட்டை ஆடத் தொடங்குகிறது. களிற்றை ரக்க கொன்றுவிடும் வலிமை அதற்கு இயல்பிலே அமைந்திருக்கிறது. அதைப் போலக் களிகாலன் இருந்தானும்.

முலைக்கோள் விடாது மாத்திரை ஏருரோளனத்
தலைக்கோள் வேட்டம் களிறுஅட்டாங்கு.

பால் குடிப்பதற்காகத் தன் தாயின் முலையைப்பற்றி கொண்டு விடாது அந்தப் பருவத்திலேயே விரைவாக முதலாக மேற்கொள்ளுதலீஸ்யுடைய வேட்டையாகக் களிற்றக் கொண்டிருார் பேரல.

முலைக்கோள் - பால் குடிக்கத் தாயின் முலையைப் பற்றுதல். மாத்திரை - மாத்திரத்தில். ஏருரோல் என் - விரைவாக; ஒலைக்குறிப்பு. தலைக்கோள் வேட்டம் - முதல் முதலாக மேற்கொள்ளும் வேட்டையாக. அட்டாங்கு - கொண்டிருப்போல.]

களிகாலன் செயல்

களிகாலன் இளம் பருவத்திலேயே சேர பாண்டியரைப் பொருது வென்றுன். களிய பனங்குருத்தில் அலர்ச்த வலம்

பக்கத்து ஒலையை அடையாளமாக அணிந்தவன் சேரன். கரிய கொம்பினை உடைய வேம்பினுடைய ரம்பத்தின் வாயைப் போன்ற விளிம்பையுடைய அழகிய தளிராற் செய்த மாலையை அணிந்தவன் பாண்டியன்.

மற்ற மாலைகளிலெல்லாம் சிறந்தனவாக எண்ணி அவற்றைத் தம்முடைய நிமிர்ந்த பெரிய தலைகளில் மேலாக விளங்கும்படி அணிந்த. இரண்டு பெரிய வேந்தர் களாகிய சேரனும் பாண்டியனும் ஒருங்கே எதிர்த்த ஒரு களத்தில் அழியும்படி செய்தவன் கரிகாலன்.

இரும்பனம் போங்கைத்த தோடும் கருஞ்சிலை
அரவாய் வேம்பின் அங்குழைத் தெரியலும்
ஒங்கிருஞ் சென்னி மேம்பட மிலைந்த
இருபெரு வேந்தரும் ஒருகளத்து அவிய.

[கரிய பணைமரத்தினது குருத் தோலையையும் கரிய கிளை களையுடைய ரம்பத்தின் வாயைப் போன்ற விளிம்பை யுடைய வேப்ப மரத்தின் அழகிய தளிராலாகிய மாலையை யும் நிமிர்ந்த பெரிய தம் தலையில் மேலாகத் தோன்றும்படி அணிந்த சேர பாண்டியர்களாகிய இரண்டு பெரிய மன்னர் களும் ஒரு போர்க்களத்தில் அழிந்து போக.

இரு - கரிய; இது மரத்துக்குஅடை. போங்கை - பணை. தோடு - மடல். சிலை - கிளை. அரம் - ரம்பம். குழை - தளிர். தெரியல் - மாலை. ஒங்கு - நிமிர்ந்த. மேம்பட - தலையில் அணிந்தமையால் அவை மேம்பட்டன. மிலைந்த - அணிந்த. அவிய - அழிய.]

வெண்ணி என்ற ஹரில் இந்தப் போர் நடைபெற்றது. அவ்விடம் இப்போது கோயி இண்ணி என வழங்குகிறது. அந்தப் போரில் கரிகாலன் பகைவரைத் தாக்கினான். பயங்கரமான வலிய முயற்சியை உடையவன் அவன்; கண்ணுக்கு அழு நிரம்பிய ஆத்தி மாலையை அணிந்த கரிகால் வளவன்.

வெண்ணித் தாக்கிய வெருவரு நோன்தாள்
கண் ஆர் கண்ணிக் கரிகால் வளவன்.

[வெண்ணி என் னும் இடத்தில் அழைந்த போர்க்களத் தில் பகைவர்களை எதிர்த்து வென்றவனும், பகைவர்கள் அஞ்சவதற்குரிய வலிய முயற்சியையுடையவனும், கண் கிரைந்த அழகையுடைய ஆத்தி மாலையை அடையாள மாலையாக உடையவனுமாகிய கரிகால் வளவன்.

தாக்கிய - பொருது வென்ற. வெருவரு - அச்சம் உண்டாதற்குக் காரணமான. நோன்தாள் - வலிய முயற்சி. கண் ஆர் - கண் னுக்கு அழகு சிரம்பிய. கண்ணிய் - அடையாள மாலை; இது தலையிற் சூடுவது.]

தாயம் எய்திப் பிறந்து மிகுவலி செருக்கித் தெவ்வர் ஏவல் கேட்பச் செய்யார் தோம் தெருமரல் கலிப்ப, நாடு செலிற் கொண்டு, நாள்தோறும் வளர்த்தல் காரணமாக, குருளை களிறட்டாங்கு, இரு பெரு வேந்தரும் அவியத் தாக்கிய கரிகால் வளவன் என்று கூட்டிப் பொருள் கொள்க.

கரிகாலன் வழங்கும் பரிசிகு

அவளிடம் சென்று அவன் திருவடியைக் குறுகி அதனைத் தொழுது அவன் முன்னே நீங்கள் சிற்க வேண்டும். அப்போது அவனுடைய பார்வை உங்கள் மேற் படும். சிறிதும் குற்றம் இல்லாத பார்வையால் தன் கன்றுக் குப் பால்தர வேண்டுமென்று கன்றை ஈன்ற பசுவைப் போல, உங்கள் தோற்றுத்தைக் கண்டு அதனால் உங்கள் வறுமையை உணர்ந்து கொண்டு, அதைப் போக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பார்ப்பான்.

தாள்ளிழல் மருங்கில் அனுகுபு குறுகித் தொழுதுமுன் விற்குவிற் ஆயின், பழுதின்று ஈற்று விருப்பிற் போற்றுபு நோக்கி.

[அவன் திருவடி நிழலிடத்தை அணுகிச் சென்ற அவனை வணங்கு. அவன் முன்னுலே கிற்பீர்களானால், உங்கள் தோற்றத்தினால் உங்கள் வறுமையை உணர்ந்து கொண்ட அவன், அந்த வறுமை இல்லை யாகும்படி, சன்ற பசு - தன் கன்றுக்குப் பால் தந்து பசியைப் போக்கும் நோக்கத்தோடு விரும்பிப் பார்ப்பது போலப் பார்த்து.

தாள்ளிமல் மருங்கில்-திருவடியின் கீழிடத்தில். அவன் உயர்ந்த ஆசனத்தல் அமர்ந்திருப்பானாதவின் இவ்வாறு கூறினார். அணுகுபு - அச்சமில்லாமல் சென்று. குறுகி - கெருங்கி. பழுது - முன்னள் வறுமை. இன்று - இன்றி. ஈற்று - சன்றை சன்ற பசு. விருப்பின் - கன்றுக்குப் பால் தரவேண்டும் என்ற விருப்பத்தோடு இருப்பது போல. போற்றுபு - உங்கள் வரவை - மகிழ்ந்து. நோக்கி - அன்புடன் பார்த்து.]

அவனைக் கண்டவுடன் உங்கள் கலைத் திறமையைக் காட்டத் தொடங்குவீர்கள். அவ்வாறு உங்கள் வரத்திய ஒசையைக் கேட்பதற்கு முன்பே அவன் உங்களுக்கு நலம் புரியத் தொடங்குவான். விறைல் பாசியினது வேரைப் போலே அழுக்கொடே குறைந்த தையலையுடைய கந்தைத் துணியைப் போக்கச் செய்து, தூயவாகிய தீரள முடிந்த முடிகளை கரையிலே உடைய பட்டாகிய உடைகளைத் தருவான்.

நுழி, கையது கேளா அளவை ஒய்யெனப்
பாசி வேரின் மாசொடு குறைந்த
துணினாற் சிதாஅர் நீக்கித் தூய
கெட்டடைக் கரைய பட்டுடை நல்கி.

[நுழி கையில் உள்ள வாத்தியத்தின் ஒலியைக் கேளாத தற்கு முன்னே, வீரவீல் பாசியிலுடைய வேரைப் போலே, அழுக்கோடு, குறைவு பெற்றுள்ள, தையலை

யுடைய கந்தைத் துணியை நீக்கி, தூயவான கரையிலே முடிச்சுக்களை உடைய பட்டாடைகளை வழங்கி.

கையது - கையில் உள்ள வாத்தியத்தின் ஒசையை. ஓய்யென - விரைவில். வேரின் - வேரைப்போல. குறைந்த-குறைவுள்ள. துன்னல் சிதாஅர் - தையலை உடைய கந்தை. கொட்டை - விளிம்பிலே முடிந்த முடிச்சு. நல்கி-வழங்கி.]

அப்பால் அவன் உங்களுக்குப் பகுகுவதற்குக் கள்ளித் தருவான். குங்குமப் பூவைக் கலந்தமையால் மனம் வீச கின்ற தெளிந்த கள்ளின பெறுவதற்காரிய பொற்கலத்தில் நீ விரும்பியப்படியே உண்பாயாக என்று வழங்குவான். நீங்கள் கையைக் கவித்துக் கொண்டு உண்ண உண்ண அவன் மேலே மேலே வழங்குவான். அதை ஓவ்வொரு நாளும் பருகுவீர்கள்.

இவ்வாறு உண்ட பிறகு நெருப்பு ஓளிர்ந்தாற் போன்ற, ஒருவன் செய்தனறித் தனக்கென இதழ் இல்லாத பொற்றுமரைப் பூவை கடை குழன்ற உங்கள் மயிரிலே பொலியச் சூட்டுவான்.

எரிஅகந் தன்ன ஏடுஇல் தாமரை
கரிஇரும் பித்தை பொலியச் சூட்டி.

[நெருப்பித் தழழுத்தாற் போன்ற ஒருவன் செய்த தன்றி இயற்கையான இதழ்கள் இல்லாத பொற்று மரையை உங்கள் கரிய கடைகுழன்ற மயிரிலே, அந்த மயிர் பொலிவு பெறும்படி சூட்டி.

எரி - நெருப்பு. அசைதல் - கொழுந்துவிட்டு எரிதல். ஏடுஇல் தாமரை என்றது பொன்னால் ஆன தாமரையைச் சூட்டியது. பித்தை - தலை மயிர். பொலிய - அம்மயிர் விளங்கும்படியாக. அத்தாமரையைக் கண்டார் அதனை

யணிந்த தலை மயிரையும் பார்ப்பார்களாதவின் ‘பொலிய’ என்றார்.]

உங்கஞ்டன் வரும் விறலிக்கும் அவன் பரிசில் தருவான். நாவில் கட்டாத நுண்மையையும் பிணக்கத்தையும் உடைய பொன்னரி மாலையை வெள்ளிதாசிய ஒளியை யுடைய பாடினி சூடு வழங்குவான்.

நூலின் வலவா நுணங்களில் மாலை
வால்ழுளி முத்தமொடு பாடினி அணிய.

[நூலால் கட்டாத நுட்பமாகிய ஒன்றானேடு ஒன்று பிணைந்துள்ள பொன்னரி மாலையை, வெண்மையான ஒளியையுடைய முத்துக்களோடு விறலி அணியும்படி.

நூலால் கட்டாமல் பொன்னரியினுலே கட்டப்பெற்ற மையின், ‘நூலின் வலவா’ என்றார். வலத்தல் - கட்டுதல். நுணங்கு - நுட்பமான. அரில் - ஒன்றானேடு ஒன்று இணைந்தது. வால் ஒளி - வெள் ஒளி. பாடினி - விறலி.]

பிறகு பொருங்குக்கு விடை கொடுத்தனுப்புகிறுன். அப்போது அவன் செய்ததைச் சொல்கிறுன் பொருஙன்.

எங்களோரு தேரிலே ஏற்றி அனுப்பினன். அந்தத் தேர் யானைக் கொம்பால் செய்தது. முன்னுலே கையினால் பிடிப்பதற்குத் தாமரை மொட்டைப் போன்ற கொடுஞ் சியை உடையது. உயரமான தேர். அதில் பூட்டிய குதிரைகள் வெள்ளைவேளரென்று பாலைப் போல இருந்தன. சாதிலிங்கம் ஊட்டின தலை மயிர் பொங்கக் கழுத்தின் மயிர் அசைய இருந்த அத்தகைய குதிரைகள் நான்கை அந்தத் தேரில் பூட்டினான்.

கோட்டூற் செய்த கொடுஞ்சி நெடுங்தேர்
ஊட்டுஞ்சீ துயர்வர ஒரிநுடங்கப்
பால்புரை புரவி நான் குடன் பூட்டி.

பிறகு எங்களை வழியதுப்பும்போது தன் காலாலே
எழுடி எங்கள் பின்னுலே வந்தான்.

காவின் ஏழூப் பின்சென்று

[தன் காலால் ஏழுஅடி எங்களுக்குப் பின்னுலே வந்து.

‘எழுடி வருதல் ஒரு மரபு, ஏழிசைக்கும் வழிபாடு
செய்தானுக்க் கருதுதலின்’ என்று நச்சினார்க்கிணியர் எழுது
வர். சென்று என்பது வந்து என்னும் பொருளில் வந்தது.]

தேரை ஓட்டுபவர்கள் குதிரைகளை முடுக்கி ஓட்டத்
தாற்றுக் கோலை வைத்திருப்பார்கள். ஆனால் இந்தக்
குதிரைகள் இயல்பாகவே வேகமாக ஓடுபவை. அதற்கு
மேல் வேகமாக ஓடினால் பொருளன் தாங்கமாட்டான்
என்று கருதி, செலுத்துவதற்கு இனிதாகிய அந்தத்
தாற்றுக்கோலைக் கொடுக்காமல் கீக்கவிட்டான்.

கோவின் தாறு களைந்து.

[செலுத்துதற்கு இனிதாகிய முடுக்கும் கோலைப்
போக்கி.

தாறு - முடுக்கும் கோல். ‘என்றதனால் கடுவிசைக்கு
இவர் இருத்தலாற்றூர் என்று கருதி இயற்கையிற் சேறல்
அமையும் என்றுன்’ என்று எழுதுவார் நச்சினார்க்கிணியர்.]

அவன் தங்த தேரில் இன்னவாறு ஏறுவதென்னு
அறியாமல் இருந்த என்னை, இவ்வாறு ஏறுக என்று
ஏற்றினுன்.

எறு என்று ஏற்றி.

மற்ற யாழ்களில் வீறு பெற்ற யாழ்ப்பாணர்களுக்குச் சொடுக்கும் வளிமைகளையெல்லாம், நீணக்குத் தருவான். நீயாழ் வாசித்தலைக் கேட்டு நன்கு சுவைத்த உணர்ந்தவனுடைன் அவ்வாறு செய்வான்.

வீறுபெறு பேர்யாழ் முறையுளிக் கழிப்பி.

[மற்ற யாழ்களைவிட வீறு பெற்ற யாழ்ப்பாணர்களுக்குச் சொடுக்கும் பரிசில்களை நீணக்குத் தந்துவிட்டு.

நீவாசித்தது எப்படி இருந்தாலும் மிகச் சிறந்த யாழ்ப்பாணர்களுக்கும் வழங்கும் பரிசுகளை பெல்லாம் வழங்குவான் என்றுபடி. இது அவனுடைய சொடை மடத்தைக் காட்டியது. வீறு - சிறப்பு; வீற்றுத் தெய்வமாகிய மாதங்கியும் ஆம். அத் தெய்வம் உறைதலின் அதனை உணர்ந்த அவன் சிரம்பப் பரிசில்களைத் தருவான் என்றும் கொள்ளலாம்.]

அவை மட்டுமல்ல. உங்களுக்கு அவன் பல ஊர்களையுடைய நாடுகளையே வழங்குவான். அந்த ஊர்கள் வளர்ந்தன. எப்போதும் நீர்வளம் பொருந்தியவை. அங்கே வாழ்வார்கள் தாம் எல்லா வளர்களும் பெற்று வாழ்வதனால் வேற்றிடங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற விருப்பமே அவர்களுக்கு இராது.

சீர்வாய்த்
தன்பளை தழிதிய தளரா இருக்கை
நன்பல் ஊர நாட்டெட்டாடு.

[சீர்வளம் பொருந்துதலையுடைய மருத் திலங்கள் சூழ்ந்த, தளர்வில்லமல் மக்கள் வாழும் இருக்கைகளை உடைய நல்ல பல ஊர்களை உடைய நாடுகளோடு.

நீர்வாய் - நீர்வளத்தைப் பெறுதலை உடைய. தன் பணை - வயல்கள் சூழ்ந்த மருத ஸிலம். தளரா இருக்கக் கூடமிடம் வாழ்வோர் வளம் குறைந்து தளராமல் இருக்கும் இடங்களை உடைய. ஊர் - ஊரையுடைய.]

இவற்றேருடு உங்களுக்கு யானைகளையும் வழங்குவான். யானை சென்றால் அதன் வரவை அறிவித்தற்குப் பறை அடிப்பார்கள். அதனால் யாவரும் விலகி அதற்கு வழிவிடுவார்கள். அத்தகைய நல்ல பல யானைகளைத் தருவான். அச்சத்தைத் தருகின்ற பறைகளை முழுக்குவதற்குக் காரணமாகிப், பருத்த பெரிய வளைவினையுடைய, அஞ்சுதற்குக் காரணமான வேகமும் கோபமும் உடைய யானைகள் அவை.

நன்பல், வெருஷப்பற நுவலும் பழுஷப்பெருங் தடக்கை வெருவரு செலவின் வெகுளி வேழும்.

நல்ல பல, அஞ்சுதற்குக் காரணமான பறையை அடிக் கும்படி செய்யும் பருத்த பெரிய வளைவாகிய, அஞ்சுதற்குரிய நடையையும் கோபத்தையும் உடைய யானைகளை.

வெசுஉ - அச்சத்தைத் தரும். நுவலும் - முழுங்கு வதற்குக் காரணமான. பருஉ உப பெருங்தடக்கை : பருமையும் பெருமையும் வளையும் உடைய துதிக்கை வெருவரு - அச்சம் உண்டாக்கும். செலவு - நடை. அதன் நடையைக் கண்டாலே மக்கள் அஞ்சி ஒடி வழிவிடுவிலகி விடுவார்கள்.]

இவ்வாறு பரிசிலகளை அவன் இடைவிடாது தந்து கொண்டே இருப்பான். தன்பால் வரும் பொருங், பாணர், விறவியர் ஆகியவர்களுக்கு இத்தகைய பரிசிலகளைத் தர வதில் அவன் கை ஓய்மாட்டான்.

தாவு இடைத் தங்கள் ஒவிலன்.

[தருவதாகிய செயலில் சிலைபெற்று நிற்பதினின் ரும் ஒழிவில்லாதவன்.

தரவுஇடை - தருதலாகிய சமயத்தில். ‘தரவிடத்துத் தாழ்த்தல் இலன் என்றுமாம்’ என்று கூறுவர் செசினூர்க்கினியர். ஓவிலன் - இடையீடில்லாதவன்; தொடர்ந்து கொடுத்துக்கொண்டே இருப்பவன்.]

நீங்கள் பெற்றவை அனைத்தையுப் பெற்றுக் கொண்டு வர இயலாது. ஆதலின் நீங்கள் பெற்றவற்றில் உங்களால் எடுத்துச் செல்ல முடியாதவற்றை உங்களைப் போல வந்த வேறு வேறு பேர்களுக்கு நிரம்பக் கொடுக்க வேண்டியிருக்கும்.

வரவிடைப்
பெற்றவை பிறர்பிறர்க்கு ஆர்த்தி.

[நீங்கள் சென்றமையால் பெற்றவற்றில் மிகுதி யானவற்றை உங்களைப் போல வந்த வேறு வேறு பேர்களுக்கு நிரம்பக் கொடுத்து.

வள்ளலைச் சார்ந்தமையால் அவர்களும் வள்ளலைப் போலப் பிறருக்கும் வழங்கும் தன்மையைப் பெறுவார்கள்.]

‘பல நாள் அங்கே தங்கியிருந்தமையால் உங்களுக்கு வீட்டு நீணவு வரும். ‘இந்த வளங்களை யெல்லாம் நம்மனைவிக்கும் சுற்றுத்தார்க்கும் காட்டிப் பெருமிதம் அடைய வேண்டும்’ என்ற எண்ணம் ஏழும்.

அதனால் அவனீடத்தினின்றும் புறப்பட்டுச் செல்ல வேண்டும் என்ற முடிவுக்கு வருவீர்கள். அவனுடைய பேரருள், நம்மை விட்டாற் போதும் என்று தெவிட்டிப்

போய்விடும் என்றபடி, ஆகவே உங்கள் ஊரை நாடிச் செல்ல முடிவு செய்வீர்கள்.

தெற்றனச் செலவுகடைக் கூட்டுதீர் ஆயின்.

[விரைவில் அவனிடத்தினின்று போவதை முடிவு கட்டுவீர்களானால்.

தெற்றென - விரைவில். செலவு - போதல். கடைக் கூட்டுதல் - முடிவு செய்தல்.]

அதனை அவன் உணர்ந்து கொள்வான். பலகால் பழகிய நண்பர்களைப் பிரீவது போன்ற வருத்தம் அவனுக்கு உண்டாகும். அந்தப் பிரீவப் பொறுக்காமல் அதற்குக் காரணம் இன்னைதன்று தெரியாமல் தன்னைத்தானே வெறுத்துக் கொள்வான்.

பல புலங்கள்.

[அது பொருமற் பலவிலும் வெறுத்து. தன் வருத்தத்தை வெளிப்படப் பலமுறை சொல்வானாதவின், ‘பல புலங்கு’ என்றார்.]

நீங்கள் போவதற்கு அவன் எளிதில் விடை கொடுக்க மாட்டான். செலவும், யாக்கை, பதவி முதலியவை சிலை நில்லாத உலகத்தில் புகழொன்றே சிலை பெறும் என்பதைச் சீர்தூக்கிப் பார்ப்பான்.

நில்லா உலகத்து நிலைமை தூக்கி.

[செல்வரும் உடம்பும் பிறவும் சிலைநில்லாத உலகத்தில் சிலை சிற்கும் புகழைச் சீர்தூக்கிப் பார்த்து. ‘நிலை பெறுந்தகையை உடைத்தாதவின் புகழை நிலைமை என்றா; ஆகுபெயர்’ என்பர் நச்சினார்க்கிணியர்.]

உங்கள் விருப்பம் இதுவென அறிந்து அது நியாயந்தா னென்று எண்ணி, ‘சரி போய் வாருங்கள்’ என்று எளிதில் நுழை போகும்படி விட மாட்டான்.

செல்கென விடுக்குவன் அல்லன்.

[இங்ஙனம் போக எனக்குறி நுழை உடனே விடு வான் அல்லன்.

செல்க என விடுக்குவன் அல்லன் - போகவிடுவா னால்வன்.]

தொழுதுமுன் நிற்குவீராயின், நோக்கி, நல்கி, பாடினி அணியா நிறகச்சுட்டி, வாக்குபு தரத்தரப்பருகி, தெற் றனச் செலவு கடைக் கூட்டுதிராயின், அதற்குப் பல புலந்து, தேரிலே குதிரையைப் பூட்டி, ஏற்றி, முறையுளிக் கழிப்பி, விடுக்குவன் அல்லன்; பின்னர் நின்னை நோக்கி உலகத்து நிலைமையைச் சீர்தூக்கி, வரவிடைப் பெற்றவை பிறர் பிறரக்கு ஆர்த்தி, இங்ஙனம் செல்வாயாக எனக்கூறி, அங்ஙனம் ஸி போவதற்கு நாட்டெடாடு வேழம் தர விடைத் தங்கல் ஒவிலன் என முடிக்க என முடித்துக் காட்டுவர் சுசினார்க்கிணியர்.

சோழ நாட்டு வளம்

இனி, கரிகால் வளவு நுடைய ஆட்சியிலுள்ள சோழ நாட்டின் வளத்தைக் கூறப்படுகிறார்புலவர்.

சோழ நாட்டில் மலையும் மலையைச் சார்ந்த குறிஞ்சி நிலமும், காடும் காட்டைச் சார்ந்த மூல்லை நிலமும், வயலும் வயலைச் சார்ந்த மருத் நிலமும், கடலும் கடலைச் சார்ந்த நெய்தல் நிலமும் உள்ளன. இயற்கையான பாலை நிலம் இல்லை. “மூல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து

பாலை என்பதோர் படிவம் கொள்ளும்” என்றபடி கோடைக் காலத்தில் மூல்லையும் குறிஞ்சியும் பாலை வில மாகக் காட்சி அளிக்கும். ஆதலால் ‘கானிலும்’ என்ற வழக்கு உண்டாயிற்று; ஜங்கிலம் என்று சொல்லுவதில்லை.

புவவர் கூறும் சோழ காட்டை இனிப் பார்ப்போம்.

ஓல்லென்ற ஒசையோடு அலைகள் புரஞ்சு கடற்கரை சூழ்ந்த அகன்ற இடத்தை உடையது சோழாடு. அங்கே மிகுதியாக நெல் விளைகிறது. அவற்றைக் குதிர்களிற் சேமித்து வைப்பார்கள். இப்படி ஓல்வொருமா என்னும் அளவுக்கு கொண்ட இடங்கள்தோறும் நெற்குதிர்கள் இருக்கும். அதனைக் கூடு என்கிறார் புவவர். நெல்லைக் கூட்டி வைப்பதனால் அப்பெயர் வந்தது. அங்கங்கே தாழ்ந்த தென்ன மரங்கள் இருக்கும். தண்ணீய சோலைகள் விளங்கும். அங்கே குடிமக்கள் வாழ்கிறார்கள்.

ஓல்லைத்
திரைபிறழிய இரும்பெளவத்து
கரைகுழிந்த அகள்கிடக்கை
மாமாவின் வயின் வயின் நெல்
தாழ்தாழைத் தண்தண்டலைக்
கூடு கெழிதீய குடிவயினால்.

[ஓல்லென்ற அலைகள் புரஞ்சின்ற பெரிய கடவின் கரை சூழ்ந்த அகன்ற இடங்களில் மா என்னும் அளவுள்ள நிலங்களோறும் நெல்லும் தாழ்ந்த தென்னையும் உடைய குளிர்க்க சோலைகளும், நெற்குதிர் நிரம்பிய குடிமக்களிடத்தில்.

ஓல்லை: ஓலீக் குறிப்புச் சொல். திரை - அலை. பிறழிய - புரஞ்சின்ற. இரும்பெளவம் - பெரிய கடல்; கரைக்கை - ஊர்கள். மண் மருங்கினுன் -

[இவ்வுலகத்து ஒரு பக்கத்தில். மான்பது ஒரு நில. அளவு-தாழை - தென்னீ. தண்டலை - சோலை. கூடு - குதிர்]

அங்கே உதிரத்தோடு கலந்த சோற்றைக் காக்கைக்குப் பலியாக இடுவார்கள். அவற்றைக் காரிய காக்கைகள் விழுங்கும்.

செஞ்சோற்று பலிமாங்திய
கருங் காக்கை.

[இரத்தத்தோடு கலந்த சோற்றை உடைய உண்ணை அருந்திய காரிய காக்கை.

பலி - காக்கைக்கும் இடும் சோறு.]

இவ்வாறு செஞ்சோற்றைப் பலகாலும் உண்டனம் யினால் வேறு உணவை வீரும்புகின்றன. மனைகளில் உள்ள நொச்சி மரங்களின் நிழலில் குட்டியை ஈன்ற ஆமைகள் உள்ளன. அதை உண்டு அதனுலும் வெறுப்பை அடைந்ததானால், பிறகு பசித்த காலத்தில் தின்னலாம் என்று பாதுகாத்து வைக்கும்.

கவவு முளையின்
மனை நொச்சி நிழல் ஆங்கண்
சற்றியாமைதன் பார்ப்புதூம்பவும்.

[தின்றலை வெறுத்ததானால் மனையைச் சூழ்ந்த நொச்சி மரத்தின் நிழலினிடத்தில் கிடந்த சன்ற தொழிலையுடைய ஆமையினுடைய குட்டியைத் தான் தின்று, அதுவும் வெறுத்தால் அதனைப் பிழை பசிக்கும் காலத்து உண்ணுவதற்குப் பாதுகாத்து வைக்கவும். கவவு - தின்றல். சற்றியாம - சனுதலையுடைய ஆமை; யகரம் வந்தமையால் குற்றுகரம் குற்றியலிகரம் ஆயிற்று. புரப்பு - குட்டி. ஓம்ப - பாதுகாத்து வைக்க.

இதில் தீணை மயக்கம் வந்தது. மருத விலத்தில் இருக்கும் காக்கை நெய்தல் விலத்தில் உள்ள ஆமைக் குட்டியைத் தின்னும் என்றார். தவழுபவற்றைப் பார்ப்பு என்பது இலக்கணம். (தொல். மரடி. 5.)

மருத விலத்தில் உள்ள உழவர்களின் சிறு பெண்கள் விளையாடுகிறார்கள். நெய்தல் விலத்தில் உள்ள மணற் குன்றிலே வண்டல் இழைத்து விளையாடுகிறார்கள்.

இளையோர் வண்டல் அயாவும்.

[இளைய உழவர் மகளிர் நெய்தல் விலத்தின் மணற் குன்றிலே வண்டல் இழைத்து விளையாடவும்.

இளையோர் - இழய உழவர் மகளிர். வண்டல் - விளையாடும் இடம். அயர் - விளையாட.]

கரிகால நுடைய நாட்டில் ஒருவரை ஒருவர் பகைத்துக் கொள்வதில்லை. எல்லோரும் சமாதானமாக வாழ்ந்தார்கள். அரசனது அவையிலே ஒன்றுக்க் கலந்து சென்று புகுவார்கள். அவர்களிடைய இருந்த மாறுபாட்டலாம் போயிருக்கும். அவ்வாறு கரிகாலன் ஆட்சி புரிந்தான்.

முதியோர்

அவைபுகு பொழுதில்தம் பகை முரண் செலவும்.

[பல காலமாகப் பகையில் முதிர்ந்தவர்கள் கரிகால நுடைய அரசவையிலே புகும்போது தம்முடைய பகை மைக்குக் காரணமான வேறுபாடுகள் எல்லாம் போகவும்.

முதியோர் - பகையில் முதியவர்கள். அவை - அரசவை. பகைமுரண் - பகையால் வந்த மன வேறுபாடு.]

கரிகாலன் தம் முன் வழக்கிட்டவர்களின் வழக்கைத் தீர்ப்பதில் வல்லவன். ‘தம்முள் மறுதலை ஆயினார் இருவர்

தமக்கு முறைமை செயவேண்டி வந்து சில சொன்னால் அச் சொல் முடிவுகள்டே ஆராய்ந்து முறை செப்பு அறிவு நிரம் பாத இளமைப் பருவத்தான் என்று இகழ்ந்த நரைமுது மக்கள் உவக்கும் வகை நரைமுடித்து வந்து முறை வேண்டி வந்த இரு திறத்தாரும் சொல்லிய சொற் கொண்டே ஆராய்ந்து அறிந்து முறை செய்தான் கரிகாற் பெருவளத்தான் என்னும் சோழன் என்று பழமொழி என்னும் நூலின் உரையில் ஒரு செய்தி வருகிறது. இதனால் கரிகால் வளவன் வழக்கிடுவார் இரு திறத்தாரும் ஏற்கும் வகையில் முறை வழங்கினான் என்பது பெறப்படும்.

இனிச் சோழ நாட்டைப் பார்ப்போம்.

அங்கே மயில்கள் பல உள்ளன. பசிய பாகற் பழத்தை யும் சிவந்த சளையை உடைய வாசிய பாலாப் பழத்தையும் தின்று, வளைந்து வளர்ந்த காஞ்சி மரத்திலும் செவ்வீய மருத மரத்திலும் அந்த மயில்கள் தங்கி, தம்முடைய பெடை மயில்கள் ஆரவாரித்து அழைக்கும்படியாக அங்கு நின்றும் போகின்றன.

முடக் காஞ்சிச் செம்மருதி
 மடக்கண்ண மயில் ஆலப்
 பைம்பாகற் பழங்துணரிய
 செஞ்சளைய களிமாந்தி.

[வளைந்து வளர்ந்த காஞ்சி மரத்திலும் செம்மை நிறம் பொருந்திய மருத மரத்திலும், இளமையையுடைய பல கண்களை உடைய மயில்கள் ஆட பசிய்பாகற் பழத்தின் பழங்கள் கொத்துக் கொத்தாக உள்ள சிவந்த சளையை உடைய பழத்தை உண்டு.

மடக்கண் - அறியாமையை உடைய கண் என்பதும் ஆம். கண் என்றது தோகையிலுள்ள பல கண்களை,

ஆல - ஆட. துணரீய - கொத்தாக உள்ள. மாந்தி -
உண் [.)]

நிலவளம் பிக்கமையால் கரும்புகள் நன்றாக வளர்ந்திருக்கின்றன. அவற்றை வெட்டி ஆலையிலிட்டுச் சாறு பிழிவார்கள்.

கரும்பை அறுக்கும் பொழுதும் நெல்லை அரியும் பொழுதும் களத்தில் உள்ள உழவர்கள் ஊக்கத்தோடு ஆரவாரம் செய்து கொண்டே தம் செயலைச் செய்கிறார்கள்.

அறைக்கரும்பின் அரிசங்களின்

இனக்களமர் இசைபெருக.

[அறுத்தலையுடைய தரும்பி லும், அரியும் நெல்லை லும் அறுவடை செய்யும் கூட்டமாக உழவர்கள் ஆரவாரம் பெருகி முழுங்க.

அறை - அறுத்தல். இனம் - கூட்டம். களமர் - ஏர்க்களத்தில் தொழில் செய்யும் உழவர். இசை - ஒசை.]

நீரற்ற வறண்ட இடத்திலும் அடும்பங்கொடி படர்க்கி நுக்கிறது. பகன்றை என்ற கொடி படர்ந்திருக்கிறது. தளிர்கள் ஸிரம்பிய புன்க மரங்கள் உள்ளன. இவ்வளவு மரங்களையும் கொடிக்கனாயும் உடையதாக உள்ள அந்தச் சேரலை தாழ்த்து இருக்கிறது. ஞாழல் என்னும் மரங்கள் அரும்புகளுடன் ஸிற்கின்றன. இப்படிப் பலவகை மரங்கள் குழந்தது அவ்விடம்.

வறள் அடும்பின் இவர்பகன்றைத்

தளிர்ப்புன்கின் தாழ்காவின்

ஙனை ஞாழலோடு மரங்குழிலைய

அவண்.

வறண்ட இடத்திற் படரும் அடும்பங் கொடியையும் உயர்ந்தபகன்றையையும் தளிர்களையுடைய புஞ்சமரத்தையும் கொண்டதும், தாழ்ந்ததுமாகிய அந்தச் சோலையில், அரும்புகளையுடைய ஞாழலோடு பிற மரங்கள் கூட்டமாகவளர்ந்த அவ்விடத்தில்.

[வறன் - வறட்சி. இவர் - படரும். தாழ் - தங்குதலுமாம். நனை - அரும்பு. ஞாழல் ஒரு வகைக் கொன்றை. குழிய - கூட்டமாகவளர்ந்த.]

அங்க இடத்தில் சில காலம் தங்கிச் சலிப்பு ஏற்பட்டால் அங்கிருந்து சீங்கி மாறுகின்றன.

மூல்லை நிலத்தில் தளவு என்ற மூல்லை படர்ந்திருக்கிறது. அந்தத் தளவையும் பரந்த தோன்றியையும், அலர்கின்ற மூல்லையினையும், பூ உகுகின்ற தேற்றுவையும், பொன் பேரன்ற பூவினையுடைய கொன்றையினையும் நீலமணி போன்ற பூவினையுடைய காயரவினையும் உடைய நல்ல காட்டில் உறை சில காலம் உறைவர். பிறகு அது சலித்துவிட்டால் மருத நிலத்துக்குச் செல்வார்கள். அங்குள்ள காட்சிகளையும் அங்குள்ளார் ஒழுக்கத்தையும் புகழ்வார்கள். பிறகு அங்கும் சலிப்பு ஏற்படும்.

அவன்முனையின் அகன் றுமாறி
அவிழ்தளவின் அகன்தோன்றி
நகுமூல்லை உகுதேறுவீப
பொற்கொன்றை மணிக்காயா
நற்புறவின் நடைமுனையின்.

[அவ்விடத்தில் சலிப்பு உண்டானால் அவ்விடத்தை விட்டு சீங்கி மாறி, இதழ் அவிழ்ததளவும், விரிந்ததோன்றியும், அலர்ந்த மூல்லையும், உகுகின்ற தேற்றுமரத்தின் பூவும், பொன்றிம் பெற்ற கொன்றை மலரும்,

நீலமணிமைப் போன்ற காயாவும் உள்ள நல்ல மூல்லை நிலத்தின் வாழ்வது சலித்துப் போனால்.

[அவண் - அவ்விடத்தில். முனையின் - சலிப்பு ஏற்பட்டால். அவிழி - இதழ் விரிந்த. தளவு - செம்மூல்லை. நகுஞ்சிலி பெற்ற. உகு - உதிரும். தேறுவி - தேற்றிரும்பு. மணி - நீலமணி. புறவு - மூல்லைநிலம். நடை - ஒழுக்கம். முனையின் - சலிப்பு ஏற்பட்டால்.]

இனி, சருமீன்கள் உலாவுகின்ற விரிந்த கடவில் உள்ள இரு மீன்களை உண்ட கூட்டமாகிய நாரைகள், பூக்கள் ஸீரம்பீய புன்னை மரத்தின் கிளையில் கங்கினால், ஒங்கி வீசும் கடல் அலையின் ஒசைக்குப் பயந்து இனிய பனை மரத்தின் மடல்களில் தங்கவும்.

சுறவழிங்கும் இரும்பொவத்து
இறவுஅருந்திய இனாங்கர
பூம்புன்னைச் சிளைக்கேசெப்பின
ஒங்குதிரை ஒலிவெரி இத்
தீம்பெண்ணை மடற்கேசெப்பவும்.

[சரு மீன்கள் உலாவும் விரிந்த கடவில் உள்ள இரு மீன்களை உண்ட கூட்டமாகிய நாரைகள், பூக்களை உடைய புன்னை மரத்தின் கிளையில் தங்கினால், உயர்ந்து வீசும் கடல்லைகளின் ஒசைக்குப் பயந்து இனிய பனை மரத்தின் மடலிலே தங்கவும்.

பொளவும் - கடல். இனம் - கூட்டம். சினை - கிளை. செப்பின் - தங்கினால். வெரீஇ - அஞ்சி. தீம் - இனிமை; நுங்கை சினைந்து சொன்னபடி. செப்ப - தங்க.]

குலைகுலையாகக் காய்த்த தென்ன மரங்களின் காய்க் குலைகளையும், வாழையையும், கொழுவிய காந்தளையும்,

மலர்ந்த சரபுன்னையையும், துடிஓசை போன்ற ஓசையை
உடைய பேராங்கதயீணையும் உடைய குடியிருப்பை
உடைய பாக்கத்தில் வாழும் மாதவர் அவ்வீடத்தில்
சவிப்பு ஏற்பட்டால் குறிஞ்சி ஸிலத்துக்குச் சென்று அவ்
வீடத்தைப் புகழ்கிறார்கள்.

கோள்தெங்கிள் குலைவானமூக்
கொழுங்காங்தள் மலர்நாகத்துத்
துடிக்குடினைஞுப் குடிப்பாக்கத்து.

【காப்களையுடைய தென்னைமரமும் குலைகளையுடைய
வரமையும் கொழுவிய காங்தனும், மலர்ந்த சரபுன்னையும்,
உடுக்கையின் ஒலி போன்ற பேராங்கதயையும் உடைய
குறிஞ்சி ஸிலத்துக்கு (சென்று.)】

கோள் - காய். நாகம் - சரபுன்னை. துடி - உடுக்கை.
குடினை - பேராங்கதை. பாக்கம் - குறிஞ்சி ஸிலத்து ஊர்.]

குறிஞ்சி ஸிலத்தில் வண்டுகள் யாழைப் போல முரல்
கிண்றன. அந்தப் பாட்டுக்கு ஏற்பத் தன் கலாவத்தை
விரித்த இளைய மயில்கள் ஸிலவு போன்ற சிறமுடைய
மணல் மேட்டில் பலவாகப் பெயர்ந்து செல்கின்றன.

யாழிவண்டின் கொளைக்குள்றபக்
கலவம்வீரித்த மடமஞ்சை
ஸிலவெக்கர்ப் பலபெயர்.

【யாழிபோல முரலும் வண்டின் பாட்டுக்கு ஏற்றபடி
தன் தோகையை விரித்த இளைய மயில் ஸிலவு போன்ற
ஏற்றதையுடைய மணல் மேட்டில் பலவாகச் செல்ல.

கொளை - பாட்டு. கலவம் - தோகை. எக்கர் - மேடு.
ஸிலவுங்கர் - ஸிலவு படர்ந்த மேடு என லும் ஆஃ. பல
பெயர் - பலமாகச் செல்ல.】

அங்கே தேனையும் கிழங்கையும் கொண்டு போய் விற்கிறார்கள். அவற்றீற்குப் பதிலாக மீன் நெய்யையும் நறவையும் வாங்கிச் செல்கிறார்கள்.

தேன் நெய்யொடு கிழங்குமாறியோர்
மீன் நெய்யொடு நறவைமறுகவும்.

[தேனுக்குத் தேவையென்பது ஒரு பெயர். கிழங்கு - பலவகைக் கிழங்குகள். மாறி யோர் - வீற்றவர்கள். மீன் நெய் - மீனின் கொழுப்பிலிருந்து உண்டாக்கிய நெய். நறவு - கள். மறுக - வாங்கிச் செல்ல.]

இனிய கரும்புகளையும் அவசையும் கூறுபடுத்தி விற்கிறார்கள் சிலர். அவர்கள் அவற்றுக்குப் பதிலாக மான் தசையோடு கள்ளையும் வாங்கிக்கொண்டு செல்கிறார்கள்.

தீங்கரும்பொ டவல்வகுத்தோர்
மான்குறையொடு மதுமறுகவும்.

[தீங்கரும்பு - இனிய கரும்பு. வகுத்தோர் - கூறுபடுத்தி விற்றவர்கள். மான்குறை - மான் தசை. மது - கள். மறுக - வாங்கிச் செல்ல.]

குறிஞ்சி நிலத்தில் உள்ளவர்கள் மிகுதியாகப் பாடுவது குறிஞ்சிப்பண். அந்தக் குறிஞ்சியை நெய்தல் நிலத்திலுள்ள பரதவர் பாருகிறார்கள். நெய்தல் நிலத்திற்குரியது நெய்தல்பூ. அதனுடைய மனமுள்ள கண்ணியை மலைவாழ் குறவர் சூடுகிறார்கள்.

குறிஞ்சி பரதவர் பாட, நெய்தல்
நறும்பூங் கண்ணி குறவர் சூட.

[குறிஞ்சிப்பண்ணை நெய்தல் நிலத்தில் உள்ள பரதவர் பாடவும், நெய்தல் நிலத்தில் உள்ள மனம் பொருங்திய கண்ணியை மலைவாழ் குறவர் சூடவும்.]

பரதவர் - நெய்தல் ஸிலத்தோர். கண்ணி - தலையில் அணியும் மாலை.]

மூல்லை ஸிலமாகிய காட்டில் உள்ளவர்கள் மருத ஸிலது திற்குங்கிய மருதப்பண்ணைப் பாடுகிறார்கள். மருத ஸிலத்தி அன்ன பாட்டுக்காரர்கள் நீல ஸிறம் பொருங்கிய மூல்லை ஸிலத்துக்குங்கிய பலவகைப் பாடல்களைப் பாட.

கானவர் மருதம் பாட அகவர்
ஸிலநிற மூல்லைப் பஃறினை நுவல

[கானவர் - காட்டு ஸிலமாகிய மூல்லை ஸிலத்திலுள் ஹோர். அகவர் - மருத ஸிலத்திலுள்ள பாட்டுக்காரர்கள். ஸிலநிறம் என்றது மூல்லை ஸிலமாகிய காட்டுக்கு அடை. பஃறினை - பல வகையான பாடல்கள்.]

காட்டிடமாகிய மூல்லை ஸிலத்திலுள்ள கோழிகள் மருத ஸிலத்தில் உள்ள நெற்கதிரைத் தின்கின்றன. மருத ஸிலத்தில் வீடுகளில் உள்ள கோழிகள் மலையில் வீளையும் தினையைத் தின்னவும், மலையிடத்தில் வாழும் மந்திகள் நெய்தல் ஸிலத்துக் கழியிலே மூழ்கவும், கழியில் திரியும் காரைகள் மலையிலே கிடக்கவும்.

கானக்கோழி கதிர்குத்த
மனைக்கோழி தினைக்கவர
வரைமங்கி கழிமூழ்கக்
கழிநாரை வரை இறுப்ப.

மூல்லை ஸிலமாகிய காட்டிலுள்ள கோழி மருத ஸிலத்து நெற்கதிரைக் குத்தித் தின்னவும், வீட்டில் வளரும் கோழிகள் மலையில் வீளையும் தினையைக் கவர்ந்து உண்ணவும் மலையில் வாழும் குரங்குகள் நெய்தல் ஸிலத்துக்

கழியில் மூழ்கவும், கழியில் உள்ள நாரைகள் மலையை அடைஞ்து தங்கவும்.

கழி - செய்தல் நிலத்துக்கழி. இறுப்பு - தங்க.

இவ்வாறு குறிஞ்சி, மூல்லை, மருதம், செய்தல் என்னும் நால்வகை நிலங்களும் உடைய நாடுகள் சேர்ந்தது சோழ நாடு.

‘பரப்பு ஒம்பவும், அயரவும், மயில் ஆல், மடமஞ்ஞஞ பல பெயரவும், நாரை சேப்பவும், அகவர் அகன்று மாறிப் பல்லினை நுவலவும், காளவர் நடை முளையின் மருதம் பாடவும், பாக்கத்துப் பரதவர் குறிஞ்சி பாடவும், கிழங்கு மாறியோர் நறவு மறுகவும், அவல் வகுத்தோர் மது மறுகவும், குறவர் கண்ணி சூடவும், கோழி கதிர் குத்தவும், மணைக்கோழி திணைக்கவரவும், மங்கி மூழ்கவும், நாரை வரை இறுப்பவும், நால்நாடு குழீஇ, மாமாவின் வயின்வயின் நெற்கூடு கெழீஇய நாடு’ என்று முடித்துக் காட்டுவர் நச்சினார்க்கினியர்.

இவ்வாறு குளிர்ந்த இடங்களையுடைய குறிஞ்சி முதலிய நான்கு கூரூகிய நாடுகள் திரண்ட இடம் சோழ வளங்நாடு.

தன்வைப்பின் நால்நாடு குதீஇ.

[குளிர்ந்த இடங்களையுடைய நால்வகை நாடுகள் சேர்ந்து.

வைப்பு - இடம், குழீஇ - கூடி.

உலகத்தில் உள்ள வர்கள் கரிகாலனிப் புகழ்கிழுக்கள். அப்படி இவ்வுலகத்தைக் குற்றமின்றிப் பாதுகாப்பவன் அவன். தன் நூடைய குடை ஒன்றுமே எங்கும் பரவ,

யாவரும் காவலனுடைய ஆணை ஒன்றையே கூற, பெருமை யுடன் ஆட்சி புரிந்த மிக்க அன்பையும், தருமத்தோடு சேர்ந்த ஆட்சித் திறத்தையறீந்த செங்கோலையும் உடைய அந்தக் கரிகால்வளவன் வாழ்வானுக! வெல்லுனின் ற வேற் படையை உடைய மன்னன் அவன்.

மன்மருங்கினுன் மறுதின்றி
ஒருகுடையான் ஒன்றுகூறப்
பெரிதான்ட பெருங்கேண்மை
அறைனெடு புணர்ந்த திறன் அறி செங்கோல்
அன்னேன் வாழி! வென்வேற் குரிசில்.

[உலகத்திடத்தில் சிறிதும் குற்றம் இல்லாமல் எங்கும் தன் குடையே பரவவும் யாவரும் தன் ஆணை ஒன்றையே மாறுபாடின்றிக் கூறவும், பெரிதாக ஆண்ட- பெரிய நட்பை உடைய, அறத்தோடு சேர்ந்த பலவகை ஆட்சித் திறத்தை அறிந்த செங்கோலைப் பெற்ற அத்தகைய கரிகால் வளவனுகிய வெற்றியையுடைய வேலைப் பெற்ற மன்னன் வாழ்க.

மருங்கு - இடம், மறு - குற்றம், யாவரும் மகிழும்படி அவரவருக்கேற்ற கலங்களைச் செய்தமையால் யாவரும் ஒரே மாதிரியாக அவளைப் புகழ்ந்தார்கள். பெரிது ஆண்ட- வேறு யாரும் ஆள முடியாத அளவில் பெரிய ஆட்சியைப் புரிந்த.]

காவிரியின் பெருமை

இனி, சோழாட்டை வளப்பாடுத்தும் காவிரியின் பெருமையைக் கூற வருகிறோர் புலவர். அரசாட்சி செய்யும் மன்னர்கள், தம் குடிகளை எவ்வாறு துயரின்றிக் காப்பது

என்று நடுங்கும்படி, பல வகையாகச் சிறப்புப் பெற்ற விளக்கத்தைத் தரும் நல்ல படை கிரணங்களைப் பரப்புகிறது கதிரவன். எங்கும் ஒரே வெப்பம். பசுமைக்கே இடம் இல்லை.

கஞ்சாச் செடிகள் கருகுகின்றன. மரங்களின் கொம்புகள் தீப்பற்றி ஏரிகின்றன. பெருமையையுடைய மலைகளிலிருந்த வீழும் அருவிகள் எல்லாம் வறண்டு போயின. அன்றீயும் கூட்டமாகிய மேகங்கள் கடவிலுள்ள தண்ணீரை முகக்க மறந்துவிட்டன. இவ்வாறு மிகப்பெரிய பஞ்சம் உண்டாகி நற்குணம் இல்லாத பொலலாத காலத்திலும் காவிரி தண் வளம் குன்றுவதில் .

மன்னர் நடுங்கத் தோன்றிப் பன்மாண
எல்லைத்தருஙன் பல்கதிர் பரப்பிக
குல்லை கரியவும் கோடெரி நைப்பவும்
அருவி மாமலை நிழுத்தவும் மற்றக்
கருவி வானம் கடல்கோள் மறப்பவும்
பெருவறன் ஆகிய பண்பில் காலையும்.

[பகை மன்னர்களெல்லாம் நடுங்கும்படியாகத் தோன்றி, பல வகையாக மாட்சிமைப்பட்ட விளக்கம் தரும் நல்ல பல கிரணங்களைப் பரப்பி, கஞ்சாச் செடிகரியவும், மரங்களின கிளைகளில் நெருப்புப் பற்றவும், பெரிய மலைகளில் அருவிகள் இல்லையாகவும், மற்றுள்ள தொகுதியாகிய மேகங்கள் கடவில் நீரை முகப்படை மறக்கவும், பெரிய பஞ்சமாகிய நலமற்ற காலங்களிலும்.

மன்னர் - பகைமன்னர். பன்மாண் - பலவாக மாட்சிமைப்பட்ட எல்லை - வெளிச்சும். நன் என்றது மற்றக் காலத்து கிலையைச் சொன்னபடி. நன்பலக்ஞா, இப்போது

தீமையை உண்டாக்கியது. குல்லீ - கஞ்சா - கோடு - மரச் சிளைகள். நெப்ப - எரிய. விழுத்த - இல்லையாக. கருவி வானம் - தொகுதியாகிய மேகங்கள். கடல் கோள் - கடலில் நீர் முகத்தலை.

இப்படிப் பெரிய பஞ்சம் உண்டாகி, நற்பண்புகள் யாவும் இல்லாமல் போன காலத்திலும் காவிரி நலம் செய்கிறதாம்.

பெருவறன் ஆகிய பண்புதில் காலையும்.

[பெரிய வறட்சியிக்க பஞ்சம் உண்டாகிய நற்பண்புகள் இல்லாத காலத்திலும் நாட்டிலும் மக்களிடத்திலும் பஞ்சத்தினால் நற்பண்புகள் மறைந்தன என்றபடி.]

இத்தகைய பஞ்ச காலத்திலும் காவிரியாறு நறைக் கொடியும் நரந்தப் புல்லும் அகிலும் சந்தனமுமாகிய சமையைத் துறைதோறும் துறைதோறும் இனோப்பாறத் தள்ளிப் போகிறது.

நறையும் நாங்கழும் அகிலும் ஆரமும்
துறைதுறை தோறும் பொறை உயிர்த்து ஒழுகி.

[நறைக் கொடியும் நரந்தப் புல்லும் அகிலும் சந்தனமுமாகிய பாரதத்தைத் துறைதுறை தோறும் தள்ளிவிட்டு ஓடி.

நறை - ஒருவகை நறுமணக் கொடி. நரந்த - ஒரு வகை நறுமணப் புல். ஆரம் - சந்தனம். பொறை உயிர்த்து - பாரதத்தை இறக்கி, அங்கங்கே தள்ளிச் சென்று என்றபடி.]

புது வெள்ளம் நுரையுடன் வருகிறது. ஆரவாரத் தோடு ஒடுக்கிறது. குளத்திலும் கோட்டகம் என்ற மடுக்களிலும் புகுனின்றது.

நுரைத்தலைக் குரைப்புனல் வரைப்பகம் புகுதொறும்.

[நுரைபைத் தலையிலே உடைய ஆரவாரத்தையுடைய சீர் குளத்திலும் மடுக்களிலும் புகுங்தொறும்.

குரைப்புனல் - ஆரவாரத்தையுடைய சீர். வரைப்பு அகம் - குளத்திலும் மடுக்களிலும். ‘வரைக்கப்படுதலீன் வரைப்பு : ஆகு பெயர்’ என்று எழுதுவார் நச்சினார்க்கினியர்.

ஆற்றில் சீர் வந்தமையால் மகளிர் வேகமாகக் குதித்து மூழ்கி விளையாடுகிறார்கள்.

புனல்ஆடும் மகளிர் கதுமெனக் குடைய.

[கதுமெனா - விரைவாக. குடைய - மூழ்கி விளையாட.]

இவ்வாறு வந்த வெள்ளத்தினால் நெல் நன்றாக விளை கிறது. அதை அறுவடை செய்கிறார்கள். நெற்கதிர் முற்றிச் சாய்ந்திருத்தலீன் அவற்றை அறுப்பவர்கள் வலைந்து சின்று அரிவாளின் வாயாலே நெல்லை அறுக் கிறார்கள்.

கூணிக் குயத்தின் வாய்நெல் அரிந்து

[குணிந்து சின்று அரிவாளின் வாயாலே நெல்லை அரிந்து, கூணி - குணிந்து, குயம் - அரிவாள்.]

நெல் அறுவடையான பிறகு அவற்றைத் திரட்டி மூட்டைகளில் அடுக்குகிறார்கள். அரிந்த குட்டை மலை போல அடுக்குகிறார்கள்.

குடுகோடு ஆகப் பிறக்கி

[குட்டை மலையாக அடுக்கி. கோடு - மலை. பிறக்கி, அடுக்கி.]

இவ்வாறு ஒவ்வொரு நாளும் அறுத்த நெற்கதிர்களைக் கடாவிட்டு அடித்து நெல்லைத் திரட்டுக் குவிக்கிறார்கள்.

நாள்தோறும்

குன்றுள்ளக் குவைஇயகுன்றுக் குப்பை.

[ஒவ்வொரு நாளும் குன்றைப் போலக் குவித்த குன்றுத் தெற்குவியல். குவைஇய - குவிக்கப் பெற்ற. குப்பை - குவியல்.]

நெல் மூட்டைகளைக் குதிர்களில் சேமித்து வைக்கிறார்கள். நெருங்க அமைத்த குதிரீல் வெற்றிடம் இல்லையாகும் படி கிடக்கும்படி அடுக்குகிறார்கள்.

கடுங்தெற்று மூடையின் இடம்கெடக் கிடக்கும்.

[தெருங்க. அமைத்த குதிரீல் வெற்றிடம் இல்லையாகும் படி கிடத்தற்குக் காரணமான.

தெற்றுமூடை - நெருங்கிய மூட்டை.]

'கடுங்தெற்று மூடை-கேரட்டையுமாம்' என்று எழுதுவர் நச்சினார்க்கினியர்.

இவ்வாறு விளைந்த நெல்லைன் அளவு எப்படி இருக்கிறது?

செந்தெல்லைன் விளைவு ஒரு வேலிக்கு ஆயிரக்கலமாக இருக்கிறது. அவ்வாறு உண்டாகும் வளம் காவிரியால் ஆகியது. அந்தக் காவிரியால் புரக்கப்படும் நாட்டுக்கு உரியவன் கரீகால்வளவன்.

சாலி நெல்லின் சிறைகொன் வேலி

ஆயிரம் விளையுட்டாகக்

காவிரி புரக்கும் நாடுகிழ் வோனே

[நெல்லின் வரம்புகட்டின வேலி நிலம் ஆயிரப் கலம் விளைவை உடையதாகச் செய்து காவிரி பாதுகாக்கும் நாடு தனக்கே உளிய தன்மையை உடைய களிகால் வளவன்.]

‘பொருந, கோடியர் கொண்டதற்கான, புகழ் மேம்படுந, ஏழின் கிழவு, காட்டுறை கடவுட்கடன் கழிப்பிய பின்றை, நெறி திரிந்து ஏரா அது, ஆற்றெநதிர்ப்படுதலும் நோற்ற தன்பயனே; போற்றிக் கேண்மதி; நின்திரும் பேரொக்க லொடு பசி ஒராசலை வேண்டின், நீடின்று எழுமதி; யானும் இன்மை தீர வங்தனென்; உருகெழு குருசிலாகிய உருவப் பலிறர் இளையோன் சிறுவன், களிகால்வளவன், நாடுகிழ வோன், குருசில்; அன்னேன் தாள் நிழல் மருங்கிற் குறுகி, மன்னர் நடுங்கத் தோன்றி, வாழி எனத் தொழுது முன் சிற்குவீராயின், நாட்டெடாடு வேழும் தரவிடைத் தங்களை விளன் எனக்கூட்டி வினைமுடிவு செய்கூ என்பது நச்சினார்க் கிணியர் காட்டும் வினைமுடிவு.

பொருநாற்றுப்படை உரைங்கை

இடையருத் செல்வ வருவாயினை உடைய அகன்ற இடத்தை உடைய பெரிய ஊர்களிடத்து, விழாக்கழிந்த பின்னாளில் அங்கே பெறுகின்ற சோற்றை விரும்பாமல், விழாக் கொண்டாடும் வேற்றிடத்தைக் கருதியுபாயத்தை அறிந்த பொருந, மான்குளம்பு அழுத்திய இடத்தை யொத்த இரண்டு பக்கத்திலும் தாழ்ந்து எடுவில் உயர்ந்த சூடத்தினையும், விளக்கின்று ஏரிக்கின்ற சிறத்தையுடைய விசித்துப் போர்த்த தோல், மிக அறியப்படாத இளைய கருப்பத்தை உடைய சிவந்த சிறத்தை பெற்றவளஞ்சையை அழுகினையுடைய வயிற்றின் மெல்லிதாகிய மயிர் ஒழுங்கு படக்கிடங்த தோற்றம் போல, இரண்டு தலையும் சூட்டித் தைத்த மரத்தைத் தொழிலும் போர்வையினையும், வளை பிழே வாழ்கின்ற நண்டின் கண்ணைக் கண்டது போன்ற

குடவிரண்டும் சேர்த்தற்குத் திறந்த துளைகளின் வாய் மன்றதற்குக் காரணமாகிய முங்குதலைமந்த ஆணியினையும், உலாவிற்கு எட்டாம் நாளின் சுந்திரனின், வழிவை உடையதாய் உள்ளாக்கு இல்லாத பொருந்துதல் வந்த வறிய வாயினையும், பாம்பு தலை எடுத்தாலோத்த ஒங்கிய கரிய தண்டினையும், கரிய நிறத்தையுடைய பெண்ணின் முன் கையில் அழகினையுடைய நேர்க்க வளையை ஒக்கு வரர்க்கட்டையும், ஒன்றெருடு ஒன்று நெருங்கிய இருப்பையுடைய திண்பினிப்பையுடைய நரம்புக் கட்டையும், அழகினையுடைய தினையரிசியிற் குத்தலளிசையை ஒத்த, குற்றம் போகிய வீரலால் அசைக்கும் நரம்பினையுடைய இசை முற்றுப் பெற்ற நீட்ட வீசித்தலையுடைய தொடர்ச்சியினையும் கல்யாணம் செய்தமை தோற்றுகின்ற மாதரை அலங்கரித்தாலோத்த அழகினையும் உடைய, யாழிற்குரிய தெய்வம் தன்னிடத்தே, நின்ற இலக்கணம் அமைதல் வரும் அழகையுடைய, வழியை அலைக்கின்ற கள்வர் கையிற் படைக்கலங்களைக் கைவிடும்படி, அருளினது மாருகிய மறத்தினை அவர்களிடத்தினின்றும் பெயர்க்கும் மருவுதல் இனிய பாலையாழை, நரம்புகளைக் கூடத் தழுவியும், உருவியும், தெறித்தும், ஒன்றைவிட்டு ஒன்றைத் தெறித்தும், சீரை உடைய தேவபாணிகளை நீர்மையுடன் பரக்கப்பாடி, ஆற்றறல் போன்ற கூந்தலையும், பிறைபோல அழகினையுடைய நெற்போன்றும் புருவத்தினையும், கொலைத் தொழிலையுடைய வீற்போன்றும் புருவத்தினையும், அழகிய கடையினை உடைய குளிர்ச்சியையுடைய கண்ணினையும், இலவினுடைய இதழை ஒக்கும், இனிய சொல்கையுடைய செம்மையுடைத்தாகிய வாயினையும், பலவும் சேர்ந்த முத்துக்களைப் போல் குற்றம் தீர்ந்த வெண்மையான பல்லினையும், மயிரை வெட்டுகின்ற கத்கரிக்கோல் போன்ற மாட்சிமைப்பட்ட குழஞ்சை யொத்து பொலி வினையுடைய மகரக்குழையின் அகைவினைப் பொறுத்த வழைந்ததுமாகிய காதினையும், நாணம் வருத்தலால் பிறரை நோக்காது கவிழ்ந்த நன்றை விளங்குகின்ற கழுத்

திணையும், அசைனின் மூங்கில் போலும் பெருத்தலை யுடைய தோளையும், மெல்லிய மயிரையுடைய மூன் கையையும், நெடிய மலையின் உச்சியில் வளர்ந்த காந்தளைப் போன்ற மெல்லிதாகிய விரலையும், கிளியின் துவாயை ஒத்த ஒளிவிடுகின்ற பெருமையை உடைய நகத்தையும், பிறருக்கு வருத்தமென்ற தோன்றின அழகுத் தேமல் அணிந்த மார்பிடத்து ஈர்க்கும் நடுவே போகாத எழுச் சியையுடைய இளைய அழகிய முலையையும், ஸீரில் பெயரும் சுழிபோல உத்தம இலக்கணங்கள் நிறைந்த கொப்புழையும், உண்டென்று பிறர் உணர்ப்படாத வருந்தும் இடையினையும், பல வண்டுகளின் இருப்பை யொத்த பல மணி கோத்த படங்களையுடைய மேகலையை அணிந்த அல்குலையும், பெரிய பிடியினுடைய பெருமையை உடைய கைபோல ஒழுக வந்து மெல்லிதாகத் தம்மில் நெருங்கி ஒன்றித் திரண்ட துடையையும், கணைக்காலுக்கு இலக்கணம் என்பதற்குப் பொருந்தின மயிர் ஒழுங்குபட்ட ஏனை இலக்கணங்கள் திருந்தின கணைக்காலுக்குப் பொருந்த, ஓடி இளைத்த நாயின் நாக்குப் போன்ற சிறிய தாஞ்குப் பொருந்தப் பெருமை தங்கியிருக்கும் அடியையும், சாதவினங்கத்தை உருக்கின தன்மையை ஒத்த செய்ய நிலத்தே நடக்க கையினுலே, சுக்கான கல்லாகிய பகையாலே வருந்தின நோயோடே பொருந்தி, மரல் பழுத்தாற் போன்ற தாஞ்கும்பு நீரையுடைய கொப்புளத்தோடு, நன்றுகிய உச்சிக் கால மாசிய சந்தியிலே நடத்தலை நடுவிலே தவிர்தலாலே, பெடைமயில் அருகு நின்ற மயில் போலும் சாயவினையும் உடைய கல்விப் பெருமை தக்கிருக்கின்ற பாடினி பாடின தாளத்திற்குப் பொருந்த, நாள் தோறும் யானை உலா வரும் வழியை உடைய நாட்டில் தங்கி, இலைஇல்லாத மராமரத்தின், வலையை மேலே கட்டினால் ஒத்த மெல்லிய சிழுவில், கொப்புளத்தால் வங்க வருத்தத்தைத் தாங்கி, தடாரியை வாசித்து காட்டில் தங்குகின்ற தெய்வத்திற்கு மனமகிழ்ச்சியாகச் செய்யும் முறைகளைச் செய்துவிட்ட பின்பு பெருமை பொருந்தின செல்வத்தையும் பெரிய

பெயர்களையும் வலியையுடைய முயற்சியையும், வெற்றி முரச முழங்கும் படையினையும் உடைய சேர சோழ பாண்டியர்கள் தம்மிற் பகைமை நீங்கிச் சேர்ந்து, செல்வக் குறைபாடு இன்றி அரசிருத்தற்குரிய அவையாக இருந்த தோற்றம் போல, மிடற்றுப் பாடலில் தொடங்கி எழுங் திருக்த பயன்களைத் தன்னிடத்தே உடைய யாழையுடைய கூத்தக்குத் தலைவனே! பிறர் மனத்துக் கொண்டதனைக் குறிப்பாக அறிய வல்லாய்!

வழி அறியாமலே இவ்வழியைத் தப்பி வேறு ஒரு வழியிற் போகாமல் இவ்வழியிலே என்னைக் கண்டதும் கீழ்ப்பிற்பிற் செய்த நல்வினைப் பயன்.

புறத்தர் புகழை அரசாங்களில் மேம்படுத்த வல்லாய், யான் கூறுகின்றவற்றைக் கெட்பாயாக:

அடுக்கின்ற பசியினுலே வருந்தின நின்னுடைய கரிய பெரிய சுற்றத்தோடே, தொன்று தொட்டு வந்த பசின்னைக் கைவிடுதல் வீரும்புவையாயின், நீட்டித்தலின்றி எழுங்திருப்பாயாக! கீவாழ்வாயாக!

குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்னும் நம்பு ஏழினிடத்தும் உள்ளம் உடையாய்!

செல்வம் என்றிய யானும், முன்பு பழுத்த மரத்தை நினைத்துச் செல்கின்ற பறவையைப் போல, அவனுடைய இழுமென்று எழும் ஓசையினையுடைய, அகலமுடைய மதிலில், நச்சி வந்தாக்குத் தடை இல்லாத நன்றாகிய பெரிய கோபுர வாயிலில், வாயிலோனுக்குக் கூருமல புகுங்கு, என்னுடைய பிடி தீர்தல் காரணமாக, முன்பு இனைத்த உடம்புயுடைய யான், அவ்வாயிற்குள்ளே சென்ற உவலுக்காலே பின்பு இனைப்புத் தீாங்கு, படம் விரித்த பாம்பின் பெருமையைப்படக் கூகயின வடுப்பட்டுக் கிடந்த எனது கண் அகஸ்த உடுக்காகயில் தோற்றுவித்த

இரட்டைத் தாளத்திற்குப் பொருங்த ஒரு பாட்டின் யன் பேணிப் பாடுவதற்கு முன்னே, விடிகளின் ரீரணங்களை உடைய வெள்ளி எழுந்த, செறிந்த இருளை உடைய விடியற் காலத்தே, முன்பே தன்னுடே பொருங்திய நட்டாரைப் போல என்னுடன் உறவு கொள்ளுதலை விரும்பி, தான் உபசரித்தற்கு வழியாகிய இரப்பினையே யான் எப்பொழுதும் விரும்பும்படி உபசாரங்களைக் கூறி, தன் கண்ணிலே கானும்படி தனக்கு அண்ணிதான் இடத்திலே என்னை இருத்த, தன்னைக் கண்ணாற் பருகும் தன்மையை ஒத்த கெடாத பார்வையாலே. என்பை உருகும் மெழுகு முதலின் போல் சங்கமும்படி குளிர்ச்சியை உண்டாக்கி, ஈரும் பேனும் கூடியிருந்து அரசாண்டு, வேர்வையாலே நினைந்து சராக்கள் உள்ளே ஒடுதற்குக் காரணமான தைத்தல் தொழிலையுடைய சிரையை என்னிடத்தினின்றும் போக்கி, கண்ணிற் பார்வை, இங்கு இழைபோன வழியென்று குறித்துப் பார்க்க வராத நுண்மையையுடையனவாய்ப் பூத்தொழிலில் முற்றுப்பெற்ற தன்மையால் பாம்பினது தோலை ஒத்த துக்கில் மிக நலகி, இழைகளை அணிந்த அழகினையுடையபாட்டாலும் கூத்தாலும் வார்த்தையாலும் அரசனுக்கு இனிய மகிழ்ச்சியைச் செய்யும் மகளிர், உண்டார் மயங்குதலைச் செய்யும் கள்ளை மூழ ஏன்னும்படி மாடத்திலே பல்காலும் வார்த்து, ஒட்டமற்ற பொன்னால் செய்தவட்டில் சிறையத் தரத்தர, வழிபோன வருத்தம் போகும்படி சிறைய உண்டு, கள் உண்ணப் பெறுகிலேம் என்று நெஞ்சிற் கிடந்த பெரிய வருத்தத்தையும் போக்கி, மகிழ்ச்சியிடனே நான் சின்ற அந்திக் காலத்தே, இங்ஙனம் பிடி தீர்ந்த பின்பு அவனுடைய செவ்வம் விளங்குகின்ற அரண்மனையின் ஒரு பக்கத்தேக் கிடந்து, பிக்க தவத்தைச் செய்கின்ற மாக்கள் தம் முடைய தவம் செப்த உடம்பைப் போடாதே இருந்து அத் தவத்தால் பெறும் பயனைப் பெற்ற தன்மையை ஒப்ப, வழி போன வருத்தத்தை என்னிடத்தில் சீறிதும் ஸ்லாம் போக்கி, கள்ளின் செருக்கால் உண்டான் மெய்க்

நடுக்கம் அல்லது வேறு மனக்கவலை சிறிதும் இன்றீத் துயிலுணர்ந்து, யான் அவனைக் காண்பதற்கு முன்னாளின் மாலைக் காலத்தில் என்னிடத்தில் நின்ற சொல்லிஹ்கு எட்டாத வறுமையையும், அவனைக் கண்ட மற்றை நாடு காலத்தில், என்னைக் கண்டவர் நெருநல் வந்தவன் அல்லன் என்று மருஞ்ஞற்குக் காரணமான, வண்டுகள் இடையருது மொய்க்கின்ற தன்மையையும் யான் கண்டு மயங்கி, இது கனவாக இருக்குமென்று கலங்கிய என்னுடைய நெஞ்சு நனவு என்று துணிய, வலிய வறுமையால் உண்டாகிய வருத்தம் பொதிந்த சூட்டத்தார் மனம் மகிழ்ச்சி மிக, அவனுக்குரிய புகழ்களைத் தாங்கள் மூற்றக்கற்று என்பின் நின்ற இளையவர் அவற்றைச் சொல்லிக் காட்ட, அது கேட்டு, அவர்களை விரைவில் அழைத்து வாரும் என்று வாயிலோர்க்குக் கூறி, யாங்கள் சென்ற பின், அனுகவாரு மென்று அழைக்கையினுலே, அக்காட்சியிடத்துச் செய்யும் முறைமைகளை யாங்கள் செய்து முடித்த பின்பு, காலம் அறிந்து, அறுகம் புல்லால் தீரித்த பழுதையைத் தின்ற செம்மறிக்கிடாயினது அழிக்கையுடைய புழுக்கினதில் பருத்த மேல்துடை கெகிழ வெந்தத்தின் வீழுங்கென்று பல கால வற்புறுத்தி, இருப்பு நாராசத்தில் கொழுத்த இறைச்சியினைக் கோத்துச் சூட்ட கொழுவிய பெரிய தசை களின் வெம்மையை வாயில் இடத்திலும் வலத்திலும் சேர்த்தி ஆற்றித் தின்று, புழுக்கின இறைச்சியையும் குட்டிறைச்சியையும் யாங்கள், இனி வேண்டேம் என்கையினுலே, இனிமையுடையனவாய் வெவ்வேறுகிய பல வடிவினையுடைய பணியாரங்களைக் கொண்டு வந்து, அவற்றைத் தின்னும்படி எங்களை இருந்தி, பண் குறைவற்ற சிறிய யாழை உடைய ஒண்ணிய நுதலைப் பெற்ற விறல் படப்ப பாடி ஆடுவார் மார்ச்சன் அழைந்த முடிவினாது தாளத்திற்கு ஆடும்படி, மகிழ்ச்சியையுடைய கள் உண்ட விலே பல நாள் போக்கி, ஒருநாள் சோரூகிய உணவையும் கொள்வாயாக என்று வேண்டிக்கொள்கையினுலே, மூலஸை மொட்டின் கணக்கையினையுடைய, வரியற்ற, இடை முரி

யாத அரிசி விரல் என் னும்படி, நெடுகின ஒன்றேடு ஒன்று சேராத சோற்றையும், பாலீப் பொரித்து அதனேடே கூட்டிய பொரிக் கறிகளையும் கழுத்திடத்தே வந்து ஸ்ரம் பும்படி விழுங்கின காலத்தே, அவனை விடாதே இனிதாக இருந்து, பகலும் இரவும் இறைச்சியைத் தின்று எம் முடைய பற்கள் கொல்லி ஸ்லத்தில் உழுத கொழுவை ஒப்ப முனை மழுங்கி, இனைப்பாற இடம் பெருமல் இவ்வணவு களை வெறுத்து, ‘குற்றத்தைச் செய்து எழுந்த பலகவரைத் திறை கொள்ளும் கூறுபாடுகள் எல்லாம் முடியப் போன செல்வா, இனி மீண்டு எம் முடைய பழைய ஊருக்குச் செல்வேமென்று மெல்ல ஒருங்கள் சொன்னேனமாக, அது கேட்டுக் கோபித்தான் போல எமக்கு வருத்தத்தைச் செய்த பார்வையுடனே, ‘எம் கூட்டத்தை விட்டு விரைங்கு போகின்றோ?’ எனச் சொல்லி, பிடியொடு புணர்ந்த களிறுகளைத் தம் அடிகள் துடியின் கண்ணை பொத்த அசைந்த நடையினையுடைய கன்றுகளுடனே, ‘கைக் கொள்வாயாக’ என்று சொல்லி, பின்னும் தான் விரும்பி யிருந்த ஊர்திகள், ஆடைகள், அணிகலங்கள் முதலிய வற்றைத் தான் அறிந்த அளவாலே மேன்மேலே தர, யானும் என் னுடைய குறைகளையான் அறிந்த அளவாலே வேண்டுவனவற்றை வாங்கிக் கொண்டு, வறுமை எக்கால மும் இல்லையாகும்படி வந்தேன்.

முருகனது சீற்றம் போலும் கோபத்தையுடைய அஞ்சல் பொருங்கிய தலைவனும், தாயுடைய வயிற்றிலே இருந்து அரச உரிமையைப் பெற்றுப் பிறந்தவனும், முன்பு தன் வலிமையை அறியாத பகைவர் பின்பு தன் வலிமையினை அறிந்து ஏவின தொழில்களைச் செய்ய, ஏவல் செய்யாத பகைவர் தேசம் மனக்கவலை பெருக, வெம்மையை உடைய, எல்லாராலும் விரும்பப்படும் இளங்காயிறு கடவின் மீதே பகற் பொழுதைச் செய்யும் கிரணங்களைப் பரப்பிப் பின்னர் வானத்திலே மெல்லச் சென்றுந்போலே, தவழ்தலைக் கற்றநாள் தொடங்கி கூற்றுவனுடைய வலியைக் காட்டி வும்

மிகுகின்ற வலியாலே கவித்து, ஏனையோர் நாட்டி மூம் சிறந்த தன் நாட்டைத் தோளிலே வைத்துக் கொண்டு நாள்தோறும் வளர்த்தல் காரணமாக ஆளியாகிய நல்ல விலங்கினது வருத்துதலையுடைய குட்டி முலை உண்டலைக் கைவிடாத இளைய பருவத்தில் விரைவில் முற்பட இரையைக் கொள்வதற்குக் காரணமான வேட்டையிலே களிற் றைக் கொன்றும் போல, கரிய பனங்குருத்தில் அலர்ந்த வலப்பக்கத்து ஓலையும், கரிய கொம்பினை உடைய, வேம் பினுடைய ரம்பத்தின் வாய் போலும் விளிம்பினை உடைய அழகிய தளிரால் செய்த மாலையும், நறிய மாலைகளில் மேலாதற்குக் காரணமான பொரிய தலையிலே ஏனையோர் சூடும் அடையாளப் பூக்களிற் சிறப்ப அவற்றைச் சூடிய சீரானும் பாண்டியனும் ஒரு களத்தே படும்படி, வெண்ணின் என்கிற ஊரில் பொருத அச்சங் தோன்றுகின்ற வலிமையை உடைய முயற்சியையும் கண் னுக்கு அழகு நிறைந்த ஆத்தி மாலையினையும் உடையவனுமாகிய கரிகாற் சோழனுடைய, அருளைத் தன்னிடத்திலே உடைய திருவடிகளை அருகில் நின்று சேர்ந்து வணங்க, நும்முடைய வறுமை தோன்ற முன்னே நிற்பீராயின், ஈன்ற பசு தன் கண்றுக்குப் பால் சரந்து கொடுக்க வேண்டும் என்னும் விருப்பம் போல, நும்மிடத்து ஸ்ரங்கின்ற வறுமை இல்லை யாகுப்படி பேணிப் பார்த்து, நும்மிடத்துள்ள கலையைத் தான் கேட்பதற்கு முன்னே, விரைவில், கொட்டைப்பாசி யின் வேர்போலே அழுக்கோடே குறைந்த நையலை உடைய துணிகளைப் போக்கி, தூயனவாகிய தீரள முடிந்த முடிகளைக் கரையிலே உடைய பட்டாகிய உடைகளைத் தந்து, பெறுதற்கரிய பொற்கலத்தில் விரும்பினபடியே உண்பாயாக என்று சொல்லி, குங்குமப்பூ மனக்கின்ற, தனி கடுமையால் சிறிது அமையும் என்று கைகவித் தற்குக் காரணமான கள் தெளிவை மேன்மேலே வார்த்துத் தரத்தர, நாள்தோறும் நாள்தோறும் பருகி, நெருப்புக் கொழுந்து விட்டாற் போன்ற, ஒருவன் செய்ததன்றித் தனக்கு என இதழ் இல்லாத பொற்றும்ரையை, கடை

குழன்றகரியமயினிலே பொலிவு பெறச் சூட்டி, நால்ரல் கட்டாத நுண்மையையும் பிணக்கத்தையும் உடைய பொன்னர் மாலையை வெள்ளிதாகிய ஒளியை உடைய முத்தத்தோடே பாடினி சூடு, பானைக் கொம்பாற செய்த தாமரை மொட்டையுடைய உயர்க்கத் தேரிலே, சாகிலிங்கம் ஊட்டின் தலைபாட்டம் பொங்கக் கழுத்தின் மயிர் அசைய, பாலை ஒத்த சிறத்தினை உடைய குதிரைகள் நான்கினைச் சேர்ப்புட்டி, தான் காலாலே ஏழடி பின்னே வந்து, செலுத்துதற்கு இனிதாகிய செலவு முடுக்கும் சோலை, கடு விசைக்கு இவர் ஆற்றார் என்று கருதிப் போக்க, இங்ஙனம் ஏறென்று ஏறவிட்டு, எனை யாழ்களின் வீருபெற்ற யாழ்ப் பாணர்க்குக் கொடுக்கும் முறைமைகளை கினக்குத் தந்து விட்டு, கீரை எப்பொழுதும் தன்னிடத்தே உடையதாகிய தண்ணிய மருத சிலம் குழந்த அசையாத குடியிருப்பினை உடைய நன்றான பல ஊர்களையுடைய நாடுகளுடனே, பறையை எல்லார்க்கும் அச்சத்தைச் சாற்றுதற்கு அடிப்பதற்குக் காரணமாகியவையும், பருத்த பெரிய வளைவினை யுடைய கைகளையும் அச்சம் தோன்றும் ஒட்டத்தினையும் கோபத்தினையும் உடையனவுமாகிய பல யானைகளைத் தருவதில் சிலைபெறுதலில் ஒழிவிலனுக இருப்பான்.

வருதவிடத்துப் பெற்ற பொருள்களைப் பிறர்க்குப் பிறர்க்குக் கொடுத்து விரைவில் அவனைத் தினின்றும் போகின்ற போக்கைத் தீர்மானிப்பீராயின், அது பொருமல் பலகாலும் வெறுத்து, செலவும், யாக்கை முதலியன் சிலைங்கலாத உலகத்துப் புகழைச் சீர்தூக்கிப் பார்த்து, இங்ஙனம் போகெனக் கூறி, நுழை விரைவில் விடுவானவர்கள்.

ஒல்லென்னும் ஒசை பட அலைகள் சிதறிய கரீய கடவினது கனர குழந்த அகன்ற பரப்பினை உடைய இவ் வுலகத்தில் ஒரு பகுதியின் கண உள்ளது சேர்மாடு. அங்கே, ஒவ்வொரு மாலைத்திலும் திடர்தோறும் திடர்

தோறும் நெற்கூடுகள் பொருங்தியிருக்கும். தாழ்ந்த தென்ன மரங்களை உடைய சூளிர்ந்த மரச் சோலைகளில் இருக்கின்ற குடிமக்களிடத்தில், உதிரத்தால் சிவந்த சோற்றையுடைய பலியை விழுங்கின கரிய காக்கை, மணையைச் சூழ்ந்த நொச் சியின் சிழவில் வீட்டந்த சன்ற ஆமையின் குட்டியைத் தான் தினரலை வெறுத்ததாயின், அதனைப் பின்பு பசித்த காலத் தில் தின்பதாகப் பாதுகாத்து வைக்கவும், அவ்வழவர் மகளிர் நெய்தல் நிலத்தின் மணற் குன்றிலே வண்டல் இழுத்து விளையாடவும், பகைமை முதிர்ந்தோர் தனது அரசவையில் சென்று புகும் காலத்தில் தம் மாறுபாட்டைப் போக்கும்படியாகவும், ஆண்டவன் கரிகாலன்.

பசிய பாகற் பழத்தையும் சிவந்த சனையை உடையன வாகிய குலைகளை உடைய பலாப்பமுத்தையும் தின்று வளைவையுடைய காஞ்சி மரத்தினும் செல்விய மருத மரத் திலும் இருந்த, மடப்பத்தைத் தம்மிடத்தே உடையவாகிய பெடை மயில்கள் “ஆரவாரித்து அழைக்கும்படி அங்கு சின்றும் போய், யாழோசை போன்ற வண்டின் பாட்டைக் கேட்டு அதற்குப் பொருங்கத் தோகையை விரித்த அறியாமையை உடைய மயில், நிலவு போன்ற இடுமண விலே பலபகுதிப்பட ஆடவும், நாட்டில் வாழ்வார் அறுத் தலைச் செய்யும் கரும்பின் கண்ணும் அரிசினர் நெல்வின் கண்ணும் எழுப்பின் திரண்ட களமருடைய ஒசை மிகுதி யினுலே, நீர் அற்ற இடத்தில் எழுந்த அடும்பினையும் படர் கிணறு பகன்றையினையும் தளிரையுடைய புன்னினையும் தாழ்ந்த சேலைகளையும் உடையதாய். அரும்பின ஞாழ லோடே ஏனை மரங்களும் திரண்ட அங்காட்டை வெறுத் தார்களாயின், அவ்விடத்தை நீங்கி நெஞ்சாலே கைவிட்டு, நீல ஸ்ரந்தை உடைய, மூல்லைச் கொடி பட்டாங்த பலகாட்டு நிலத்தே சென்று அங்கிலத்தைக் கொண்டாடவும், மூல்லை நிலத்து வாழ்வோர் அவிழ்கின்ற தளவினையும் பரந்த தோன்றியினையும் அவர்கின்ற மூல்லையினையும் பூ உகுகின்ற தேற்றுவினையும் பொன்னைப் போன்ற பூவினையுடைய

கொன்றையினையும் நிலமணி போன்ற பூவினையுடைய மாயாவினையும் உடைய நல்ல நாட்டில் உறைகின்ற ஒழுக் கத்தை வெறுக்கின், மருதங்கிலத்தே சென்று அவ்வொழுக் கத்தைப் புகழுவும், சுருத்திரீயும் கரிய கடலின் கண் இறவைத் தின்ற திரண்ட நாரைகள் பூக்களை உடைய புன்னைக் கிளையிலே தங்கின், அதன் மேலே முரிகின்ற உயர்ந்த திரையினது ஆராவாரத்திற்கு அஞ்சி மருத நிலத் தில் இனிய பணையின் மடவிலே தங்கவுடி, குலை கொண்ட தென்னையையும் குலையினையுடைய வாழையையும் கொழு விய காந்தனையும் மலர்ந்த சுரபுன்னையையும் துடி ஒரை போன்ற ஒரைசையை உடைய பேராந்தையினுடைய குடியிருப்பை உடைய பாக்கத்தில் வாழும் மருதவர் அவ்விடத்தை வெறுப்பின் குறிஞ்சி நிலத்துக்குச் சென்று அவ்விடத்தைப் புகழுவும், தேனுகை நெய்யோடே நறவையும் கொண்டு போகவும், இனிய கரும்போடே அவ்வைக் கூறுபடுத்தி விற்றவர்கள் மானினது தசையோடே கள்ளையும் கொண்டு போகவும், குறவர் அந்திலத்துப் பூக்களை வெறுக்கின் நெய்தலினது நறிய பூவாற் செய்த கண்ணி யைச் சூடவும், காட்டில் உள்ள கோழிகள் நெற்கதிரைத் தின்னவும், மருத நிலத்தின் மணையில் உள்ள கோழிகள் தினையைத் தின்னவும், மலையிடத்திற்குரிய மங்கிகள் கழி விலே மூழ்கவும், கழியில் தீரீயும் நாரைகள் மலையிலே கிடக்கவும், குளிர்ந்த இடங்களை உடைய நான்கு கூருகிய நாடுகள் திரண்டு, குற்றமின்றித் தருமத்தோடு கூடிய வழியை உலகம் அறிதற்குக் காரணமாகிய செங்கோலா ஹும், தண்ணைளி செய்தற்கு எடுத்த ஒரு குடையாஹும், தனது ஆணையையே உலகம் கூறும்படியாகவும், முதியோந் முரண் செல்லும் டியாகவும், பெரிய நட்புடனே நெடுங்காலம் உலகை ஆண்ட வெல்கின்ற வேலையுடைய தலைவன் யான் கூறிய அந்தன்மைகளை உடையோன்.

ஈ வாழ்வரயாக!

பகையரசர் நடுங்கும்படி விளங்கி, பல்லுபிர்களும் மாட்சிமீப்படுவதற்குக் காரணமாகிய பகற் பொழுதைத் தரும் கதிரவன் தன் விலையைவிட்டுப் பல கிரணங்களைப் பரப்புதையினாலே, கஞ்சங்குல்லை தீயவும், மரங்களி னுடைய கிளைகளை நெருப்புத் தின்னாவும், பெருமையை உடைய மலை தன்னிடத்து அருவிகளை இல்லையாக்கவும், இவை ஒழிந்த தொகுதியைடைய மேகம் கடவில் நீரை முகத்தலை மறக்கவும், பெரிய பஞ்சம் உண்டாகிய நற்குணம் இல்லாத காலத்திலும், நாறக் கொடியும் நரந்தப் புல்லும் அகிலும் சங்தனமும் ஆகிய சுமையைத் துறைதோறும் துறைதோறும் இனைப்பாறத் தள்ளிப் போய், நுரையைத் தலையிலே உடைய ஆரவாரத்தை உடைய நீர் குளத்திலும் மடுவி லும் புதங்தோறும், நீராடும் மகளிர் விழரவில் முழுகிக் குடைந்து விளையாட, வளைந்து நின்று அளிவாளின் வாயாலே நெல்லை அறுத்து, சூட்டை மலையாக அடுக்கி, நாள்தோறும் கடாவிட்டு மேரு என்னும்படி குவித்த தொலையாத பெற்பொலி, நெருங்க ஆமைத்த குதிரில் வெற்றிடம் இல்லையாகும்படி, கிடத்தற் குத் காரணமான, வரம்பு கட்டின வேவி நிலம் ஆயிரக்கல மாகிய செங்கெல்லின் விளைவை உடையதாகக் காவிரி பாது காக்கும் நாடு தனக்கே உரியதாகும். தன்மையை உடையவுன் கரிகால்வளவன்.

[பொருந் ஆற்றுப்படை, சோழன் கரிகாற் பெருவளத்தாலை முடத்தாகக் கண்ணியார் பாடியது. முடத்தாரமக் கண்ணியார் பெண் புலவர் என்று தோன்றுகிறது.]

பொருந் ஆற்றுப்படையின் பின் மூன்று வெண்பாக்கள் உள்ளன. அவை வருமாறு:

எரியும் ஏற்றத்தி னானும் பிறர்நாட்டு
வாரி சுரக்கும் வள்ளெல்லாம் தேரின்
அரிகாலின் கீழ்உகூடும் அங்கெல்லே சாலும்,
கரிகாலன் காவிரிகுழ் நாடு.

[எரியினாலும் ஏற்றத்தினாலும் பிறகுடைய நாட்டி அன்ன நீர்ச்சிலைகள் சுரக்கும் வளம் எல்லாம், ஆராய்ந்தால், கரிகாலனுடைய காவிரி சூழ்ந்த நாட்டில், நெல்லை அரியும் போது அடியில் சிதறிவிழும் அந்த நெல்லீன் அளவுக்கு ஒப்பாகும்.]

அரிமா சுமந்த அமனிமே லாஜை ந்
திருமாவளவன் எனத் தேறேன்; - திருமார்பிள்
மானமால் என்றே தொழுதேன்; தொழுதகைப்
போனவா பெய்த வளை.

[சிங்கம் சுமந்த ஆசனத்தின்மேல் அமர்ந்திருந்தவனைத் திருமாவளவன் என நான் தெளிந்து கொள்ளவில்லை. திருமகனைத் தன் மார்பில் வைத்துள்ள பெருமையையுடைய திருமால் என்று எண்ணியே தொழுதேன். அப்படித் தொழுத என் கையில் போட்டிருந்த வளைகள் நழுவிப் போனவாறு என்ன ஆச்சரியம்! (கரிகால் வளவனைக் கண்ட பெண்ணின் சூற்றுக் அமைந்தது இது).]

முச்சக் கரமும் அளப்பதற்கு நீட்டியதால்
இச்சக் கரமே அளந்ததால்; — செய்செய்
அரிகாலமேல் தேன் தொடுக்கும் ஆய்புனல்நீர் நாடன்
கரிகாலன் கால்நெருப் புற்று.

[ஒவ்வொரு செய்யிலும் நெல்லை அரிந்த அடியில் வண்டுகள் தேனடையை வைக்கும், அழகிய புனலையுடைய சோழநாட்டரசனுகிய கரிகாலனுடைய கால் நெருப்பில் கரிந்ததால், அந்தர் மத்திய பாதவம் என்னும் மூன்று மண்டலங்களையும் அளப்பதற்கு நீட்டிய அவன் கால், இந்தப் பூ மண்டலத்தையே அளந்தது.

கால் நெருப்புருவிட்டால் மும்மண்டலத்தையும் அளந்
திருக்குழி.]

பொருஙர் ஆற்றுப்படை

அருஅயாணர் அகன்தலைப் பேரூர்
சாறுகழி வழிநாட் சோறுநசை உருது
வேறுபுலம் முன்னிய விரகறி பொருங்,
குளப்புவழி அன்ன கவடுபடு பத்தல்
விளக்கழல் உருவின் விசியுறு பச்சை

5

எய்யா இளஞ்சுற் செய்யோன் அவ்வயிற்று
ஐதுமயிர் ஒழுகிய தோற்றம் போலப்
பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை
அளைவாழ் அலவன் கண்கண் டன்ன
துளைவாய் தூர்க்கத துரப்பமை ஆணி

10

எண்ணுள் திங்கள் வடிவிற் ருகி
அண்ணு இல்லா அமைவரு வறவாய்ப்
பாம்பணங் தண்ண ஒங்கிரு மருப்பின்
மாயோன் முன்கை ஆய்தொடி கடுக்கும்
கண்கூ டிருக்கைத் திண்டிணித் திவவின்

15

ஆய்தினை அரிசி அளவயல் அன்ன
வேய்வை போகிய விரல்லூர் நரம்பின்
கேள்வி போகிய கீள்விசித் தொடையல்
மணம்கமழ் மாதரை மண்ணி யன்ன
அணங்குமெய்க் கின்ற அமைவரு காட்சி

20

ஆறலை கள்வர் பண்டவிட அருளின்
மாறுதலை பெயர்க்கும் மருவின் பாலை
வாரியும் வடித்தும் உந்தியும் உறழ்த்தும்
சிருடை நன்மொழி சீரோடு சிதறி
அறல்போற் கூநதற் பிறைபோல் திருநுதற் 25

கொலைவிற் புருவத்துக் கொழுங்கலை மழைக்கன்
இலவிதம் புரையும் இன்மொழித் துவர்வாய்ப்
பலசுறு முத்திற் பழிதீர் வெண்பல்
மயிர்குறை கருவி மாண்கலை அன்ன
பூங்குழம் ஊசுற் பொறைசால் காதின் 30

நாண் அடச் சாய்ந்த நலம்கள் எருத்தின்
ஆடமைப் பணைத்தோள் அரிமயிர் முன்கை
நெடுவரை மிசைய காந்தள் மெல்விரற்
கிளிவாய் ஒப்பின் ஒளிவிடு வள்ளுகிர்
அணங்கென உருத்த சுணங்கணி ஆகத்து 35

ஈர்க்கிடை போகா ஏர் இள வனமுலை
நீர்ப்பெயர்ச் சுழியின் சிறைந்த கொப்புழ்
உண்ணென உள்ளரா உயவு நடுவின்
வண்டிருப் பன்னா பல்காழ் அல்குல்
இரும்பீடித் தடங்கையிற் செறிந்துதிரள்
குறங்கிற் 40

பொருங்துமயிர் ஒழுகீய திருங்துதாட்டு ஒப்ப
வருங்துநாய் நாவிற் பெருங்தகு சிறடி
அரக்குருக் கண்ண செங்கிலன் ஒதுங்கவின்
பரற்பகை உழங்த நோயொரு சிவணி
மரற்பழுத் தன்ன மறுகுசீர் மொக்குள் 45

நன்பகல் அந்தி நடைஇடை விலங்கலின்
பெட்டமயில் உருவிற் பெருந்தகு பாடி னி
பாடின பாணிக்கு ஏற்ப நாள் தொறும்
களிறு வழங்கதர்க்க ரானத்து அல்கி
இலைஇல் மராத்த எவ்வம் தாங்கி

50

வலைவலங் தன்ன மென்னி மூல் மருங்கில்
காடுதை கடவுட்கடன் கழிப்பீய பின்றைப்
பிடுதெழு திருவிற் பெரும்பெயர் நோன்தாள்
முரசமுழங்கு தாணை மூவரும் கூடி
அரசவை இருந்த தோற்றம் போலப்

55

பாடல் பற்றிய பயனுடை எழாறுந்
கோடியர் தலைவ, கொண்ட தறிந.
அறியா மையின் நெற்திரிச்து ஓராஅது
ஆற்றெதிர்ப் படுதலும் நோற்றதன் பயனே;
போற்றிக் கேண்மதி: புகழ்மேம் படுங,

60

ஆடுபசி உழங்தகின் இரும்பே ரொக்கலோடு
நிடுபசி ஓராஅல் வேண்டின், நீடி.ன்று
எழுமதி; வாழி! ஏழின் கிழவ,
பழுமரம் உள்ளிய பறவையின் யானும் அவன்
இழும்ளன் சும்மை இடனுடை வரைப்பின்

65

நசையுநர்த் தடையா நன்பெரு வாயில்
இசையேன் புக்குளன் இடும்பை தீர
எய்த்த மெய்யேன் எய்யேன் ஆகிப
பைத்த பாம்பின் துத்தி ஏய்ப்பக
கைக்கசடு இருந்தான் தன்அகன் தடாளி

70

இருசீர்ப் பாணிக்கு ஏற்ப விரிகதிர்
வெள்ளி முளைத்த நன்இருள் விடியல்
ஒன்றியான் பெட்டா அளவையின் ஒன்றிய
கேளிர் போலக் கேள்கொள் வேண்டி
வேளாண் வாயில் வேட்பக் கூறிக்

75

கண்ணில் காண சண்ணுவழி இரீஇப்
பருகு வன்ன அருகா நோக்க மொடு
உருகு பவைபோல் என்பு குளிர்கொளீஇ
சரும் பேறும் இருங்கு இறை கூடி
வேரொடு நனீந்து வேற்றிமூ நுமூந்த

80

துன்னற் சிதாஅர் துவர ஸ்க்கி
நோக்குருமூ கல்லா நுண்மைய பூக்கணிந்து,
அரவுரி அன்ன அறவை நல்கி
மழூனன மருஞும் மகிழ்செய் மாடத்து
இழூஅணி வனப்பின் இன்கை மகளிர்

85

போக்கில் பொலங்கலம் சிறையப் பல்கால்
வாக்குபு தரத்தர வருத்தம் வீட
ஆர உண்டு பேரஞர் போக்கிச்
செருக்கோடு சின்ற காலை, மற்றவன்
திருக்கிளர் கோயில் ஒருசிறைத் தங்கித்

90

தவம்செய் மாக்கள் தம்சடம்பு இடாஅது
அதன்பயம் எய்திய அளவை மான
ஆறுசெல் வருத்தம் அகல ஸ்க்கி
அனங்தர் நடுக்கம் அல்லதி யாவதும்
மனங்கவல்பு இன்றி மாழாந்து எழுந்து

95

மாலை அன்னதோர் புன்மையும் காலைக்
கண்டோர் மருஞும் வண்டுசுழ் சிலையும்
கனவுளன மருண்டான் கெஞ்சுங் மாப்ப
வல்லறூர் பொத்திய மனம்மகிழ் சிறப்பக்
கல்லா இளைஞர் சொல்லிக் காட்டக் 100

கதும்னனக் கறைந்து வம்னனக் கூடிய
அதன்முறை கழிப்பிய தீன்றைப் பதன் அறிந்து
தூராஅப் துற்றிய துருவை அம் புழுக்கின்
பராஅறை வேவை பருகுனத் தண்டிக்
காழிற் சுட்ட கோழிஞன் கொழும்குறை 105

ஊழின் ஊழின வாய்வெய்து குற்றி
அகவை அவை முனிருவம் எனினே, சுவைய
வேறுபல் உருவின் விரகுதந்து இரீஇ
மன்அமை முழுவின் பண்அமை சிறியாழ்
ஒண்நுதல் வீறவியர் பாணி தூங்க 110

யகிழ்ப்பதம் பன்னன் கழிப்பி, ஒருங்காள்
அவிழ்ப்பதம் கொள்கென் நிரப்ப, முகிழ்த்தகை
முரவை போகிய முரியா அரிசி
விரல்னன சிமிர்ந்த சிரல் அமை புழுக்கல்
பரல்வறைக் கருணை காலடியில் மிதப்ப 115

அயின்ற காலைப் பயின்றினி து இருந்து
கொல்லை உழுகொழு ஏய்ப்பப் பல்வே
எல்லையும் இரவும் ஊன்தின்று மழுங்கி
உயிர்ப்பிடம் பெறு அது ஊன்முனிக்கு ஒருங்காள்,
செயிர்த்தெழு தெவ்வர் திறைதுறை போகிய 120

செல்வ, சேறும்எம் தொல்பதிப் பெயர்ந்து' என
மெல்ளனக் கிளாந்தனம் ஆக, வல்லே
அகறி ரோனம் ஆய் விட்டுளனச்
சிரறி யவன்போல் செயிர்த்த நோக்கமொடு
துடிஅடி அன்ன தாங்குடை குழவியோடு 125

பிடிபுணர் வேழ பெட்டவை கொள்கெனத்
தனஅறி அளவையின் தரத்தர, யானும்
எனஅறி அளவையின் வேண்டுவ முகந்துகொண்டு
இன்மை தீர வந்தனென்; வென்வேல்
உருவப் பஃபேர் இளையோன் சிறுவன், 130

முருகற் சீற்றத்து உருகெழு குருசில்,
தாய்வயிற்று இருந்து தாயம் எய்தி
எய்யாத் தெவ்வர் ஏவல் கேட்பச்
செய்யார் தேனம் தெருமரல் கலிப்புப்
பல்வ மீமிசைப் பகற்கதீர் பரப்பி 135

வெவ்வெஞ் செல்வன் விசம்புபார்க் தாங்குப்
பிறங்குதவழ் கற்றதற் ரூட்டுச் சிறங்கநன்
நாடுசெகிற் கொண்டு நாள்தோறும் வளர்ப்ப
ஆளி நன்மான் அணங்குடைக் குருளை
மீளி மொய்ம்பின் மிகுவவி செருக்கி 140

முலைக்கோள் விடாஅ மாத்திரை ஞாரோரனத்
தலைக்கோள் வேட்டம் களிறட்டாஅங்கு
இரும்பனம் போந்தைத் தோடும் கருஞ்சினை
அரவாய் வேம்பின் அம்குமைத் தெரியலும்
ஒங்கிவரும் சென்னி மேம்பட மிலைந்த 145

இருப்பெரு வேந்தரும் ஒருகளத்து அவிய
வெண்ணித் தாக்கிய வெருவரு நோன்றுள்
கண்டுர் கண்ணிக் கரிகால் வளவன்
தாள்சிமல் மருங்கில் அனுகுபு குறுகித்
தொழுதுமுன் சிற்குவிர் ஆயின், பழுதின்று 150

சுற்று விருப்பிற் போற்றுபு நோக்கிநும்
கையது கேளா அளவை ஒய்னனப்
பாசி வேரின் மாசோடு குறைந்த
துன்னர் சிதாஅர் நீக்கித் தூய
கொட்டைக் கரைய பட்டுடை நல்கிப் 155

பெறலரும் கலத்திற் பெட்டாங்கு உண்கெனப்
ழுக்கமழ் தேறல் வாக்குபு தரத்தர
வைகல் வைகல் கைகவி பருகி
எரிஅகைந் தன்ன ஏடில் தாமரை
சுரியிரும் பித்தை பொரியச் சூட்டி 160

நூவின் வலவா நுணங்கு அரில் மாலை
வாலெலாளி முத்தமொடு பாடினி அணியக்
கோட்டிற் செய்த கொடுஞ்சி நெடுமதேர்
ஊட்டுளை துயல்வர ஓரி நுடங்கப்
பால்புரை புரவி நால்குடன் பூட்டிக் 165

காலின் ஏழிடப் பின்சென்று, கோலின்
தாழுகளைந்து ஏற்றன்று ஏற்றி, வீழுபெறு
பேர்யாழ் முறையுளிக் கழிப்பி, நீர்வாய்த்
தண்புணை தழீஇயதளாரா இருக்கக
நன்பல் ஊர் நாட்டெளாடு, நன்பல் 170

வெருஷப்பறை நுனிலும் பருஷப்பெருங் தடச்சை
வெருவரு செலவின் வெகுளி வேழம்
தரவிடைத் தங்கலோ விலனே; வரவிடைப்
பெற்றவை பிறர்பிறர்க் கார்த்தித் தெற்றெனச்
செலவுகடைக் கூட்டுதிர் ஆயின், பலபுலந்து 175

நில்லா உலகத்து நிலைமை தூக்கிச்
செல்கென விடுக்குவன் அல்லன்; ஒல்ளனத்
திரைப் பழிய இரும்பெளவத்து
கரைரகுழுங்த அகன்கிடக்கை
மாமாவின் வயின்வயின் நெறல் 180

தாழ்தாழைத் தண்தண்டலைக்
கூடு கெழில் இய குடிவயினுற்
செஞ்சோற்ற பலிமாந்திய
கருங்காக்கை கவவுழுனையீன்
மனை நொச்சி நிழலாங்கண் 185

ஈற்றியாமைதன் பார்ப்புதும்பவம்,
இளையோர் வண்டல் அயரவும், முதியோர்
அவைபுகு பொழுதில் தம் பகைமுரண் செலவும்,
முடக்காஞ்சிச் செம்மருதில்
மடக்கண்ண மயில்ஆலப் 190

பைம்பாகற் பழந்துணரிய
செஞ்சீலைய கனிமாந்தி
அறைக் கரும்பின் அரிநெல்வின்
இனக்களமர் இசைபெருக
வறள் அடும்பின் இவர்பகன்றைத் 195

94

பொருள் ஆற்றுப்படை·விளக்கம்

தலிர்ப்புன்கின் தாழ்காவின்
 நனைஞாழுலொடு மரம்குழி இய
 அவண்முனையின் அகன்றுமாறி
 அவிழ்தளவின் அகன்தோன்றி
 நகுமூல்லை, உகுதேறுவீப்

200

பொற்கொன்றை, மணிக்காயா
 நற்புறவின் நடைமுனையின்,
 சுறவழங்கும் இரும்பெளவத்து
 இறவு அருந்திய இனநாரை
 பூம்புன்னைச் சினைச்சேப்பின்

205

ஒங்குதிரை ஒலிவெரி இத்
 தீம்பெண்ணை மடற்சேப்பவும்,
 கோள்தெங்கின் குலைவாழ்முக்
 கொழுங்காங்தள் மலர்நாகத்துத்
 துடிக்குடினருக் குடிப்பாக்கத்

210

தியாழ்வண்டின் கொணைக்கு ஏற்பக்க
 கலவம்விரித்த மடமஞ்ஞஞு
 ஸிலவெக்கர்ப் பலபெயரத்
 தேன்கெய்யொடு கிழங்குமாறியோர்
 வின்கெய்யெரடு சுறவுமறுகவும்

215

திங்கரும்பொடு அவல்வகுத்தோர்
மான்குறையொடு மதுமறுகவும்
குறிஞ்சி பரதவர் பாட, நெய்தல்
நறும்பூங் கண்ணி குறவர் குடக்,
காணவர் மருதம் பாட, அகவர்

220

நீலங்கி முல்லைப் பல்லினை நுவலக்
கானக்கோழி கதிர்குத்த
மனைக்கோழி தினைக்கவர
வரையந்தி கழிமுழக்
கழிந்தை வரைஇறுப்ப

225

தண்வைப்பின் நால்நாடு குழிஇ
மண்மருங்கினுன் மறுஇன்றி
ஒருகுடையான் ஒன்றுகூறப்
பொதாண்ட பெருங்கேண்மை
அறுதெனுடு புனர்ந்த திறன்அறி செங்கோல்

230

அன்னேன் வாழி! வென்வேற் குருசில்,
மன்னர் நடுங்கத் தோன்றீப் பன்மரண
எல்லை தருநன் பல்கதிர் பரப்பித்
குல்லை கரியவும், கோடூனரி நைப்பவும்
அருவி மாமலை சிழத்தவும், மற்றக்

235

கருவி வானம் கடற்கோள் மறப்பவும்,
பெருவறன் ஆகிய பண்டில் காலையும்,
நைறயும் நரங்தமும் அகிலும் ஆரமும்
துறைதுறை தோறும் பொறையிரத்து ஒழுகு
நுரைத்தலைக் குரைப்புனல் வரைப்பகம்
புகுதொறும் 240

புனல்ஆடும் மகளிர் கதும்னனக் குடையக்
கூணிக் குயத்தின் வாய்நெல் அரிந்து
குடுகோடு ஆகப் பிறக்கி, நாள்தொறும்
குன்றெனக் குவையிய குன்றுக் குப்பை
கடுங்கெதற்று முடையின் இடம் வெடக்கக்
கிடக்கும் 245

சாவி நெல்வின் சிறைகொள் வேவி
ஆயிரம் விளையுட்டு ஆகக்
காவிரி புரக்கும் நாடுகிழு வோனே. 248

அருஞ்சொற் பொருள் அகராதி

அ - அழு	அவை - சூபை
அவெர் - நாட்டில் வாழுவார்	அவையல் - குத்துதல்
அகைதல் - கொழுங்கு விட்டு	அளவை - அளவு, தன்மை
எரிதல்	அளவையின் - அதற்கு
அஞ்சு - வருத்தம்	முன்னே
அடுதல் - அழிக்கல், கொல்	அணை - வணை
லுதல், வருத்துதல்	அறல் - கருமணல்
அடுமிபு - ஒருவகை மரம்	அறண் - தருமம்
அண்ணே - உள் நாக்கு	அறிரன் - அறிபவன்
அணங்கு-தெய்வம், வருத்தம்	அறை - அறுத்தல்
அணத்தல் - தலையெடுத்தல்	அண்ணேன் - அத்தகையவன்
அணுக்கு - அணுகி	அன்றதர் - உண்ட மயக்கம்
அதர் - வழி	
அந்தி - சந்தி	ஆகம் - மார்பு
அமளி - ஆசனம்	ஆடு - வருத்தம்
அமை - மூங்கில்	ஆய் - அழிய
அயாதல் - செய்தல்	ஆயம் - கூட்டம்
அயிலுதல் - விழுங்குதல்	ஆர் - ஆத்தி
அரவரி - பாம்பின் கோல்	ஆர்த்தல் - நிறையக் கொடுத்தல்
அரிகால் - நெல்லை அரியும்	ஆர - நிறைய
அடி	ஆரம் - சந்தனம்
அரியில் - மென்மையான மயிர்	ஆறுதல் - ஆரவாரித்தல்
அரிமா - சிங்கம்	ஆறலைகள்வர் - வழிப்பறி காரர்
அரில் - பிண்ணக்கம்	ஆறு - வழி
அருங்குதல் - கெடுதல்	
அலகுதல் - தங்குதல்	இசை - ஒசை
அலவன் - நண்டு	இசைத்தல் - கூறுகல்
அவண் - அவ்விடம்	இடாது - விட்டு விடாமல்
அவிதல் - அழிதல்	இடும்பை - துன்பம்
அவிழ்பதம் - சோருகிய உணவு	இரீகி - இருத்தி
அவிழ்தல் - மலர்தல்	இரு - கரிய

இருக்கை - குடியிருப்பு

இருமை - கருமை

இழை - அணி கலன் சரடு

இளையோர் - இளைய பெண் கள்

இறுத்தல் - தங்குதல்

இறை கூடுதல் - அரசாங்கதல்

இன்மை - வறுமை

இனம் - கூட்டம்

ஈற்று - கன்ற சன்ற பசு

ஈற்று ஆமை - குட்டியை

சன்ற ஆமை

உகிர் - நகம்

உந்துதல் - தெறித்தல்

உயவுதல் - வருங்குதல்

உயிர்த்தல் - இளைப்பாறுதல்

உரு - அச்சம், சாயல்

உருத்தல் - தோற்றுதல்

உழுதல் - வருங்குதல்

உள்ளுதல் - நினைத்தல்

உள்ளதல் - மீட்டுதல்

உளை - குதிரையின் தலை

உடைம்

உறுத்தும் - ஒன்றை விட்டு

உன்றைத் தெறித்தல்

உழும் - முறை

எக்கர் - மேடு

எய்ததல் - இளைத்தல்

எய்யாமை - அறியாமை

எரி - நெருப்பு

எருத்து - கழுத்து

எல்லை - பகல்

எவ்வும் - வருத்தம்

எழுா அல் - யாழு

எழுமதி - எழுங்கிரு

ஏடில் தாமரை - பொற்று மரை

ஏடு - இதழ்

ஏமாத்தல் - மகிழ்தல்

ஏய்த்தல் - ஒத்தல்

ஏர் - எழுச்சி

ஏழ் - ஏழுசரம்

ஐது - மெல்லியது

ஒக்கல் - சுற்றும்

ஒதுங்குதல் - நடத்தல்

ஒய்யென் - விரைவாக

ஓரா அல் - விடுதல்

ஓருவுதல் - நீங்குதல்

ஓழுகுதல் - ஓழுங்குபடக்

கிடத்தல், ஒடுதல்

ஓர்றுதல் - சேர்த்தல்

ஓன்றுதல் - பொருந்துதல்

ஓம்புதல் - பாதுகாத்து

வைத்தல்

ஓரி - கழுத்தின் மயிர்

ஓவு - ஓழிதல்

கசடு - வடு

கடல் கோள் - கடவில் கீரை

முகத்தல்

கடுத்தல் - ஒத்தல்

கடை - கடைசிப் பகுதி

கடைக் கூட்டுதல் - தீர்மானம்

செய்தல்

கண - இடம், அடிக்கும்

பக்கம்

கதிர் - கிரணம்

கதுமென - விரைவில்

கருவி - தொகுதி

கருணை - பொரிக்கரி

கரைதல் - அழுத்தல்

கலம் - பாத்திரம்,

கலவம் - மயில் தோகை
 கவித்தல் - பெருகுதல்
 கவடு - மேடும் பள்ளமுமாக
 இருத்தல்
 கவர்தல் - தின்னுதல்
 கவல்பு - கவலை
 களம் - போர்க்களம்
 களமர் - நெற்களத்தில்
 பணி புரிவோர்
 கழிப்பி - போக்கி
 கழிப்பிய - செய்து முடித்த
 கா - சேராலை
 காட்சி - அழகு
 காடி - கழுத்து, புளிங்கறி
 கரங்கள் - கணவலிப்படு
 காலை - காலம்
 காழ் - இருப்பு நாராசம்,
 மணிகள் கோத்தவடம்
 கானம் - காடு
 கானவர் - மூல்லை விலத்தில்
 வாழுபவா
 கிடக்கை - சிலப்பரப்பு
 கிழவோன் - உரியவன்
 கிளத்தல் - சொல்லுதல்
 கிளாதல் - விளங்குதல்
 குடி - குடிமக்கள்
 குடிஞானு - பேராந்தை
 குடைதல் - ஸிரில் முழுகி விளை
 யாடுதல்
 குப்பை - நெற்பொலி
 குயம் - அரிவாள்
 குருசில் - தலைவன்
 குருளை - குட்டி
 குரை - ஆரவாரம்
 குல்லை - கஞ்சா
 குவை இய - திரட்டின
 குழவி - கள்று
 குழீஇ - திரண்டு

குழுவதல் - திரஞ்சுதல்
 குழை - காதணி, தளிர்
 குறங்கு - துடை
 குறை - தசை
 கூடய் - அழைத்து
 கூறுதல் - வளைதல்
 கெழி இய - பொருந்திய
 கெழுதல் - பொருந்துதல்
 கேண்மதி - கேள்
 கேண்மை - நட்பு
 கேள் - உறவு
 கேளிர் - நண்பர்
 கொட்டை - முடிந்த
 முடிச்சு, தும்பு
 கொடுஞ்சி - தேரின் முன்னே
 இருக்கும் தாமரை மொட்டு
 பேரான்ற உறுப்பு.
 கொல்லை - கொல்லை விலம்
 கொளை - பாட்டு
 கோடியர் - கூத்தர்
 கோடு - கிளை, மலை, யானைத்
 தந்தம்
 கோயில் - அரண்மனை
 கோள் - குளை
 கூக்கரம் - மண்டலம்
 காவி - செந்தெல்
 காலுதல் - அமைதல்
 காறு - விழா
 கிதறுதல் - பாடுதல்
 கிதாஅர் - கந்தை
 கிரறுதல் - கோடித்தல்
 கிவுனுதல் - பொருந்துதல்

சிறை - பக்கம், வரம்பு
சினை - கிளை

சனங்கு - அழகுத்தேமல்
சும்மை - ஓலைசு
சுரிதல் - கடைகுழலுறவு

சுடு - நெற்கதீர்
சுல - சுருப்பம்

செகில் - தோள்
செய் - வயல்
செய்யார் ஏவல் செய்யாத
பகைவர்
செய்யோன் - சிவந்த சிறத்தை
உடையவன்
செயிர்த்தல் - குற்றத்தைச்
செய்தல், வருத்தம் செய்தல்
செருக்கு - மகிழ்ச்சி
செலவு - ஓட்டம், போதல்
சென்னி - தலை

சேத்தல் - தங்குதல்

ஞோரேசென - விரைவாக

தகை - தன்மை
தட - பெரிய, வலைந்த
தடாரி - உடுக்கை
தடையா - தண - இல்லாத
தண்டலை - சோலை
தண்டுதல் - வற்புறுத்தல்
தண்டை - ஒருவகைக்
காலணி

தரவு - தருதல்
தலை - இடம்
தலைக்கோள் - முதலீல்
கொண்டது
தழீஇய - உடைய
தவழி - தவழ்தல்

தளவு - செம்முல்லை

தாக்குதல் - பொருதல்
தாயம் - அரசு உரிமை
தாழை - தன்னைமரம்
தாள் - முயற்சி
தாறு - குதிரையை முடுக்கும்
தாற்றுக்கோல்
தானை - படை

தீரிதல் - தப்புதல்
திரு - அழகு, செல்வம்,
திருமகள்
திரை - அலை
திவை - யாழின் வார்க்கட்டு
திறன் - வழி
திறை - கப்பம்

தீங்கரும்பு - இனிய கரும்பு

துடி - உடுக்கை
துத்தி - புள்ளி
துயல்வருதல் - பொங்குதல்
துரப்பு - முடுக்குதல்
துராஅய் - அறுகம்புல்லால்
துரித்த பழுதை
துருவை - செம்மறிக்கிடாய்
துவர் - சிவப்பு
துவர - பிக
துற்றல் - தின்றல்

துஞ்னல் - நைத்தல்
தூக்குதல் - சீர் தூக்கிப்
பார்த்தல்
தூங்கு நடை - அசைந்த நடை

தெங்கு - தென்னை
தெரியல் - மாலை
தெருமரல் - மனக்கவலை
தெவவர் - பகைவர்

தெற்றுதல் - நெருக்கி

அமைத்தல்

தெற்றெறன - விரைவில்

தேசம் - தேசம்

தேறல் - கள்ளின் தெளிவு

தேறு - தேற்று

தொட்டு - தொடங்கி

தொடி - வளை

தொடையல் - தொடர்ச்சி

தொண்டர் - அன்பார்

தோடு - ஒலை

நகுதல் - மகிழ்தல்

நகை - மகிழ்ச்சி

நசை - விருப்பம்

நசையுநர் - விரும்புவோர்

நடு - இடை

நண்ணுதல் - அருகிற்

செல்லுதல்

நரந்தம் - நரந்தம் புல்

நள்ளிருள் - செறிந்த இருட்டு

நறை - நறைக்கொடி

நளை - அரும்பு

நாகம் - சுரபுனி னை

நாங்கு - நாங்கு

நிரல் - வரிசை

நிமுத்தல் - இல்லையாக்குதல்

நீடு - நீட்டித்தல்

நீர் - நீர்மை

நுடங்குதல் - அசைதல்

நுணங்குதல் - நுண்மையாக

இருத்தல்

நுதல் - நெற்றி

நுவலுதல் - கொண்டாடுதல்

நெடுமை - உயரம்

நெற்கூடு - நெற்குதிர்

நெறி - வழி

நந்ததல் - தின்னுதல்

நோக்கம் - பார்வை

நோற்றல் - நல்விளை செய்தல்

நோன்மை - வலிமை

பக்னறை - ஒருவகைக் கொடி

பச்சை - தோல்

படர்தல் - செல்லுதல்

படை - ஆயதம்

பண்பு - நற்குணம்

பணை - பெருத்தல், மருதங்கிலம்

பத்தல் - யாழின்குடம்

பதம் - உணவு, கரவும்

பகனி - காலம்

பதி - ஊர்

பயம் - பயன்

பயிலல் - இடைவிடா

திருத்தல்

பரதவர் - வலைஞர்

பரல் - சுக்கான்கல்

பரா அரை - பருத்த துடை

பருகு - பருகுதல்

பலி - காக்கைக்கு இடும்.

சோறு

பழி - குற்றம்

பாக்கம் - ஊர்

பாடினி - பாண்ண மனைவி

பாணி - தாளம்

பாலை - பாலையாழ்

பிணி - கட்டுதல்

பித்தை - தலைமயிர்

பிறக்குதல் - அடுக்குதல்

பிறழ்தல் - அருளுதல்

பின்றை - பின்பு

புணர்தல் - கூடுதல்
புரத்தல் - பாதுகாத்தல்
புரவி - குதிரை
புரைதல் - ஒத்தல்
புலத்தல் - வெறுத்தல்
புலம் - நாடு
புழுக்கல் - சோறு
புறவு - காடு
புன்றம் - இழிந்தங்கிலை
புனல்ஸீர் நடன் - சோழ
நாட்டரசன்

பூ - பொலிவு

பெட்டல் - விரும்புதல்
பெண்ணை - டாணை
பெய்தல் - அணிதல்
பெயர்த்தல் - நீக்குதல்
பெயர்தல் - ஆடுதல்
பெருந்தகு - பெருமை
தக்கிருக்கும்.

பை - பசிய
பைத்தல் - படம் விரித்தல்

பொத்துதல் - கூட்டித்
தைத்தல், பொதிரை - தடாரிப் பறை
பொருநன் - தடாரிப் பறை
கொட்டுபவன்
பொல்லம் - கிழிசல்
பொலங்கலம் - பொன்வட்டில்
பொலிதல் - விளங்குதல்
பொறை - பொறுத்தல்

போங்கை - பணை
போற்றுதல் - விரும்புதல்
போற்றுபு - பேணி

போனவா - போனது என்ன
வியப்பு

பெளவம் - கடல்

மகிழ் - கள்
மஞ்சனு - மயில்
மடம் - அறியாமை
மண் - உலகம், மார்ச்சனை
மணி - ஸ்வமணி
மயிர்குறை கருவி - கத்தா
மரல் - ஒருவகை மரம்
மரா - மராமரம்
மருங்கு - இடம், பக்கம்
மருப்பு - யாழின் தண்டு
மருவு - வாசித்தல்
மருள் - மயக்கம்
மருஞுதல் - கலங்குதல்,
மயங்குதல்
மழை - குளிர்ச்சி
மறு - குற்றம்
மறுகுதல் - கொண்டுபோதல்,
துளுங்புதல்

மா - ஒரு வகை நில அளவு
மாண் - மாட்சிமைப்பட்ட
மாத்திரை - பருவம்
மாந்துதல் - தின் நுகல்
மாயோள் - காய சிறத்தை
உடையவள்
மால் - திருமால்
மாழாத்தல் - மயங்குதல்
மாறுதல் - கைவிடுதல்
மாறுதலை - மாறுன பண்பு
மாண் - விலங்கு
மானம் - பெருமை
மானுதல் - ஒத்தல்

முகிழ் - அரும்பு

பூடம் - வளைவு
முரண் - மாறுபாடு
முரண் - முரிதல்
முல்லைத்தினை - காட்டு சிலம்
முலைக்கோன் - முலையை

உண்டல்
முளைத்தல் - தோன் ருதல்
முறையுளி - முறையாக
முனுண்தல் - கருது கல்
ழுனிதல் - வெறுத்தல்
முனைதல் - வெறுத்தல்

மெய் - உடம்பு

மெரக்குள் - கொப்புளம்
மொய்ம்பு - வளிமை
யாணர் - செல்வ வருவாய்
யாவதும் - சிறிதும்

வகுத்தல் - கூறுபடுத்தி
விற்றல்
வடித்தல் - உருவுதல்
வண்டல் - மகளிர் விளையாடும்
இடம்

வண்மை - பெருமை
வம் - வாரும்
வயின் - இடம்
வசை - மலை
வரைப்பகம் - குளமும் மடு
வும்
வரைப்பு - மதில்
வல்லேல் - விரைவில்
வலத்தல் - கட்டுதல்
வழங்குதல் - திரிதல்
வளம் - அழுகு
வறன் - பஞ்சம்

வாக்குபு - வார்த்து
வாயில் - வழி

வார்தல் - நரம்புகளைக் கூடத்
தழுவதல்
வாரி - வரும் நீர்
வால் ஒளி - வெள்ளொளி
வானம் - மேகம்

விசித்தல் - கட்டுதல்,
போர்த்தல்
விசம்பு - வானம்
விடியல் - விடியற்காலம்
விடுத்தல் - போகவிடுதல்
விரகு - உபாயம், பணியாரம்
விலங்கல் - தவிர்தல்
விளையுட்டு - விளைவு

உடையது
விறவியர்-சத்துவம்படப்பாடு
ஆடும் மகளிர்

வீ - து
வீடுகல் - போதல்
வீறு - வளிமை
வெம்மை - விருப்பம்
வெர்தி - அஞ்சி
வெருவருதல் - அச்சம்
தோன் ருதல்
வெருட - அச்சம்
வெள்ளி - விடியலில்
தோன் ரும் நட்சத்திரம்
வெஞ்சேவு - வெல்கின ற
வேல்

வெட்டம் - வேட்டை
வெட்டல் - விரும்புதல்
வேய்வை - குற்றம்
வேர் - வேர்களை
வேவி - வேவினிலம்
வேகை - வெந்தது
வேளாண்மை - உபகாரம்
வைகல் - நாள்
வைப்பு - இடம்

கி. வா ஜகங்காதன் எழுதியவை :

கந்தரலங்காரச் சொற் பெற்றியூகள்

1. அவங்காரம்
2. குறிஞ்சிக் கிழவன்
3. ஆண்தத் தேன்
4. வாழ்க்கைக் கூத்து
5. மரணம் இல்லா வாழ்வு
6. காலையும் மாலையும்
7. அடியார்க்கு நல்ல பெருமாள்
8. மயில் ஏறிய மாணிக்கம்
9. தனி வீடு
10. படிக்கும் திருப்புகழ்
11. ஒங்கார ஒளி
12. தண்டைச் சிற்றடி
13. கீர்க்குமிழி
14. வீழிக்குத்துணை
15. பழங்குத் திருநாமம்
16. மனமலர்
17. இருவிலங்கு
18. தனிவெளி
19. உள்ளம் குளிர்ந்தது
20. திரட்டுப்பால்

புதிய வெளியீடு.

- | | |
|-------------------------|-----------|
| 1. அற்புதத் திருவந்தாதி | ... 45.00 |
| 2. திருஅம்மாணை | ... 12.00 |

